

தாமரை



'OSAI'
5 RUE HERMEL
75018 PARIS
FRANCE

தாமரை
பாடப்பகம்

1920
2 RUE HERMÉT
75019 PARIS
FRANCE

நாம்கூர்

இந்த இதழில் இவர்கள்....

- ★ டாக்டர் சிற்பி பாலசுப்ரமணியம்
- ★ டாக்டர் தா. வே. வீராசாமி
- ★ டாக்டர் அ. கதிரேசன்
- ★ திருவைகாலூர் கோ. பிச்சை
- ★ ஆ. கோவில் குணா
- ★ சிவா
- ★ டி. அ. துரை ராஜா
- ★ வெ. தி. ராஜா
- ★ எஸ். எம். பி. வீரமணி
- ★ பாப்பியா
- ★ காசி மகாரியப்பன்
- ★ எஸ். இளங்கோ
- ★ சாராங்களி கண்ணலி
- ★ எம். ஆர். வசந்தி
- ★ நா. நனினிதேவி

தூமினூர்

சிறுவர் ஆசிரியர் :
ப. ஸ்ரீவாணங்கம்
ஆசிரியர் :
ப. மாணிக்கம்

பெறுப்பு ஆசிரியர் : கே. சி. எஸ். அகுணாசலம்

மாத : 31

ஏப்ரல் 1990

கிடங் : 10

ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்

ரயில்வே பட்ஜெட்டும் மத்திய பட்ஜெட்டும் நாடான மன்றத்தில் ஈரோப்பிக்கப்பட்டுள்ளன.

நாம் இதை எழுதும் போது நாடானுமன்றத்தில் இவை மற்றிய விவாதம் நடைபெறுகிறது.

ராஜிவ் அரசு அகற்றப்பட்டு தெரிய முன்னணி அரசு அமைந்த போது பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஈதை வரவேற்றார்கள். மகிழ்ச்சியுற்றார்கள்.

இந்த எதிர்பார்ப்புகளையும் மகிழ்ச்சியையும் ஏமாற்றத் தகு உள்ளாக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணம், பயணிகள் கட்டணம், படுக்கை வசதிக் கட்டணம், பிளாட் பாரதிக்கட் திப்படி எல்லாமே உயர்த்தப்பட்டுள்ளது. சரக்குக் கட்டண உயர்வால் பொருட்களின் விலைவாகிக்கு மேலும் இறக்கை ஒளைத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட விலைவாசி உயர் ஆக்கு எந்த வகையிலும் நியாயம் கற்பிக்க முடியாது. இது சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய ஏற்பாடு. தொழிற்சங்கம் தொழிலாளர்களைப் பற்றிப் பேசிக் கொண்டு, கூக்கும் ஓர் அமைச்சரிடம் இத்தகைய பட்ஜெட்டை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

போதாக்குறைக்கு மத்திய பட்ஜெட்டிலும் மக்களுக்கு அடிமேல் அடி விழுந்திருக்கிறது. எவர்சில்வர், அஹமினியப் பாத்திரங்கள், சமையல் அடுப்பு, கார்டு, கவர், இன்லாண்டு கவர், எலக்ட்ரானிக் பொருள்கள், மூலால், பெட்ரோல், பழரசங்கள், ஜாம், விடியோ கேசட், சிகரட், பிரிஜ் இப்படிப் பல பொருட்கள் வரி விதிப்புக்கு உள்ளாஜியுள்ளன.

இதனால் ஏற்கனவே இறக்கை கட்டிப் பறக்கும் விலை வாசிகள் ஆகாசத்துக்குப் போய் ஏழை எனிய மக்களும் நடுத்தர மக்களும் அவதிப்படப் போகிறார்கள். தனி ராஜாங்கம் நடத்தி வரும் கறுப்புப் பண ஒழிப்பு பற்றிய பேச்சும் முச்சும் பட்ஜெட்டில் இல்லை.

இந்த பட்ஜெட்டினால் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப் பதற்கான வாய்ப்பு எதுவும் காட்டப்படவில்லை.

சாமானிய பொதுமக்கள் மீது சமத்தப்படும் இந்த வரிப் பருவ தேசிய முனின்ஸி அரசு கைவிடுவது மக்களின் நலனுக்கும் அரசின் நலனுக்கும் உகந்ததாகும்.



சாமியார் தந்த நன்கொடை

சிறுகதை

இன்றும் வழக்கம் போல் பல்ல வில் அப்யாசாயி....என்ற கோஷத்துடன் திருவோட்டை குலுக்கிக் கொண்டிருந்த இந்த சாமியாரை அந்தச் செவிவழிச் செய்தி உலுக்கியது.

‘கொல்லன் பட்டரை முத்தன்னன் இறந்திட்டாரா காலவயில் கூட ‘உங்களுக்கு இந்த வருஷம் பொங்கலுக்கு காவி வேட்டியில் ஒண்ணும் ஊடமாட உடுத்திக்க வெள்ள வேட்டி ஒண்ணும் எடுக்க வேணுமலு சொன்னாரே அப்பக் கூட நல்லாத்தானே இருந்தாரு.’

கால் தானாக நடக்க ஆரம் பித்த உடன் மனசு ஒடத் துவங்கியது. முத்துவுக்கும் இந்த சாமியாருக்கும் எப்பவும் ஒரு நெருக்கம் தான். இந்தச்

சாமியார் மாதிரி முத்துவும் ஒரு அனாதை என்பதாலா, அல்லது இந்த ஊரிலேயே சாமியாரை ‘வாங்க போங்க’ என்ற மரியாதையுடன் அழைக்கும் ஒரே ஆள் கொல்லன் பட்டரை முத்து மட்டும் தான் என்பதாலா, இல்லை இவர் சாமியாரா ஆனடபுறம் முத்துவிடம் மட்டும் தான் தலைநுலடைய கருத்துக்களை மண்ட விட்டு விவாதிக்க முடியும் என்பதாலா சரியாகச் சொல்ல முடிய வில்லை.

கொல்லன் பட்டரைதான், அதையும் இந்த முத்து எவ்வளவு கலைநயத்துடன் செய்வார். எவ்வளவோ வண்டி, களுக்கு அச்சும், கடையாணியும் செய்தவர் தணக்குனு ஒரு குடும்ப வண்டியை கடைசி

—ஆ. கோவில், குணா—

வரைப் பூட்டிக்காமலேயே போயிட்டாரே. குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்த இந்த சாமியாரே சண்னியாசமா வந் திட்டப்ப குடும்பமே இல்லாத முத்துவால் எப்படி ஒரு சம்சாரி மாதிரி வாழ முடிந்தது. குழம் புக்கு கூட மிளகாய் சரக்கு அம் மியில் அரைத்துத்தான் செய் வார்.

போன வருடத்தில் ஒரு நாள் வாளை மீன் குழம்பைத் தின்ற இந்தச் சாமியார் 'சாதாரண மீனுக்கு இப்படி ஒரு ருசியா' என்று ஒரு வாரம் புலம்பி வாரே அப்படி ஒரு கை மணம் முத்துவிற்கு.

மாவு அரைப்பதையும், வெங்காயம் வெட்டுவதையும் 'கின்னஸ்' சாதனையாகக் கருதும் இந்நாளில் ஏன் இவர் கை மணத்தை சாதனையாகச் சுதா வில் வைன் னு தான் நினைக்கத் தோன்றியது. அப் படிப்பட்டவரின் மரணத்தை இந்தச் சாமியார் எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறார்.

'முத்தண்ணே களை வெட்டு வந்திடுச்ச கையிலே ஒரு நயாப் பைசா இல்லை. இந்த நொறுக்குவான் வேற எல்லாத்தை யும் சடு வச்சு குடிச்கத் தொலஞ்சுட்டான். களக் கொட்டு இந்தா இந்தக் குருத்

துகளுக்கு கா வயிக்குத் தஞ்சி யாவது ஊத்தலாம்' என்று கையைப் பிசைந்த எத்தனை செங்கிக்கும், இசுக்கிக்கும் களைக் கொத்திகளை இவைச மாக வழங்கியிருக்கிறார். தண்ணல் நின்னு நின்னு முத்து வக்கு இதயம் உருகிடுச் சோன்னு சில சமயம் இந்தச் சாமியார் நினைப்பதுண்டு.

'இன்னக்கி அறுவடைக்கு நாள் செய்யுரோம், பழைய அரிவாள் நிறைய இருக்குதான். ஆனா சுந்தரி சொல்லிட்டாள். உன்னைவட புது அரிவாள் வாங்கி வந்து தான் நாளி செய் யோனும்னு. அதனாலே நீ தொட்டு நல்ல வார்த்தை சொல்லிக் கொடுப்பா'ன்னு எத்தனை பெரிய மனிதர்கள் முத்துவிடம் வந்து நின்றிருக்கிறார்கள்.

பக்கத்து ஊரில் ஒரு கோஷ்டிக்கும், இன்னொரு கோஷ்டிக்கும் நடந்த மோத லில் ஒரு கோஷ்டிவைத்திருந்த வெட்டரிவாள் எதிர் கோஷ்டி யோட தலைகளை ஒரே வெட்டில் துண்டாடியது என்று முத்துவின் அரிவாள் திறமையை இந்தச் சுற்று வட்டாரமே புகழ்ந்து பேசியது. இதில் சாமியாருக்குட்டன்பாடில்லை.

'ஏன்னே பக்கத்தார். சண்டையிலே நம்ம அரிவாள் பத்

து சமங்களியை அமங்களியாக சென்றுக்குச்சே இது சரிங்களா?'.

அதிகம் படிப்பறிவு இல்லாத முத்துவால் எப்படி பிரச்சனை சென்று உடனுட்குடன் பதில் சொல்ல முடிகிறது என்று சாமியார் வியந்த நாட்களை எண்ண முடியாது.

இந்த அரில் எவர் இறந்தாலும், எவர் வீட்டில் சாவு நடத்தாலும் அன்று இவர் பட்ட செஞ்சிகு வீவு தான். வாணம் போடப் போய்விடுவார். ஊருடன் அப்படி ஒரு ஈடுபாடு. அவர் பட்டரையில் எப்போதும் கூட்டமிருக்கும். இந்த சுத்து வட்டாரத்தில் முத்துவிற்குத் தெரியாத ஆளே இல்லை. முத்துவிற்கு பட்டரை வீடு சொந்து எல்லாம் இந்த ரோட்டோர் சிறு குடிசை தான்.

'அடுப்புல கரிபுகையிது அடு ஒ இரும்கைக் கூட காய வைத்து இருக்காரே. அப்ப தொழில் செய்யும் போது இறந் திருக்கார் நல்ல சாவு தான். என்ன எல்லோரும் திரும்பிப் போறாங்க. இந்தக் கரிப்புகை என்ன போபால் விழவாயுவா. நாட்டாண்மை வேறு என்னோ சொல்கிறாரே.'

'என்னப்பா ஆனாளுக்கு பெசிக்கிட்டு நின்னா எப்படி ?

பய ஒரு அம்பள்ளி இல்லாம் போயிருக்கான். ஒருத்தணி ஒடிப் போய் போலீசுக்கு சொல்லுங்க. அதுவும் அனாதப் பொண்மை வேற, நாமா என்ன டன்றது.'

'ஆமாம்யா இவ்வளவு சம் பாரித்தவன் நாலுகாசு சேத்து வைக்க துப்பு வேணாம். என்னோ தம்மாந்துண்டு கரியை நெருப்புல புகைய விட்டுட்டு போயிருக்கான் இதுலே இவ்வள ஏரிச்சுட முடியுமா' என்று கணக்கப்பிள்ளை கந்தப்பு வழி மொழிந்து கொண்டிருந்தார்.

'என்ன மனிதரீகள் இல்லீகள்! சாமியாருக்குள் ஏரிச்சுல் நங்குரமாய் பாய்ந்தது. பணம் இல்லாவிட்டால் என்ன மனிதன் கணத்தைப் பார்க்க வேண்டாம். முத்துவிடம் இந்த நாட்டாண்மை எத்தனை தடவை ஓசியில் அரிவாளுக்கு கருக்குப் பிடித்துச் சென்றிருக்கிறார். அதற்காக கூட வேணாம் அடு ஒரு சாதாரண மனித இரக்கம் வேண்டாம்.' சாமியாரின் கணத்தை மனது மடியில் உள்ள கணத்தை கணக்குப் போட்டது. இந்த ஒரு வருட காலமாக கால் ஒடுதேய, தெருவோடு திருவோடு ஏந்திய 800 ரூபாயை செட்டி,

யார் கடையில் கொடுத்து வைத்திருந்ததை தேற்றுதான் வாங்கினார். அந்தகுணவானே போனப்புறம் இந்தப் பணம் எதற்கு. சரி, சாமியார் கொடுக்கும் பணம் என்று இதை ஏற்காவிட்டாலும் முத்தன்மையான் பயணம் குப்பை வண்டியிலே நானே பேசுகும் என்பதையும் அவர் மனது கணக்குப் போடாமலில்லை.

‘நாட்டான்மைக்காரன்யா’

‘வாய்யா சாமியாரே ஒரு ஆணைப் பாத்தியா பரம பைசா இல்லாம் செத்திருக்கான்.’

‘இல்லேங்க அது...’

‘அட நாந்தான் அவன்கிட்டே ஒன்றுமில்லைன்று சொல் கிட்டேனே. அப்புறம் எதற்கு நிவேற பிழ்பாட்டு பாடுறே.’

‘அதிலேயங்க, முத்தன்மை எங்கிட்ட 300 ரூபாய் கொடுத்துவைத்திருக்காருன்று சொல்ல வந்தேன். இந்தாங்க குவா.’

‘அடிச்சுகே அதானே பாரித் தேன், அவன் முத்துல்ல தங்க மாச்சே. ஏனே யார்ராவன் டிடிப்போய் போலினைக் கூப்புட வேணாமுனு சொல்லிப்புடு போலில் வந்து அடக்கம் பண்டு நம்ம அர் வழக்கமில்லை.

இரும்படிக்கிற இடத்திலே சுக்கென்ன வேலை என்று கூர யத்துடங்கினவங்க என்னாம் மீண்டும் கூடத் துவக்கினார் என். ஒவ்வரும் அழியும்பை. பொன மாதம் எச்சிட கூவாகி காச்சா சிரட்டாத குழுமி கஞ்ச நாதன் செத்தப்பக்கட அவன் பணத்திற்குப் பயந்த ஒப்புக்கு நாலு பேரு அழுதாங்க இந்தி குணவாலுக்கு ஏதாக கட யாரும் செய்யவில்லை.

‘முத்து அளிவாளி நாப்பா இல்லாட்டி அளிவா அடிக்க முடியுமா? அளியா இருந்தா அளிவு வருமா’ என்று தேவ் டைரக் கிளாஸ் பிரஃபூர் ஒரு வர் இல்லாத வேஷ்டியை பிடித் துக் கொண்டு கந்திக் கொட்டிக் குந்தார்.

‘என்னப்பா எல்லோரும் அப்படி அப்படியே நிகிளிந்து. டேப் ஓடுகாலி ஒடிப் பேசும் மாலை, சந்தனம், காணம் அப்புறம் அடக்கம் செய்ய என்னாச் சாமானும் வாங்கிவாடா. முத்து நம்ம தொழிலாளி யாச்சுகே எல்லாம் தலைப்படியாகி செய்யலுமில்லை.’

தீதுவரை குத்து ஆயமாகப் பேசிக்கொண்டிருந்தவச் சிப்பொழுதான் நாட்டான்

மையாகப் பேசிக்கொட்டிருக்கி
ஆற்றார்.

‘ஏய் ஒடுகாவி அப்படியே
நமக்கும் ஒரு அஞ்சலிட்டார்
கேனுலேரர்க்குப் புதிச்சுக்கிட்டு
வாப்பா ரொம்பத் தூரம்
நடக்க வேணுமில்ல. என்ன
சாமியாரே மொகத்துல் புன்
னக தவழுது நீயும் ஒரு ஒன்

நெருக்கிளாஸ் அடிச்சுக்கலாம்
கவலைப் படாதே’ என்றான்,
ஒரு ஏ கிளாஸ் பையன்.

சாமியார் நெஞ்சுக்குள் இருக்கும் கண்ணீலிருந்து கண்ணீர் ஆறு பெருக்கெடுத்து ஒடுவேது இந்தப்பே(ா)தைப் பையனுக்கு எப்படித் தெரியும்.

‘வீதவையின் சோகக் கண்ணீரைத் துடைக்கவும்·
அநாதையின் வாய்ச்சு ஒரு பிழி சோறு கொண்டு வந்து
கொடுக்கவும் இயலாத ஒரு சமயத்திடமோ, தெய்வத்
திடமோ எனக்கு நம்பிச்கை இல்லை’.

வழகானங்கள் : எம். பி. எம். ராஜுவேலு,
மீனவிட்டான்.

அந்த மலைகளுக்கு பிரிவு உபசாரம்

— வியிங்ஸ் — [பீகிங்]

— தமிழில் : பாப்ரியா

★ அந்த மலைகளிடமிருந்து விலகி எங்கள் தருப்புகள் நகர்ந்து கொண்டிருந்தன.

எங்களுடைய இதயங்கள் அப்போது அடைந்த

எந்த வார்த்தைகள்கொண்டும் விளக்கி சொல்ல வருத்தங்களை முடியாது.

★ மேகங்கள் மரங்கிகளில் தொங்கிக்கொண்டிருந்தன பனிமுட்டம் சுற்றியும் போர்த்தியபடி மலைங்கிகளில் மக்களின் கண்களிலிருந்து வழியும் கண்ணீரை அல்லாமல் அவைகள் என்னிடம் வேறு எதை மறைக்கப் பார்க்கின்றன?

★ மறுபடியும் அழைக்கின்றேன் என்முதல் நாட்களை நேற்றைய பொழுதைப்போல்.

நான் என் அன்னையிடமிருந்து பிரிந்து போனதைப்போல, நான் பிரிந்து செல்கிறேன்.

முன்று வருஷங்களாக நீங்கள் எனக்கு உரமேற்றி இருக்கிறீர்கள் மதிப்பு வரயந்த மலைகளே! நாட்டு மக்களே, எங்கள் உணர்வுகள் ஆழமாகச்

வாழ்ந்தாலும் இறந்தாலும் ஒற்றுமையாக நாங்கள் எல்லையை பாதுகாப்போம்.

★ முனிரு வருஷங்களாக நாங்கள் ஒரே பாதையில் சென்றோம்

முனிரு வருஷங்களாக நாங்கள் ஒரே குறிக்கோளை

சிவப்புநிற பைன் மரங்களின்கீழ் ஒட்டுமொத்தமாக— தழரான எல்லாவற்றையும் விமர்சித்தோம்.

எல்லையை பாதுகாப்பதற்காக நாங்கள் புயலையும்

பழக்கப்படுத்திக் கொண்டோம்.

எங்களுடன்

- ★ பள்ளங்களினால் பிரிக்கப்பட்டு நாங்கள் வாழ்கிறோம் தோன்றாடு தோளாக நெருங்கி நின்றுகொண்டிருக்கி ரோம்
- உழவர்கள் நிலத்தை சமப்படுத்துகிறார்கள், நாங்கள் அரண்களைக் கட்டுகிறோம்.
- நுழைவாயிலை காக்கும் கடமையை அவை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்.
- ★ ஏதாவது ஏற்பட்டால் சத்தம் கொடுக்கவும், வடக்கும் தெற்கும், நமது இதயத்தின் துடிப்புக்களை கேட்கும். உழவர்களின் இதயங்கள் எல்லாம் சிவப்பாக இருக்கின்றன, இனிப்பாய் இருப்பதைப் போல.
- ★ 'கம்' மரங்களின் மணம் எப்போதும் என்னைவிட்டு நிங்காது எல்லா அரண்களும் அணைகளும் என்மளதில் படமானது. எல்லா சுற்றுத்தாரின் குழந்தையும் என் நினைவில் இருக்கின்றன எவ்வாறு பாடும் பறவைகளைப் பற்றியும் நான் சொல்லுவேன்.
- ★ முதலில் காவலனாக நின்றபோது, மனவைச்சிகள் என்பார்க்கவீக்கு ஒரு குறுக்காகத் தெரிந்தன இந்த அகன்ற உலகமும் எடுமுன்.
- ★ உழவர்கள் எனக்கு ஆற்றலையும் அறிவையும் அளிக்கிறார்கள் என்னை எஃகு போல இறுகச் செய்கின்றனர் மேலே பறக்கும் கொடி என்றென்றும் 'சிவப்பா' வளர்கிறது அடிப்பாதை என்றென்றும் அகலமாகிக் கொண்டே போகிறது.
- ★ சிப்பாயின் தோள்பையை எடுத்துக்கொண்டு நான் பிரிந்து செல்கிறேன் என்மனுதை சாந்தப்படுத்த நான் என்னவிட்டு செல்வேன்?

பாகீஸ்சிதங்கா

என்னுடன் ஒரு நாள்

மூலம் : இமானுவிலோவா
—தமிழில் : வெ. சி. ராஜா

நான் ஒரு தொழிற்சாலையிலோ, பண்ணையிலோ அன்றி ஒரு வங்கி குமாஸ்தா வாகவோ பணி புரியவில்லை என வேலை வழக்கமானதைக் காட்டிலும் சற்று வேறுபட்டது என்பதால் என் நண்பர்கள் பலரும் என்னை உற்று நோக்கு கிறார்கள். இதனை நான் எனக்காகவே விரும்புகிறேன். நான் செய்வதெல்லாம் இந்தி நாடு எவ்விதம் ஜீவித்திருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதுதான். அதாவது நான் பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவள். குறிப் பாய்ச் சொல்வதென்றால் ஒரு செய்தி நிறுவன ஆசிரியை. மேலும் நான் மற்றவர்களிடமிருந்து அதிதமாக மாறுபட்டிருப்பதாய் என்னவில்லை. வேறு எந்த பெண்ணையும் போலவே காலை 6.30க்கெல்லாம் எழுகிறேன். கணவருக்கும் முழந்தைகளுக்கும் காலை சிற்றுண்டி தயார் பண்ணுகிறேன். (நல்லவேளை—அந்தப் பொடி

யன்கள் இந்தக் குளிர்கால விடுமுறையில் வேறு ஒர் இடத்தில்) தற்போது எனக்கு முன்று முழந்தைகள் : என் முதல் திருமணத்தில் பிறந்த பெண் பத்தொன்பது வயதினள். என்கணவரின் முதல் திருமணத்தில் பிறந்த பையன்—தற்சமயம் நகரக் கலைக் கழகத்தில் வேலை செய்யவன். முன்றாவது—எங்கள் இருவருக்கும் பிறந்த—முதல் வகுப்பு படிக்கும் ஏழு வயதான கடைக்குடிப் பையன்.

இப்போது அடுப்பில் உள்ள தேநீர் கொதிக்குமுன் நான் சில பாத்திரங்களைக் கழுவியாக வேண்டும். என் கணவர் இரையும் சத்தம் காதில் வீழுகிறது. நான் மேஜையில் எடுத்து வைக்காத ஒன்றைக் காணவில்லை யென்று. இதற்கிடையில் அவர்ஷவரத்தின் போது கள்ளத்தில் வெட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு சிகிச்சைக்கு நான் ஓடுவேண்டும். கடைசியில் அனை

வரும் சாப்பாட்டு மேஜையில். ஆனால் நான் முக அலங்காரம் செய்து கொள்ளா மல் வேலைக்கு தாமதமாகவேறு சென்றால் அனேக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். என் வீட்டில் அப்படியான அலங்காரம் எதுவும் அவசிய மில்லை, இருந்தபோதும்... கதவை சாத்திவிட்டு எதை எதை விட்டு விட்டுச் செல்கிறேன் என்பதெல்லாம் அறியா மல் புறப்படுகிறேன். அதை யெல்லாம் என் வேலை முடிந்து திரும்பி வந்தபின்தான் பார்க்க முடியும்.

இப்போது நான் விரைந்து செல்ல வேண்டும். நான் இருக்கும் இடம் மத்திய ஸேபியாவிலிருந்து அதிக தூரத்தில் இல்லாதது என் அதிர்ஷ்டம்தான். தாமதமாக வரும் பேருந்து களையும், ட்ராம்களையும் நம்பியிராமல், பரபரப்பான போக்குவரத்தையும், மக்கள் நெரிசலையும் கடந்து கடைசியாக என் அலுவலகத்தை அடைந்து மேஜையுகில் அமரி கிறேன். நல்லவேளையாக உரிய நேரத்தில் வந்திருக்கிறேன். எதுவும் நடவாததுபோல் என் பணியை எப்போதும் போல நுவங்குகிறேன். என் முன்னே முழுதாக எட்டரை மணி நேரம்—நடுவில் மதிய உணவுக்கான சிறு ஒய்வு தவிர—நீண்டு

நிற்கிறது. நாட்கள் ஆச ஆக நான் சின்னச் சின்ன நித்திய பிரச்சனை குறித்த கவலைகளை நார் ஒதுக்கி இருப்பது தெரிகிறது. அதே சமயம் என்னுள் உண்மை எழுப்பும் குரல் மற்றும் பூரணமாய் செய்து முடிக்கப்பட்ட வேலை தருகின்ற மனதிருப்தி எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. படித்து முடிப்பதற்கு ஏப்பட்ட பக்கங்கள் (நான் ஒரு செய்தி ஆசிரியை அல்லவா?); தேர்ந்தெடுப்பதற்கு குவியலாக ஒளிப்படங்கள்; நீண்ட எரிச்சலுடைய தொலைபேசி உரையாடல்கள் (இதில் நானாக தெரிவிக்கும் விஷயங்கள் சொற்பட்டும்)... திடீரென்று பார்த்தால் தேரம் மாலை-30. வழக்கமாக இது என் அன்றாட அலுவல் நாளின் முடிவு.

இப்போது நான் எப்போதும் போலவே வீட்டிற்குப் புறப்படலாம். சில நாள் மாலை 7, 8 இன்னும் 9 மணி வரை கூட இரவில் தங்க வேண்டியிருக்கும். ஆனால் அது அடிக்கடி நேரிடும் ஒன்றல்ல. என் வேலை இன்னும் முடிந்துவிட்டது எனக்கூற முடியாது. அது தொடருகிறது. ஆனால் இதற்குமேல் நான் செய்வதற்கு ஒன்று மில்லை-கூடுதல் வேலைக்கான தனி ஊதியம் கிடைத்தாலும் கூட...

தவிர நான் பார்ப்பதற்கு அம்காகத் தோற்றமளிப்பதாக தோழிகள் கூறுகிறார்கள், பலர் என்னுடன் வேலை முடிந்த பிறகு ஒரு கோப்பை காபி பருக்கூட விரும்புகிறார்கள். ஆனால்.... நல்லவேளை; இப்போது பல கடைகள் திறந் திருக்கின்றன. வரிசையில் நின்று வாங்க வேண்டிய சில வற்றை வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்புகிறேன். என் சரக்குப் பை என் மண என்னங்களைப் போலவே சுற்று கனமாக இருக்க—என்னைச் சுற்றிலும் பலரது உணர்வும் இதுபோலத்தான் என்று தோன்ற—அந்த எண்ணமே ஒரளவு நிம்மதியைத் தருகிறது.

நான் இருப்பது ஸோஃபியா நகரத்திற்குள் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் - என் அறைக்கு லிஃப்ட் ஏதும் இல்லை. இந்த சௌகரியமான இடத்தின் மீது நண்பர்களுக்குள்ள ஆதங்கத்தினை எண்ணியபடி, படிகளில் ஏறிக் கொல்கிறேன். வீட்டில் எனக்கு முன்னமே என் கணவர் வந்து இருக்கக் காண்கிறேன். 'நாம் இப்போது ஒரு விருந்துக்குச் செல்கிறோம்', அவர் கூறுகிறார், 'அவர்களை அதிக நேரம் காத்திருக்கும்படி, வைத்துவிடக்கூடாது'. அப்போது தொலைபேசி ஒளிக்கி நிறுத்து. '...சரி, நாங்

கள் வருகிறோம். ஆனால் எட்டு மணி ५ முன்னதாக அல்ல...' அவர் பேசி முடிக்கி நார். கடைக்குட்டிப் பைய னுக்கு இப்போதும் எங்கள் கவனிப்புத் தேவை. ஆனால் மற்ற இருவரும் தங்களை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு பெரிய வர்கள், என் கணவர் எதையோ முனுமுனுக்கும் சொற்களை காதில் வாங்கிக் கொள்ளாத வள் போல் இருக்க முயற்சித்து அன்றைய இரவு அல்லது மறு நாளைக்குப்பிய சமையல் வகையாகக் கடைகளை மனதில் எண்ணமிடுகிறேன். கடிகாரத்தை பார்க்கி ரேன். இன்னும் நேரமாக மில்லை? திடீரென, கதவு அழைப்பு மணி ஒளிக்கக் கேட்டு தலையைத் திருப்புகையில் என் கணவர், நண்பர்கள் சிலர் எங்களைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறுகிறார். ஆகத்தே என் அங்கிகளை வேறு கழற்றியாக வேண்டும். வந்திருப்பவர்கள் இன்னும் சுற்று முன்னதாக வந்திருக்கக் கூடாதா! ஆனால் இது இங்கு பல்கேரியாவில் சகைமான ஒன்றாகையால் நான் கோபப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்நாட்டில் மக்கள் தொலைபேசியை எப்போதா வதுதான் உபயோகிக்கிறார்கள். வருபவர்கள் சர்வ சாதாரணமாக அழைப்பு மணியை ஒளித்துவிட்டு வருவார்கள். 'நாங்கள் கும்மா இந்தப் பக்கம்

வந்தோம் வீட்டில் ஏதோ விளக்கு வெளிச்சத்தைக் கண்டோம்...' என்பார்கள். ஏதோ வெளிச்சம்! நீங்கள் என்னைக் கேட்டால்... சரிசரி அதையெல்லாம் நாம் பெரிது படுத்த வேண்டாம். என் கணவரை ரொம்பவும் சுகழமானவர்.

அவர் குளிர்ந்த பிராந்திபுட்டி கணளை எடுத்துவருவதைப் பாரிக் கிறேன். உடனடியாக அவர் 'சலாட்'ஜக் எடுத்து வரச் சொல்லிறார். கொஞ்சம் வெள்ளாரித் துண்டுகள், கொஞ்சம் தக்காளிப் பழங்கள், சில பாலடைக் கட்டிகள்... கடைசியாக ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு, இப்போது நான் தயார். வந்த விருந்தாளிகளுக்கு என்னுள் நிகழும் கொந்தளிப்பையும், வீட்டில் நடக்கும் போராட்டங்களையும் சிறிதும் அறிந்து கொள்ள வழியில்லை, அவர்கள் ஏதோ தமாஷ் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் காணப்படு கிறார்கள். 'இன்னும் ஒரு வாய் பருகலாமே?', 'மீண்டும் வருவிர்கள் அல்லவா?' 'சரி சரி... நாங்கள் கூட வருவோம்' இதனிடையில் கடைக்குட்டி தூக்கம் வந்து படுக்கைக்குச் சென்றுவிட்டிருக்கிறது. நம் உதவியின்றி அவனால் செய்து கொள்ள முடிவது இதுதான். அவன் அக்காள் தன்னுடைய

சினேகிதனை அறிமுகப்படுத்த இப்போதுதான் நேரத்தை தேர்ந்தெடுக்கிறான். இதே நேரம் பெரியவன் மாடி அறையில் தன் நன்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறான்.

நாங்கள் புறப்படுவதற்கு இதுதான் நல்ல சமயம்! அங்கே அவர்களும் காத்துக் கொண்டிடுப்பார்கள். மேலும் நாங்களும் மனிதர்கள் தர்கள் இல்லையா? என் வயது 40. என் கணவருக்கு 45. இது ஒன்றும் அவ்வளவு முதியவயது இல்லை. தனித்து விடப்பட்ட நாங்கள் திரையரங்கிற்கு, நாடக அரங்கிற்கு ஒரு உணவு விடுதிக்கு செல்லலாம். இதே போல் நாங்கள் வீட்டில் கூட தனித்தோ அல்லது நண்பர்களுடனோ இருந்து கொள்ளலாம். ஆனால் நாளையைக்குறித்த சிந்தனை எங்களை நிற்குவதில்லை.

ஒரு முறை என்மகள், பள்ளி யிலிருந்து திரும்பியவள், தன் மூடையை வீட்டுப்பாடம்குறித்து விவாதித்த போது கூறியது நினைவுக்கு வருகிறது. 'உன்னிடம் ஒரு கால இயந்திரம் இருந்தால் நீ எந்தக் காலத்தில்லை' என்று இருக்க விரும்புவாய்?' நான் இப்போது நினைக்கிறேன் - ஆப்படி தேர்ந்தெடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு இருக்குமானால் - நான் விரும்புவது இன்றைக்கு - இப்போது நான் இருக்கும் நிலையையே. *

“மார்ச் மாத ‘தாமரை’ ஒரு பார்வை”

—எஸ். பி. எம். வீரமணி

**வழக்கம் பொல் ஏராளமான
எதிர்பாரிப்புகளுடன்
‘நாமரை’யின் மார்ச் மாத
இதழை சந்திக்கிறோம்.**

இந்த நூற்றாண்டின் மாபெ
ரும் நிமைவுகளில், குறிப்பிடத்
நகை ஒன்றான், தென்னாப்பி
சிகிக் விடுதலைப் போராட்ட
வீரர் நெல்சன் மண்டேலா
அவர்களின் விடுதலையை வர
வேற்று வாழ்ந்தும் தலையங்
கம், எதிர்காலச் செயல்பாடு
கள் பற்றியும் குறிப்பிட்டிருப்
பதை குறிப்பிட்டாகவேண்டும்.

சென்னையில் நடைபெற்ற
சோவியத் பத்திரிகைகளின்
விழாவின் நாள்காம் நாள்
நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘தமிழ்
இலக்கியத்தில் சோவியத்தின்
நாக்கம்’ கருத்தரங்கின் சாரம்
மிகவும் கருக்கப்பட்டு தரப்பட்ட
இருக்கிறது. விழாச் செய்தி
களை இன்னும் கொஞ்சம் விரிவாக
கொடுத்திருக்கலாம்.

டாக்டர் இரா. சண்முக
வெலன் அவர்களது ‘தமிழ்
நாவல் ஆய்வுகள்’ பற்றிய கட்டுரை
பயன் தரத்தக்க நல்ல
ஐயற்கி. தமிழ் நாவல்கள்
மற்று செய்யப்பட்ட ஆய்வு

களை வரிசைப்படுத்தும் ஆசிரியரின் நோக்கம் ஆய்வுக் கலையை மேலும் வளப்படுத்த வேண்டும் என்பதே. அதற்கு உதவுமுகமாக ஒரு நூற்பட்டியலையும் தற்குதலியிருக்கிறார். பாராட்டுக்குரிய கட்டுரை.

‘ஒர் அடகுக் கடைக்காரன்’ திரைப்படத்தினை இரா. ஆதி மூன் அவர்கள் தன்னுடைய வழக்கமான பாணியில் கூவை பட எழுதியிருக்கிறார். அந்தத் திரைப்படம் தரக்கூடிய பாதிப்பை ஏற்றதாழ் கட்டுரை வாயிலாக கொண்டு வந்துவிட்டார் எனக் கூறினால் மிகக் யாகாது.

‘சிறுகதை’ கஞக்கு பெயர் கொடுப்ப தென்பது, சில வேளைகளில் மிக அழகாக பொருந்திவிடுவதுண்டு. ‘வம்புப் பாளைகள்’ தலைப்பு அப்படித் தான் மிகவும் அருமையாக பொருந்தியிருக்கிறது. அரசின் போலிமதுவிலக்கு கொள்கையினால், வாடிப்போயிருக்கும், இனில்களுக்கு உள்ளாகியிருக்கும், மதுமரத் தொழிலாளர்களது வாழ்க்கையை கதை நடைமாகவே சித்தரித்திருக்கிறது,

பிரச்சனையின் தன்மையினால் அவர்கள் போராட்டத்தில் ஒன்றுபடுவதாய் கதையை நிறைவு செய்திருப்பது ‘பணை வட்டு’ப்போல இனிக்கிறது. ‘டெருமாள் முருகன்’ மிகவும் தரமான கதையொன்றை நாதிருக்கிறார்.

‘கோர்ட்டில் குரங்கு’ கதையில் நல்ல நடைக்குவை இழையோடியது. ஸ்டேஷனில் நிகழும் சம்பவங்கள் மிகவும் யதாரித்தமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. கதாசிரியர் திலகவுடு அவர்களுக்கு இதொன்றும் கடினமான வேலையில்லை.

இந்த நாட்டில் பொறுப்புக்கு வந்த பெரிய மனிதரிகளுக்கு ‘மனதில் மாபெரும் ஊனமிருக்கிறது’ என்று சுட்டிக்காட்டியது முகவை சிதம்பரன் அவர்களது கதை.

‘மழை’ கூட நன்றாகவே பெய்தது.

‘தாமரையின் மொழி பெயர்ப்பு கதைகளுக்கு எப்போதுமே தனியிடம் கொடுக்கலாம். சரியான கதையினை தேர்ந்தெடுப்பதும் அதனை தரமாக தமிழாக்கம் செய்வதும் தான் இதனை சாதித்து வருகிறது’ மார்க்கிம் கோர்க்கி, யைதிநுவைகாலூர் கோ.பிச்சை அவர்கள் அழகாக தமிழாக்கியிருக்கிறார்.

கவிதைகளைப் பொறுத்த வரையில் ஈகமில்லை.

தாமரையின் மிக முக்கியபான, டாக்டர் அ. கதிரேசன் அவர்களது பக்கங்கள், இந்தமாதம் ஒரு நல்ல விஷயத்தை முன் வைத்துள்ளது. அல்லோபதியின் மூலம், விரைவாகவும், பூரணமாகவும் குணமாக்க இயலாத நோய்கள் பெருகிக்கெண்டிருக்கின்றன. ஆகவே ‘மாற்று சிகிச்சை முறைகள்’, உலகில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதனை டாக்டர் அவர்கள் விவாதித்து விளக்கி இருக்கிறார்கள். அல்லோபதி மருத்துவத்தை சாமாஜிய மக்கள் கூட மிகச் சாதாரணமாக அனுக முடிகிறது. டாக்டர் அவர்கள் கூறுகின்ற மாற்று சிகிச்சை முறைகள் அத்தகைய நிலையைத்தையறு டியுமாவால் அல்லோபதியின் முக்கியத்துவம் நிச்சயமாக இல்லாமல் போய்விடலாம்.

கவிஞர் இவேனில் அவர்களது அருமையான ஒவியங்கள் முகப்பில் இடம்பெறத் துவங்கிய பிறகு தாமரைக்கு கவர்ச்சி கூடியிருக்கிறது என்பதனையும் சொல்லியாக வேண்டும்.

வாசகர்சளது எதிர்பார்ப்பு களை பூரணமாக நிறைவேற்றுகிறது மார்ச் இதழ்—வழக்கம் போல்.

யாகத் தீ

‘ஓளிமயமான எதிர் காலத்தைப் பற்றி
கவிதைப் போட்டி.
ஓசிப் பத்திரிகை சேதி சொன்னது.’

மார்புச் சளியின் தீவிர துப்புதலை
நிறுத்த வழியில்லாத
எனது சட்டைப் பையில்
கவிதைகள்—கணவுகளுடன்.

கவிதையின் பிரகாசத்தில்
தீப்பெட்டி போடும் தங்கைகள்
அரிக்கண் விளக்கில் மங்கலாக
மனியார்டர் விண்ணப்பத்தின்
தொகை நிரப்பும் பகுதியில்
எழுத்த தயங்கும் கரங்களுடன்
என் தகப்பனாரும்.

யாகம் வளர்த்து
இலக்கியப் பெருந்தியில்
கவிதைகளுடன்
குதிக்கப் போகும்
என் சக தொழிகள்
ஏனாத்துடன்
என்னை நோக்கும் பொழுது,

ஓளிமயமான எதிர்காலத்தைக்
குறித்த—எனது கவிதைகள்
பெறும்
சில ‘கரண்ணி தாள்கள்’
படிப்புக் கட்டணத்திற்கு
உதவப் போகும் கணவுடன்
உறங்கப் போவேன்—கிழிசல் பாயிக்.

—க. காரி. மாரியப்பன்

காஜல்தானி மொழி சிறுக்கத்

அம்மா வருவாள் என்று...

மூல ஆசிரியர்—சிருசின்றூராஜ்போகித்

ஆங்கில மொழியாக்கம்—கவாத் சாஸ்வந்

ஆங்கில வழி தமிழாக்கம் :

-: திருவைகாலூர் கோ. பிச்சை :-

நட்ட ராம்காருக்குப் பல தடவைகள் சென்றிருக்கி ரேன். ஆனால் இம்முறை அங்கு செல்வது எனக்கு மனவேதனையளிக்கும் போல் தோன்றியது இது வார்த்தைகளால் விவரிக்க இயலாத துயரமான மனோ நிலை. இதற்கு முன்பெல்லாம் நான் அங்கு போவதற்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை மிகுந்த ஆவலோடு எதிர் நோக்கி இருப்பேன். புறப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பே எனது இதயம் மௌனமாக மகிழ்ச்சியால் நிரம்பின்டும். உள்ளம் ஆண்ந்தப் பரவச நிலை கொள்ளும். நான் பஸ்ஸில் ஏறி அமர்ந்த நிமிடமே பஸ்ஸின் வேகத்திற் கொப்ப என் சந்தோஷமும் பெருக்கெடுத்து விடும். பஸ் உலுக்கி ஆட்டும் ஒவ்வொரு சமயமும் எனது இதயம் குதுகலத்தால் துள்ளிக் குதிக்கும்.

ஆனால் இம்முறை அதற்கு நேர் மாற்றாக இருந்தது. ரயிலை விட்டிறங்கி நான் பஸ்ஸை நோக்கி சென்ற போது எனது கால்கள் என்று மில்லாதவாறு கனத்து விட்டதாகப் பட்டது. கால்களில் ஏதோ கணமான பொருள் கட்டி வைக்கப்பட்டி ருப்பதாக உணர்ந்தேன். இதே போன்ற கணத்த உள்ளத் துடன் கால்களை இழுச்துச் சென்று பஸ்ஸில் இடம் பிடித்து அமர்ந்தேன். நான் எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு இறங்கிவிடுவேனா என்ற பயத்தால், பஸ் உடனே பல மாக குலுக்கியபடி வேகமாகப் புறப்பட்டு விட்டது. பஸ் குலுங்கிக் கொண்டு வேகமெடுத்துச் சென்ற போது குகிராமம் பின் தங்கி, மண்பாதையை புழுதி மண்டலம் மறைத்தது. பஸ் ராம்காரை நெருங்கிக் கொண்டிருந்தது.

முதலில் கண்ணில் படுவது பஞ்சி சௌரூஹன் என்பவரின் கிணறு. அடுத்து குறுகலான சாஸையின் இரு புறங்களிலும் மரங்களும் செழிகளும் வளரிந்துள்ளன. இந்தப் பாதையைக் கடந்ததும், ராம்காரின் புதர் கள் தெரியும். சில நிமிடங்களில் ராம்காரை அடைந்து விடலாம். பஸ் நிலையத்தில் போதிய கூட்டமிருக்கும். சிலர் பிரயாணம் மேற்கொள்ளவும் வேறு சிலர் வருகிறவர்களை அழைத்துச் செல்லவும் காத்துக் கொண்டிருப்பார்கள். சென்ற வருஷம் நான் இங்கு வந்த போது என்னை வரவேற்க தாபுரியும், கிலானும் வந்திருந்தனர். என்னைக் கண்டானோ இல்லையோ கிலானு உடனே கைகளைத் தட்டிக் கொண்டு சந்தோஷத்துடன் குதித்தபடி மாமா வந்துவிட்டார், வந்து விட்டார் என்று கூவவான். தாபுரி பாவாடையைக் கையில் பிடித்துக் கொண்டே தன் அம்மாவிடம் ஓடிச் சென்று அவளது அண்ணன் (தாபரியின் மாமன் வரும் செய்தியை முன் எதாகத் தெரிவிப்பாள்.

காற்றில் தூற்றும் போது கூடையிலிருந்து கீழே விழுந்து துள்ளும் தானிய மணிகளைப் போல பயணிகள் பஸ்ஸின் ஒவ்வொரு குலுக்களிலும் எகிறி மேலெழுந்து ஆசனத்தில் விழுந் தோழி

தனர். பஸ்ஸின் கணைசிக் குலுக்கல் தூக்கக் கலக்கத்தி விருந்து என்னை விழிக்க வைத் தது. பஸ் ராம்கார் வந்து விட்டது. ஜனங்கள் பஸ்ஸில் ஏறவும், இங்கவும் ஆரம்பித்தனர். நானும் பஸ்ஸை விட்டு இறங்கி கையில் பையுடன் புறப்பட்டேன். கூட்டத்திற்கு அப்பால் மேடான் இடத்தில் ஒரு பையன் நிற்பதைக் கண்டேன். அவன் கிலானு தான் என்று தோன்றியது. அவன் கிலானுவாக இருக்காது. வாரப்படாத தலைமுடியிலும், கால்களிலும் கைகளிலும் புழுதி படிந்திருந்தது. அவனது மார்பில் அழுக்கான சட்டை! தன் கட்டை விரலை குப்பியபடி, தன்னை மறந்து கவனத்துடன் பஸ்ஸைப் பார்த்துக் கொண்டிருந்தான். நெருங்கி அருகில் போன துமதோன் அவன் கிலானு என்பது தெரிந்தது. இது எனக்கு மிகவும் ஆச்சரிய மாக இருந்தது. கிலானு! என்று மெதுவாக அவனைக் கூப்பிட்டேன். ஆனால் அவன் என்னைப் பாரிக்கவே இல்லை. இன்னும் அவனது பார்வை பஸ்ஸிலேயே பதிந்திருந்தது. மீண்டும் சம்ரூ உரத்த குரவில் கிலானு, ஏ கிலானு என்று அழைத்தேன். இப்போது தான் என்னைப் பாரித்தான். பரந்த கண்ணங்களில் சிறிய கருவியிகள் கன்னங்களில் வழிந்தோழி

காய்ந்திருந்த கண்ணின்சுவடு! ஒரு கணம் என்னை வெறித்துப் பார்த்து விட்டு ஏதோ மறந்தது நினைவுக்கு வந்தது போல் புன்னைக் கொட்ட செய்தான். ‘மாமா நீ வந்துட்டியா மாமா! உன்னை அழைத்துப் போக நான் தினமும் இங்கு வருகிறேன்.’

‘கண்ணே கிலானு, அதனால் தான் உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன்.’

‘மாமா! அம்மா எங்கே? அவங்க வரவையா! ஆஸ்பத்தி ரியிலிருந்து அப்மாவை அழைச் சுக்கிட்டு மாமா வருவார் னு அப்பா சொல்லிக்கிட்டிருக்காரே மாமா.’

சற்றிலும் பார்த்து விட்டு அவன் மனம் கலங்கிப் போனான். அவனுக்குப் பதில் சொல்வது ரொம்பவும் சங்கடமானது. ஒரு பாவமுமறியாத இந்தப் பிள்ளைக்கு பதில் சொல்ல என்னிடம் என்ன இருக்கிறது! அவனைப் பற்றிக் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கையை நான் எப்படிக் குலைப்பது? அவனது உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும்—சன்ன நூலியை—இந்த நம்பிக்கையை நான் அறுத்து விடுவதா? எந்தக் கமிற்றின் ஆதாரத்தில் அவன் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று நான் கொண்டிருக்கிறேன்.

கிறானோ அந்தச்சீடு கமிற்றை நான் துண்டிக்க முடியுமா? என்னை சுதாரித்துக் கொள்ளுகிறேன் : ‘கிலானு உன் அம்மா இன்னும் ஆஸ்பத்திரியில் தானிருக்கிறாள். அவள் பூர்ணமாகக் குணமடைந்த பிறகு தான் ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்து வர முடியும்.’ அவனை வாரி எடுத்து அணைத்துக் கொண்டேன்.

‘ஆஸ்பத்திரியிலிருந்து எப்ப வருவாங்க! எத்தனை நாளாவும்! நான் தினக்கும் அம்மாவுக் காகக் காத்துக்கிட்டிருக்கேன். நீங்க எல்லாறும் பொய் சொல்லி என்ன ஏமாத்து நீங்க.’ இப்படி சொல்லியபடி ஏக்கத்தால் அழ ஆரம்பித்தான். அவனைத் தூக்கி எடுமார்போடு அணைத்தப்படி ஆறுதல் சொல்ல முயன்ற போது அவன் தேம்பிக் கொண்டிருந்தான். மிகுந்த சிரமத்துடன் பல தந்திரோபாயங்களைக் கையாண்டு அவனை அமைதிப்படுத்தினேன்.

‘இதோபார் நீ புத்திசாலிப் பையன் அல்லவா! உழ அம்மா வீட்டிலேயே ரொம்ப நாட்களாக வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். சரியாக வைத்தியம் செய்யாவிட்டால் அவள் எப்படி குணமடை

வாள்? அவளது உடப்பு சரியான உடனே நான் அவளை இங்கே அமைத்து வருவேன். இதோ இந்த பை நிறைய அம்மா உணக்கு பொம்மைகள் அனுப்பி இருக்கிறாள். இதில் ஒன்றைக் கூடத் தாபுரிக்குக் கொடுக்க வேண்டாமென்று அம்மா சொல்லியிருக்கிறாள்.'

இதில் அவன் ஓரளவு சாந்தமடைந்தான். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கேட்டாள்: 'மாமா! என்ன அம்மா கிட்ட கொண்டிட விடுங்க. அம்பாவை நான் தொற்றரவு செய்ய மாட்டேன். அவங்க இல்லாம எனக்கு ஒன்றும் இங்க பிடிக்கல்ல. அப்பா என்ன பயமுறுத்தராரு. இந்த சனியன் தாபுரி தினமும் என்ன அடிக்கிறா. ஆனாண்கா அம்மா இப்படி செய்யமாட்டாங்க.

'உன் பாட்டியிடம் போயிருக்க உணக்குப் பிடிக்குமாடா கண்று! உன்னை ஆசையோடு வைத்துக் கொள்வார்கள். அங்கு யாரும் உன்னை அடிக்க மாட்டார்கள்.' அவனுக்கு இது பிடிக்கில்லை. சிறிது நேரம் கொன்று 'நான் அம்மாகிட்ட தான் போவேன். பாட்டிகிட்ட போமாட்டேன்' என்றாள். எனது கைகளைப் பற்றிக் கொண்டு மேலும், 'மாமா அம்மா செத்துப் போயிட்டாங்

கன்று பசங்கள் சொல் ஹராஸ் களே, அண்கள் பொய் சொல் வமாட்டா னு ங்களே மாமா!' என்று கேட்டான். 'அவர்கள் பொல்லாத பையன்கள். அவர்கள் சொல் வது சுத்தப் பொய். சும்மா உன்னை கேவி செய்கிறார்கள். என்று நான் சொல்லி வைத் தேன்,

இதற்குள் நாங்கள் வீடு வந்து சேர்ந்து அவனைக் கீழே இறக்கிவிட்டேன்.

அடகடவுளே! இந்த வீட்டின் நிலைமை இப்படி இருக்கிறதே! கூட்டிப் பெருக்கி அலம்பிவிடப் பட்டு புதிய வீடு போல காணப் படுமே. கடவுளை வந்து தங்கு வதற்கு ஏற்ற இடம் போல புனிதமாகத் தோன்றும். ஆனால் இன்று பேய் பிசாகுகள் உவவும் வீடு போலக் காட்சி அளிக்கிறது. குப்பை கூளங்களின் குவியல்; பாத்திரங்கள் சுத்தம் செய்யப்படாமலும், தண்ணீர் குடங்கள் மூடப்படாமலும் கிடந்தன. விசித்திரமான இருள் சூழ்ந்த அமைதி நிலவியது.

தாபுரியைக் கூப்பிட்டேன். பக்கத்து வீட்டிலிருந்து ஒடிவந்தாள். வழக்கம் போல அவள் ஒடி வந்து என் கால்களைக் கட்டிக் கொள்ள

வில்லை. அதிகமாகப் போனாலும் அவளுக்குப் பன்னிரண்டு வயதுக்குள் தானிருக்கும். இந்த ஆறு மாதத்திற்குள் அவள் வளர்ந்து கிழவிப் போலக் காணப்பட்டாள். பசியில் வாடியவள் போல அவளது மூகம் தெரிந்தது. அவளது ஆடைகள் அழுக்கேறி தலை மூடிவாரப் படாமல் பறவைக் கூடுபோலிருந்தது. அவள் தலை மீது என் கைகளை வைத்து தடவிக் கொடுத்து கொஞ்சிய போது பலமாக அழு ஆரபித்துவிட்டாள். அவளை சாந்தப்படுத்த எனக்கு மிக சிரமமாகிவிட்டது.

உடனே வீட்டை சுத்தம் செய்து வாசற்புறத்தில் வேப்ப மரத்தினடியில் கிடந்த கட்டி லில் அமரிந்தேன். என் மனம் ஒரு நிலையில்லை. விட்டின் ஒவ்வொரு மூலை மூடுக்கிலும் எனது தங்கையின் ஞாபகம் படிந்திருந்தது. அவள் சமைய

வில் சடுபட்டிருப்பதாகவும், சீக் கிரம் என்னைப் பார்க்க வருவாளன்றும், பால் கறந்து கொண்டு கிளானுவை பாத்திரம் எடுத்து வர அழைப்பது போலவும், கொட்டகையில் மாவு அரைத்துக் கொண்டிருப்பதாகவும் நான் நினைத்துக் கொள்கிறேன். இப்போது ஸ்தன் சகோதரனை வரவேற்றுப் பாட்டுப்பாட ஆரம்பிப்பாள் என்றும் கருதிக் கொள்கிறேன். அந்தப் பாட்டை அவள் பாடக் கேட்பதில் எனக்கு அடங்காத ஆசை. அதைப்பாடுவதிலும் அவளுக்கு சந்தோஷம். ஒவ்வொரு தடவை நான் வரும் போதும் அவளைப் பாடும்படி வற்புறுத்திக் கேட்டுக் கொள்வேன். இனிய குரலில் பாட்டி சைக்க ஆரம்பிப்பாள். இப்போதும் கூட—இந்த வேதனை நிறைந்த சூழலிலும் கூட என் முன்பு அமர்ந்தபடி அந்தப் பாடவைப் பாடுவது போல் எனக்குத் தோன்றுகிறது.

எழுத்தளார்களுக்கு....

வெள்ளைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதுங்கள்.

அஞ்சலட்டை உள்நாட்டு உறைகளில் அனுப்பும் படைப் புக்கள் கவனிக்கப்படமாட்டா. உங்கள் முகவரியை தெளிவாக எழுதுங்கள்.

ஆசிரியர் 19, தெற்கு போக் சாலை சென்னை-600 017
என்ற முகவரிக்கு எழுதியனுப்புங்கள்.

—பொறுப்பு ஆசிரியர்
பாடு கம்

சென்ற வருஷம் நான் இங்கு வந்திருந்த சமயம், அந்தப் பாடலை அவன் பாடியதை நான் ரசித்துக் கொண்டிருந்த பொழுது திட்டமிரென் அவளது குரல் நடுங்கியது, முச்சத் திணறியது, அவளது கண்களில் நீர் முட்டியது. அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு, 'ஏன்? எனின் நடந்தது?' என்று கேட்டேன். நான் இங்கு வரும் போதெல்லாம் இந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு. இந்தப் பாடலுக்கான உரிய சந்தர்ப்பம் வாய்க்கும் போது தான் உயிருடன் இருப்போமோ என்ற தனது ஆழ்ந்த துயரத்தை வெளியிட்டாள்.

'ஏன் இப்படி மனம் நொந்து பேசுகிறாய்?' என்று கேட்டேன்.

'அருமை அண்ணா! எல்லாம் நான் வந்த வழிதான். அழியக் கூடிய இந்த உடம்பின் மீது யாரும் நம்பிக்கை வைக்கக் கூடாது. இந்த உடம்பு இன்று இருக்கிறது; நாளை இருக்காது. மேலும் ஒரு பொருளுக்காக தீவிர ஆவல் கொண்டவர்கள் அதை அடைற்றதும் திருப்பதி கொள்வதில்லை.'

தொண்டையில் முள் குத்துவது போல் உணர்ந்தேன். மரத்திலிருந்த காகங்கள் கரைய ஆரம்பித்தன. கிளா

னுவை நினைத்துக் கொண்டேன் அவன் எங்கே போய் விட்டான், தாபுரி சமயங்களையில் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். கிளானுவைப் பற்றிக் கேட்ட போது பக்கத்து அறையில் அவன் தூங்கிக் கொண்டிருப்பான் என்றாள். நான் உள்ளே சென்று பார்த்த போது அறையில் கந்தல் துணிகளைப் பரப்பி அதன் மீது படுத்துக்கொண்டு கையில் ஒரு துணியைப் பிடித்துக் கொண்டு தூங்கியபடி இருந்தான். அவனது கள்ளங் கபடமற்ற முகத்தை நெடு நேரம் பார்த்தவாறு நின்றேன். அவன் தூக்கத்தில் தனது உதடுகளை அசைத்து அசைத்து சத்தமிடுக் கொண்டிருந்ததுதான் தாயாரிடம் பால் குடிக்கும் பாவனையாக எணக்குப் பட்டது.

தாபுரி சொன்னாள் : 'ஓவ் வொரு இரவும் அவன் இப்படித்தாள் தூங்குகிறான். அம்மாவின் பழந்துணிகளை பரப்பிக் கொண்டும் அதைப் போர்த்திக் கொண்டும் படுத்தால்தான் தூங்குகிறான். இல்லாவிட்டால் அவனுக்கு தூக்கம் ரூவுதில்லை. அப்பா பக்கத்தில் படுத்தால் இரவு முழுவதும் விழித்தபடியே இருக்கிறான். அம்மாவின் இந்தத் துணிகளின் மீது படுக்கும் போது அம்மாவின் வாசனை வீசுகிறதென்

ரும், அதனால் தூங்கிவிடுவ தாகவும் சொல்கிறான். ஆகவே தான் அம்மாவின் அந்தத் துணிகளை அப்பா துவைத்து எத்தம் செய்வதில்லை'.

இது இறந்து போன எனது வெள்ளைப் பசுவின் கண்றுக் குட்டியை நினைவுட்டியது. அந்தப்பசு இறந்த போது கன்றுக் குட்டிக்கு இருப்பது நாள் தான் வயது. மூன்று நாட்கள் அந்தக் கண்றுக் குட்டி தன் தாய்பசு கட்டப்பட்டிருந்த இடத்தையும் அங்கு சிடந்த வைக்கோள் சுருளையையும் முகர்ந்து கொண்டிருந்தது. நான்காவது நாள் தன் தாய்க் காக கதறியபடியே உயிரை விட்டது. ஐந்தே வயதான சிறுவனிகிலானுவும் அந்தக் கண்றுக் குட்டியைப் போல ஏதுமறியாதவன். தாயை இழந்திருக்கிறான். தன் தாயிக் கால விசாவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராததில் வியப்பொன்றுமில்லை.

சற்று நேரத்தில் அவன் விழித்துக் கொண்டான். நான் அவனிடம் சொன்னேன் : "அருமைகிலானு, நான் உடனைக் குளிப்பாட்டி, விடுகிறேன் வா. உன் உடம்பெல்லாம் ஒரே அழுக்கு. உன் சட்டை ரொம்ப அசிங்கமாக இருக்கிறதே. இது உணக்குத்

தெரியவில்லையா? நீ மிகவும் நேரத்தியாகவும், சுத்தமாகவும், அழகாகவும் இருப்பாயே. இப்போது உனக்கு என்ன வாயிற்று?"

இரு வார்த்தை கூட பதில் பேசாமல் என் பின்னால் அமைதியாக வந்தான். நான் அவனது சட்டையைக் கழற்றத் தொடங்கியதும் அவன் மனம் மாறிவிட்டது. கோபத்துடன் சொன்னான் : 'தலை பக்கமாக சட்டையை கழட்டக் கூடாது மாமா, கைவழியாக கழட்டு மாமா.' அவன் சொல்லிய படியே செய்தேன். வாளிக்குப் பக்கத்தில் அவனை உட்கார வைத்து தலையில் தண்ணீரை ஊற்ற ஆரம்பித்த போது என் கையிலிருந்த குவளையைப் பிடுங்கித் தூர எறிந்து விட்டு, 'முதலில் கையையும் காலையும் தேய்த்து விட்டாலென்ன? அதுக்குள்ளற தலையிலே ஏன் தண்ணீயை ஊத்துற. நீ பெரிய ஆளா இருக்கியே எப்பிடி, குளிப்பாட்டறதுன்னு உணக்குத் தெரிய வையே, முதல்ல என் கையில யும் காலையும் தண்ணீயை ஊத்தி அம்மா மெதுவா தேசு சுடுவாங்க. அப்பறமா முகத்தை தேசுச் சூலம்பி விடுவாங்க. அதுக்கு மேலத்தான் தலையிலே தண்ணீ ஊத்துவாங்க இது கூட தெள்யாம் தலையில்

தண்ணி அத்துறையே இப்பிடித் தான் குளிப்பாட்டறதா? சனியன் தாபுரியும் அப்படித்தான் செய்யும். அதனால்தான் நான் அவகிட்டே குளிக்கறதில்லே.'

இந்தத் துயரமான நேரத்திலும் கூட என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 'சரி அப்படியே செய்கிறேன். அம்மா வைப் போலவே உன்னை குளிக்க வைக்கிறேன் இப்போது சரிதானே.' என்று சொலிவிட்டு பயந்தபடியே அவனது சால்களிலும் பாதத் திலும் தண்ணீரை ணற்றித் தேய்த்துவிட ஆரம்பித்தேன். பித்தளைக் குவளையால் அடித்து விடுவானோ என்ற பயம். ஆனால் பொறுமையாக இருந்தான். அவனது தாயாரின் முறைப்படி செய்தது அவனுக்கு பிடித்திருந்தது. அவன் பேச ஆரம்பித்தான் : 'அம்மா என்ன மடியில் தூக்கி வச்சுக்கிட்டு பாலக் குடுத்து குடிக்கச் சொல்லுவாங்க. பாலில் வீரலைவிட்டு குடு ஆறிப்போச்சான்னு பாத்துக்கு வாங்க. தித்திப்பு குறச்சலா இருந்தா மறுபடியும் சக்கரை போடுவாங்க. ஆனாக்கா அப்பா அவருக்கு முன்னால் என்ன உக்காரவசிசுகிட்டு 'குடிடா குடிடான்னு கத்து வாரு.' தாபுரியும் அப்பா

மாதிரியே 'குடியேண்டா'ன்னு சத்தம் போடும். நிசமா இவள் அப்பாத்தாலே பிசாச மாதிரி இருக்கு. அவதமயிரை அறுத்து எறியனும் போல எனக்கு வருது. மாமா, எல்லாத்துக்கு இமலே பாலிலே நெய்ய வேற கலந்து புறுறா நெய் பொதக்கறத பார்த்தாலே எனக்கு வாந்தி வரும் போல இருக்கு. நிசமா மாமா ஒரு தரம் வாந்தி எடுத்துட்டேன். பால குடிக்கலேன்னா அப்பா வேற அடிக்கிறாரு. அம்மா வர்ற வரையில் நீ இங்கேயே இரு மாமா. இருப்பியா மாமா?'

அவனை அமைதிப் படுத்தி விட்டு நான் சொன்னே : கண்ணு நிச்சயமா நீ அம்மா விடம் பால் குடிக்கும் சின்னக் குழந்தை அல்ல. இப்போது நீ வளர்ந்த பையன். நான் பூராவும் அம்மாவை நினைத்தே நீ ஏன் ஏங்கிப் போகிறாய்!'

மீண்டும் அவனதுமனோபாவம் மாறிவிட்டது. 'நான் சின்னப் பையன் இல்லாம உன்னாட்டம் பெரிய ஆளா? அம்மா இன்ன மும் எங்கிட வந்து எனக்கு பாலாட்டுறாங்கு.'

அவனது கைகளை நான் சுத்தம் செய்தபோது அவனது

கட்டை விரலை குப்பி இருந்தது என் நினைவிற்கு வந்தது. இடைவிடாது வாயில் வைத்து குப்பியிருந்ததால் ரத்த ஒட்ட மின்றி கட்டைவிரல் வெளுத்து போயிருந்தது. இதற்கு முன்பு அவன்டம் இந்தப் பழக்க மிருந்ததில்லை. நான் கேட்டேன் : ‘கிளானு அம்மா எந்த நேரத்திலே வந்து உனக்குப் பாலுட்டுகிறான்?’

‘நேரமா, தினமும் ராத்திரி யிலே வருவாங்க. வாசப்பக்கமா வேப்ப மரத்தடியிலே செத்த நேரம் நிப்பாங்க. அப் பறமா மெதுவா வந்து என் னோட கொஞ்சவாங்க. என்னத் தூக்கி மடியில் வச்சுக்கிட்டு பாலு ஊட்டுவாங்க’

‘தினமும் வருகிறார்களா?’

‘ஆமா தினமுந்தான்.’

‘இருநாள்கூட தவறமாட்டாங்களே.’ ‘அப்பாவோட் படுத்துக்கிற அன்னக்கி மட்டும் வரமாட்டாங்க. மத்த நாள்க்கிலாம் வந்துடுவாங்க.’

அவனைக் குளிப்பாட்டி துடைத்து விட்டு வேறு சட்டை அணிவித்தேன். தலை வாரி முடித்து கண்களுக்கு மைத்திட்டினேன். பாரிக்க மிகவும் வட்சணமாக இருந்தான். ‘அப்பா கிளானு நீ இப்படித்

தான் தினமும் சுத்தமாக இருக்க வேண்டும். அப் போதுதான் அம்மா உன்னிடம் ஆசையாக இருப்பாள். நீ குளிக்காமல் அசுத்தமாக இருந்தால் அம்மா உன்னிடம் வரவே மாட்டாள்.’ இதை அவன் நன்றாகவே புரிந்து கொண்டான். தலையை ஆட்டியபடியே, ‘நான் தினக்கும் குளிச்சி புது சட்டை கால் சட்டை போட்டுக்கிரேன் மாமா.’ என்றான்.

இதற்குள் குரிய அஸ்தமனம் நெருங்கியது. தெரு முற்றத் தில் குழந்திருந்த வெய்யில் அடுக்களைப் பக்கம் சாய்ந்தது. மரத்தில் பறவைகள் கீர்ச்சிட ஆரம்பித்தன. கன்றுக்குட்டி யும் தாய் பசுவுக்காகக் கத்தியது. எனது மைத்துனர் வீடு திரும்பும் நேரம் இதுதான்.

எனது சகோதரி இறந்தபிறகு அவர் பட்ட சிரமங்களை நான் விபரமாக அறிந்திருந்தேன். குழந்தைகள் பற்றிய பந்தபாச மில்லாதிருந்தால் அவர் குடும்ப வாழ்க்கையையே துறந்திருப்பார். குழந்தைகள்தான் அறுக்க முடியாத சங்கிலியாக அவரை வீட்டுடன் பிணைத்து வைத்துள்ளது. அதனால்தான் மன மில்லாமலையே தனது கடைக்குப் போய் வரவேண்டி யிருந்தது. அதனால் தான் காலையிலும் மாலையிலும்

அவர் உணவருந்தி வந்தார். இருட்டுவதற்குள் வீடு திரும்பி விட்டார். எனக்கு முகமன் கூறி விட்டு தன் வேலையில் முழுமூர் மாக ஈடுபட்டார். இரவான தும் பால் கறந்து முடித்ததும், தாபுரி சமைத்து வைத்திருந்ததை—நன்றாக இருந்ததோ இல்லையோ—சாப்பிட்டுவிட்டு யேசுக் கொண்டு ருந்தோம். எனது தங்கையைப் பற்றி நாங்கள் பேச்செடுத்ததும் அவர்கண்களில் நீர் நிறைந்துவிட்டது. 'எவ்வளவு கடுமையாக இருந்தாலும் எனது கஷ்டங்களையும் சஞ்சலங்களையும் நான் சமாளித்துக் கொள்ள முடியும். ஆனால் குழந்தைகளின் துயரத்தைப் பார்த்து சகித்துக் கொண்டிருப்பது எனது சக்திக்கு அப்பாறப்பட்டதாக உள்ளது. தாபுரியை கவலைப் படாகே அம்மா என்று புரிய வைத்து ஆறுதல் செய்ய முடிந்தாலும் இந்த சிறுவனைப் பொறுமையாக வைத்துக் கூப்பாற்றுவது எப்படி என்று தான் எனக்குப் புரிய வில்லை. நூலிமை போன்ற நம்பிக்கை ரேகை தான் அவனை உயிரோடு வைத்திருக்கிறது. இந்த நம்பிக்கை தகர்ந்து போனால் அவனது உயிரி பிரிந்துவிடும். இதில் சந்

தேகமில்லை. அவளை மயானத் துக்கு எடுத்துச் சென்ற அன்று தொட்டு அவன் நாள் தவறாமல் பஸ் நிலையத்துக்குச் சென்று அம்மா வருவாள் என்று காத்திருந்து வருகிறான். சில நாட்களில் பஸ் தாமதமாக வருவது இயல்புதான். ஆனால் நாள் தவறாமல் இவன் சரியான நேரத்தில் அங்கு போய் விடுகிறான்.

பேசும்போது அவருடைய குரல் கம்மியது. எனது கண்களில் நீர் நிறைந்து தரும் பியது.

ராம்காரில் நான் ஏழு நாட்கள் தங்கியிருந்தேன். எட்டாவது நாள் நான் ஊருக்குத் திரும்ப கிளம்பியபோது கிலானு தூங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்ப நினைத்தேன். திமிரென்று எண் உள்ளத்தில் அதிர்ச்சி உண்டாயிற்று. அவனது தாயார் வேப்பமரத்தடியில் நிற்பதாகவோ அல்லது அவனத் தூக்கி மடியில்வைத்து பாலூட்டிக் கொண்டிருப்பதாகவே அவன் கணவு கண்டு கொண்டிருக்கலாம். யார் கண்டது? அமைதியாக அவனது கண்ணத்தில் முத்தம் கொடுத்து விட்டு நான் கிளம்பி விட்டேன். *

ஒரு நிலாவும் கொஞ்சம் தென்றலும்

★ வா

இந்தியனே
நமது பெருமைகள் நிறைய
தட்டுப்படும் எதுவும்
தட்டகல்லாய்
நமக்கிடையில் இல்லை.

★ வா

உன்னோடு உழைக்கவும்
உன்னோடு உண்ணவும்
உன்னோடு வாழவும்
உன்னோடு மரிக்கவுமே
நான் விரும்புகிறேன்.

★ நான்வேறு நீவேறு

என்பது பலவீனம்
நானும் நீயும்
என்பது எஃப்குலம்

★ நமது உணவு மேஜைக்கு

ஒரு விருந்தினன் வருவதையும்
நாம் பாடும்போது
ஒரு பறவை சேர்ந்து கொள்வதையும்
நாம் வரவேற்போம்.

★ ஒரு நிலாவையும்

கொஞ்சம் தென்றலையும்
பகிர்ந்துகொண்டு
இரவு பரப்பி வைக்கும்
நட்சத்திரங்களை விலைபேகவோம்.

★ நானை வானம்

நம் வசப்படும்
அதுவரை
நம் குழந்தைகளின் கண்களில்
நட்சத்திரங்கள் ஜோவிக்கட்டும்.

★ எடுத்து வா

நம் தேசப் படத்தை
அதைச் சேதமில்லாமல்
ஒரு பழைய தட்டில் வைத்தெனும்
பரிசளிப்போம் அவர்களுக்கு.

‘வலி’ பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்

ஒ லகளானிய கோளாறு என ஒன்று இருந்தால் அது ‘வலி’ தான். தலைவெலி, இடுப்பு வலி, மூட்டு வலி, முதுகுவலி போன்ற எதுவாகவும் இருக்கலாம். எந்த வகையான வலியாக இருந்தாலும், வலியை அனுபவிப்பவரின் அவதி கொஞ்சநஞ்சமல்ல. பெரும் பாலான மருத்துவ முறைகள் பயணிக்காததால், அவன்து வேதனை இன்னும் அதிகரிக்கிறது. சமீபகால கண்டுபிடிப்புகள் மூலம், உடலில் உள்ள சில வேதியியல் பொருள்கள், வலியைக் கடத்தவும், தடைசெய்யவும் உதவுவதாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் மட்டும் 4 கோடி பேர் தாங்க முடியாத தலைவெலியால் அவதிப் படுவதாகவும், 10 கோடிப் பேர் முதுகு வலியாலும் 9 கோடிப் பேர் மூட்டு வலிகளாலும் அவதிப் படுவதாகத் தெரிகிறது.

வலி கடத்தப்படுவது பற்றிய விபரமாவது :-

நெடுநாட்களாக, நரம்பு செல் கள் மின் தூண்டல்களை மூளைக்குக் கடத்துவதன் மூலம் வலி உணரப்படுகிறது. என நம்பப்பட்டது. சமீபகால கண்டுபிடிப்புகள் மூலம் பலவகையான உயிர் வேதியமற்றும் மின்னாற்றல் நிகழ்வுகளால், வளித் தூண்டலை

•**டாக்டர் அ. கதிரேசன்-**

நாம் குறைவாகவோ அதிகமாகவோ உணருகிறோம். வலி கடத்தப்படுவதன் முறை முழு மையாகத் தெரியாவிட்டாலும் விரைவிலேயே, ராய்ச்சிகள் முழுப்பலன் அளிக்கும்என்ன நம்ப இடமிருக்கிறது.

இரு வீரவில் காயம்பட்ட வடன், இரண்டு வகையான நரம்புகள்தூண்டப்படுகின்றன. ஒன்று மேதுவானது, மற்றது துரிதமானது. இரண்டு வகை கருமே, மின் சமிக்கைகளை அனுப்புவதன் மூலம் விளைபுரி கின்றன. துரித வகைத் தூண்டல், நரம்பு வழியாக தண்டு வடத்தை அடைய $1/6$ வினாடி நேரம் எடுத்துக் கொள்கிறது. இதன் மூலம், நரம்பு உணர்வு கடத்தி [Neuro Transmitter] எனப்படும் ரசாயனப் பொருள் மூன்றுத் தண்டையும், மூன்றையும் அடைந்து, இறுதியாக மனிதன் வலியை உணருகிறான். இந்தக் துரித சமிக்கை ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு சில விணாடிகளுக்கு கொடுரவியாக உணரப்படுகிறது. மேதுவாக செல்லும் சமிக்கை நீண்ட நேரம் நீடித்து, குறிப்பிட்ட இடத்தில் அல்லாமல், அருவருக்கத் தக்க வலி உணர்வை உண்டாக்குகிறது.

காயம்பட்ட இடத்தில் வெளிப்படும் வேதியப் பொருள்

கள் வலியை அதிகரிக்கின்றன. இரத்தத்தை ஈர்க்கும் தன்மை யுடைய புரோஸ்டா கிளாண்டின் என்ற ஹார்மோன்கள் வெளிப்படுகின்றன. ஈர்க்கப்படும் இரத்தத்தில் உள்ள வெள்ளனுக்களும், மற்ற பொருள்களும் கிருமி பாதிப்பை எதிர்த்து, காயம் தளும்பாக மாற உதவுகின்றன. புரோஸ்டா கிளாண்டின்கள் [Prostaglandin] நரம்பு இழை களை கூருணர்வதையச் செய்கின்றன. இதைத் தொடர்ந்து, காயம்பட்ட இடத்தில் பிராடி கினின், ஓயுகோடிரையின் [Bradikinin, Leucotrain] எனப்படும் இரண்டு இரசாயனப் பொருள்கள் உருவாகி நரம்பு களைத் தூண்டுகின்றன. இது பற்றிய இன்னும் பல விபரங்களை ஜோன் சில்பர்னர் என்ற அமெரிக்க விஞ்ஞானி எழுதியுள்ளார்.

மூன்றும் தண்டு வடமும் தம்மைத் தாமே அமைதியடையச் செய்ய வழிகள் கொண்டுள்ளன. தண்டுவடம் வழியாக, இயற்கையான வலி நீசிகிகளில் ஒன்றான எங்கெபவின் [Encephalin] கடத்தப்படுகிறது. தண்டுவடத்திலுள்ள நரம்பு உணர்வு கடத்தியான 'பி' [P] என்ற பொருள் வெளிப்படுவதை, எங்கெபவின் தடை செய்வதால், வலி பற்றிய சமிக்கை தடைப்படுகிறது.

இந்தப் புதிய விளக்கங்கள் மூலம், வலி நீக்கிகள் எவ்விதம் பணிபுரிகின்றன எனவும் தெரி கிறது. புரோஸ்டோ கிளாண் டின் [Prostoglandin] உற்பத்தியை, ஆஸ்பிரின் தடை செய்வதால், வீக்கமும் வலியும் குறைகிறது. சில [Local] உணர்வகற்றிகள், மின்னாற்றல் சமிக்கையைத் தடை செய்கிறது. மார்பிளீன் போன்ற ஓபீயப் பொருள்கள் [அபின்] வலி சமிக்கையைப் பெறும் முளை மற்றும் தண்டுவடம் ஆசியவற்றின் நரம்புகளில் உள்ள சிறப்பு வேதியியப் பொருள்களை செயலற்ற தாக்கிவிடுகின்றன.

இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் வலி நீக்கும் வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயாளி களின் மூளைகளுக்கு வரும் சைகைகளை [சமிக்கைகள்]த் தடை செய்வதுடன் மூளையிலிருந்து வெளிப்படும் இயற்கையான வலி கொல்லிகளைத் தூண்டும் முறையில், மின்வாய்களை மூளையின் ஆழ்ந்த பகுதி யில் செலுத்தி, மின்னூட்டத் தையும் செலுத்தி மூளையைத் தூண்டி, வலியை அகற்றினர். இதில் ஒரளவு ஆபத்து இருப்பதால் மிகமாக அவசியமான போது, இந்த முறை கையாளப்படுகிறது.

ஏற்கனவே கூறியபடி “பி” [P] என்ற பொருள் மூளையில்

உற்பத்தியாவதைத் தடை செய்வது நல்ல முறை என்ற போதிலும் வலி மறைவதுடன், சில போது, ஆய்வக விலங்குகள் செயலற்றுப் போய்விடுகின்றன. என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

காயம்பட்ட இடத்திலிருந்து வெளிப்படும் வளிக்குக் காரணமான விழுகோடிரையீன்களை யும் பிராகினின்களையும் தடை செய்யும் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட இருக்கின்றன. அழுகோடிரையைத் தடை செய்யும் மருந்துகள் பற்றிய, மனிதன் மீது செய்யப்படும் ஆராய்ச்சி, டாக்டர். ஜான் வெல்வின் என்பவரால் கலிபோரி னியா பல்கலைக் கழகத்தில் செய்யப்படுகிறது. இது மூலம் ஆஸ்பிரினால் பயன்டையாத மக்களுக்கு பலன் கிடைக்கலாம். பிராடினினைத் தடை செய்யும் மருந்துகள், விலங்குகளின் வலியை அகற்றுவதாக, பாஸ்டிமோர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது மனிதனுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனக் கூறுகிறார் ஜோன் சில்பர்னர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வலியை நீக்க எதுவும் செய்ய இயலாதிருந்த டாக்டர்கள், இப்போது வெற்றிகரமாக

சிகிச்சை அளிக்க முடியும் என அமெரிக்க தேசிய நிறுவனத் தின் வலி நீக்கு பகுதியைச் சார்ந்த டாக்டர் ரோஜானால்டு டப்னர் கூறுகிறார். சென்ற ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 30,000 மில்லியன் ஆஸ்பிரின் மாத்திரைகள் பயன்படுத்தப் பட்டன. இத்துடன் டாக்டர் களின் பரிந்துரைச் செலவு, அறுவை சிகிச்சை, உளவை சிகிச்சை ஆகியவற்றையும் கேரத்தால் சுமார் 40,000 மில்லியன் டாலர் செலவாகியிருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வலி பற்றிய பிரச்சனைகளால் ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு அமெரிக்கனும் ரநாட்கள் வேலை இழக்கிறான் என்டடபேன்புதியான்ஸ் கூறுகிறார்.

தேனீக்களின் நச்சுப் பொருள் கூட ஊசி மூலம், மூட்டமூற்சிக்குக் கொடுக்கப்படுகிறது. வலி யால் பாதிக்கப்படும் அமெரிக்காவில் 30% சிகிச்சையால் பலன் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நாட்ப்பட்ட வலிக்கு டாக்டர் சமுகம், நாட்ப்பட்டு தவறாக சிகிச்சை அளிப்பதே மிக முக்கிய காரணம் என வலி பற்றி ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் நாட்ப்பட்ட வலியைப் பற்றி பெரும்பாலான டாக்டர்களுக்கு எதுவும் தெரியாது. நாட்ப்பட்டு

பட்டு வலி கொண்ட நோயாளிகள் மிகையாக மருந்துகளை கையாண்டு, தூக்க மின்மையால் அவதிப்பட்டு, வேலை செய்யப் பயந்து மனத் தளர்ச்சி அடைந்து, எப்போதும் இந்த வலியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஐந்து ஆண்டுகள் மருத்து வகு கல்வி பயிலும் மாணவருக்கு, மொப்தம் முன்று மணி நேரங்களே, 'வலி' பற்றி கற்றுத்தரப்படுகிறது.

ஏற்கனவே கூறியபடி வலிநீக்கும் ரசாயனப் பொருள்கள் உடலிலேயே உறிபத்தியாகி, உரிய இடங்களுக்குச் சென்று வலியை நீக்குகிறது. இதனால், நோயாளி, ஒரு உளவை நோயாளியாக மாறுவது தடை செய்யப்படுகிறது.

ஒப்பு பெற்ற நர்சு அமெரிக்க நாட்டு, தில்லான் படுக்கையில் இருந்த நோயாளிக்கு உதவி செய்யும் போது, தில்லானுக்கு முதுகில் ஒரு பிழிப்பு (கனுக்கு) ஏற்பட்டது. நரம்புத்தடை ஆபரேஷன் [Nerve block surgery] செய்தும் எந்தப் பல நும் கிடைக்கவில்லை. மற்று மொரு ஆபரேஷன் செய்து தவிர்த்துவிடலாம் என்று கூறப்பட்டதை மருத்து விட டாளி. மருந்துகள் அவைத் தும் நிறுத்தப்பட்டு, உடற்

பயிற்சி, இயன்முறை சிகிச்சை ஆகியவை கொடுக்கப்பட்டு அவள் சீரடைந்தாள். அத் துடன் கணமான பொருள்களைத் தூக்கக் கூடாது எனப் பரிந்துரைக்கப்பட்டாள்.

சிகிச்சையில் மிகவும் பிரச்னை அளிக்கக் கூடியவை வருமாறு:

தலைவலி, முதுகுவலி, மூட்டுக் களின் வலி, புற்றுநோய் வலி, நீர்ம்பு பாதிப்பு வலி.
தலைவலி :

நியூயார்க் நகர் “தலைவலி மருத்துவமையு” இயக்குனர் டாக்டர் டேவிட் காட்டன் கூறுகிறார். “இருதய நோய், பக்கவாத நோய், புற்றுநோய் ஆகிய அணைத்துக்கும் செலவழிக்கும் நேரத்தைவிட மிகவும் அதிக மாகத் தலைவலிக்கு செலவழிக்க வேண்டியுள்ளது. தலைவலியால் நோயாளி, ஆயுள் பூராவும் அவசிப்பட நேரிடலாம்”. தலையில் அடிப்பட்ட காயங்கள் மற்றும் மூதைப் புற்றுக்கட்டிகள் ஆகிய வற்றின் தலைவலி 1% ஆகும். மிகவும் முக்கியமான தலைவலி கள் மூன்று வகைப்படும்.

1. மன உளைச்சல் தலைவலி,
2. ஒற்றைத் தலைவலி,
3. கொத்தான தலைவலி.

மன உளைச்சலால் ஏற்படும் தலைவலியே அதிகமாகும். மன உளைச்சலோ, சோர்வோ, மன உறுத்தலோ, இருக்கும்போது தலையிலும், கழுத்திலும் உள்ள

தலைகள் இறுக்கமடைவதால் தலைவலி உண்டாகிறது. இங்குரோஃபென் (Ibuprofen) என்ற மாத்திரம் 400—800 மி.கி. அல்லது கீல் பலனஸிப்பதாக ஆராய்ச்சியாளர்களே கூறுகிறார்கள். மற்றுமொரு முக்கியமான சிகிச்சை முறையை உயிரிய நெகிழ்வு பின் ஜாட்டம் (Biofeedback) என்கிறார்கள். சக்தி வாய்ந்த இந்த முறையில் நோயாளிகளைத் தளர்வடையப் பழக்கி, இரத்த ஒட்டத்தை கால்களுக்கும் கைகளுக்கும் செல்லச் செய்து, தலையிலுள்ள அழுத் தத்தை குறையச் செய்வர். 75% நோயாளிகள் உயிரிய நெகிழ்வு பின் ஜாட்ட முறையால் பயன் பெறுகின்றனர்.

மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலியில், அதன் காரணமும், சிகிச்சையும் டூரணமாகத் தெரியாததால் சிகிச்சை முழுமையாகவில்லை. முன்னர் கூறிய தலைவலியில் தலைகள் இறுக்கமடைகின்றன. ஆனால் மைக்ரைனில் தலையின் இரத்தநாளங்கள் விரிவடைந்து, அருகேயுள்ள நரம்புகளை உறுத்துகின்றன. புதிதாகத் தோன்றும் ஏதோ ஒரு உறுத்தல் மன உளைச்சல், உணர்வுகள், தட்பவெப்ப நிலை, மாதவிடாய், மிகையான உழைப்பு, ஒட்டப் பயிற்சி, பால் புணர்ச்சி மைக்ரைன் உண்டாக்குவதால், இவற்றில் காரணம் எது எனக்கண்டுபிடித்து அதைத் தவிர்த்தால், வலி மறைகிறது.

“கொத்து தலைவலி” (Cluster headache) குறுகிய

காலமே நீடிக்கும். ஆண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதன் போது ஏற்படும் கண்வலி, கண்ணையே பிடுங்கி எறிந்து விடலாம் போன்று தோன்றும். இரத்தத்தில் கால்சியம் ஒட்டத்தை தடை செய்யும் (Calcium Channel Blockers) மருந்துகள் (நிஃப்படெபின், வெராபிரமில்) இந்த வகைத் தலைவலிக்கு பலன் அளிக்கிறது. தலையிலுள்ள இரத்த நாளங்களின் தலைச் சுவர்களில் ஒடிக் கொண்டிருக்கும் கால்சியம், தலைச் சுருக்கங்களை உண்டாக்கி, இரத்த நாளங்களைக் குறுக்கடையச் செய்து, அழுத் தத்தை அதிகரித்து தலை வலியை உண்டாக்குகிறது. மேற்கூறிய மருந்துகள் கால்சிய ஒட்டத்தைத் தடை செய்கிறது. டாக்டர் பீசேமோர் சாலமன் என்ற அமெரிக்கர், வளி உணர்வைத் தெரியும் மூளையின் திறனைக் கட்டுப்படுத்தும் செரடோனின், நார்எபினிதப்ரின் போன்ற வேதியியிப் பொருள்களின் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களே கொத்துத் தலைவலிக்குக் கொரணமாக உள்ளன எனக் கூறுகிறார்.

முதுகுவலி :

முதுகுவலிக்கு ஆபரேஷன் செய்ய நேரிடுகிறது. இந்த ஆபரேஷனுக்குப்பின் சில பயிற்சி கள் செய்தால், வளியே மீண்டும் வராது என மியாமி பல்கலைக் கழக நரம்பு அறுவை நிபுணர் ஹியூபர்ட் ரோசோமாஃப் கூறுகிறார். ஆகவே ஆபரேஷனுக்குப் பல வாரங்களுக்கு முன்பே

நோயாளிகள் வரவழைக்கப் பட்டு உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்படுகிறார்கள். இவ்வித மறுசீரமைப்பு உடற்பயிற்சிகளால், சில சமயங்களில் ஆபரேஷனே தேவையில்லாமல் போகிறது. இதனால் டாக்டர்கள் கீழ்க் கண்டவாறு முடிவு செய்தனர்: கீழிந்துபட்ட முன் எனஜும் பிடைத் தகடுகளால் அல்லது எலும்புகளின் வேண்டாவளர்ச்சி யால் முதுகுவலி உண்டாவதாக நம்பப்பட்டது. ஆனால் வளி, தலைகள் மற்றும் தலை நாள்கள், பந்தக்கங்களைச் சுற்றி யுள்ள நரம்புகள் ஆகியவற்றி விருந்து முதுகுவலி தோன்றுகிறது. ஆகவே முதுகு வலிக்கான ஆபரேஷன்களுக்குப் பதிலாக மறுசீரமைப்பு உடற்பயிற்சிகளே போதும் என நம்பப்படுகிறது. ஒரு சில கேசுகளுக்கு மட்டுமே, அறுவை தேவைப்படுகிறது. மீண்டும், மீண்டும் உண்டாகும் முதுகுவலிக்கு மிகையான எடையுடன் கூடிய கொழுத்த உடல், மிகுதியான உடல் உழைப்பு ஆகியவை உளவுய மாற்றங்களை உண்டாக்கும்.

மூட்டுக்களின் சமூர்சியும், வளியும் :

எலும்பு மூட்டமற்சி (Osteo Artritis) எனப்படும் நோயில், மூட்டுக்களில் உள்ள குறுத்தெலும்புகள் உடைந்து விடுகின்றன. இதனால் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உடசி வளியை உண்டாக்குகின்றன. இந்த

நோயால் 1/2 கோடி அமெரிக்கர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முடக்குவாதம் சார்ந்த மூட்டழற் சியால் (Rheumatic Arthritis) 70 லட்சம் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மூட்டட மூடியிருக்கும் படலம் அழற்சியடையும்போது, மூட்டு பாதிக்கப்படுகிறது. இந்நோய் பெரும்பாலும் கைகள், மேற் கைகள், கால்கள் ஆகிய வற்றையே பாதிக்கின்றன. கீல்வாதம் (Gout) ஸ்களிரோடெர்மா, ஸ்யூபஸ் 1 ஆகிய இணைப்புத்திசை வியாதிகளும் இதில் அடங்கும். எக்ஸ்கதிர் சிகிச்சை, ஆஸ்பிரின், ஸ்ரூப்டுகள் ஓரளவு பலனளிக்கின்றன. இயன்முறை சிகிச்சை, வெப்பசிகிச்சை, உடற் பயிற்சிகள், செயற்கை மூட்டு பொருத்துதல், தங்க உப்புக்கள் உட்கொள்ளல் ஆகியவையும் பலனளிக்கின்றன. (சமீபகாலமாக தங்கம், னாசியாக அல்லாமல், மாத்திரையாகக் கொடுக்கப்படுகிறது.

புற்றுநோய் வலி :

இந்த வளிதான் மிகவும் கொடுமையான வளியாகும். நாள்தைவில் மரணமும் ஏற்படும். உலக சுகாதார நிறுவனம், உலகில் புற்று நோய் வளியால் தினமும் 25 லட்சம் பேர் அவதி யிருவதாகக் கணக்கிட்டுள்ளது. இதில் 25% மக்கள், எந்த நிவாரணமும் இன்றி மரணமடைகின்றனர். மருந்தடிமை ஆகியிடுவாக்களோ என்ற அச்சத்தால் டாக்டர்கள் வலி நீக்கி மருந்து கணப் பயன்படுத்தத் தயங்குகின்றனர். புற்றுநோய் வலி, உடல் சார்ந்தும் உள்ளுசார்ந்தும்

இருக்கிறது புற்றுகட்டியே, அருகேயுள்ள நாம்புகளை அழுத் துவதன் மூலம் அல்லது எலும்புகளை அழுத்துவதன் மூலம் வளியை உண்டாக்குகிறது. புற்று நோய் க்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை, வேதியிய மருத்துவம், கதிரவீச்சு முறை ஆகியவை, சிகிச்சையாக அமைவதுடன், வளியையும் உண்டாக்குகின்றன. அபினையோ, கஞ்சாவையோ உட்கொள்வதன் மூலமும் வலி நீங்குகிறது. கான்டா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், ஹீராயின் (Heroin) என்ற மருந்து புற்றுநோய் வளிக்கு நல்ல பலன் அளிப்பதாக நம்பப்படுகிறது. மிட்செல்மாக்ஸ் என்ற அமெரிக்கர், ஹீராயினை விட மார்பீன் (Morphine) மிகவும் சிறந்தது எனக் கருதுகிறார். ஏனெனில் ஹீராயினும் உடலின் உட்சென்றதும் மார்பீனாக மாறி விடுகிறது. என நம்புகிறார். புற்று நோயாளிகளுக்கு மிக முக்கியம் பிரச்சனை என்ன வெனில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட துயிலாட்டி, வலி நீக்கி மருந்துகளைப் பெறுவதாகும்.

நாம்பு பாதிப்பு வலி :

இதில் முக்கியமானது அக்ஸி (Herpeszoster) ஆகும். நாம்புகளின் மேல் தோன்றும் சருமப் பொரிப்புகள் தாங்கொண்ட வளியை உண்டாக்குகின்றன. இதற்குக் காரணமான வைரஸ், சின்னம்மையையும் உண்டாக்க வல்லது. வைரசுகள், தோனில் உள்ள நாம்பு நுனிகளைச் சேதப் படுத்துவதால் வலி அதிகமாக உண்டப்பட்டு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடிக்கின்றன.

முக்கிளை நரம்பு பாதிப்பில் (Trigeminal Neuralgia). இது ஜந்தாவது கபால நரம்பாகும். இதன் மூன்று கிளைகள் முகத் தில் (கண், மேற்தாடை, கீழ்த் தாடை) ஆகியவற்றில் காணப்படுகின்றன.) உண்டாகும் வளி, வினாடிகள் அளவில் நீடித்து, விட்டு விட்டு வரும். தாடையின் அசைவுகளால் அல்லது தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும் போது அல்லது குளிர்ந்த காற்று வீசும் போது, இந்நோய் உண்டாகிறது. வலிப்புக்கு எதிர் மருந்தான (Anti Convulsant) கார்பமெடைபின், இந்த நோய்க்கு இதமளிக்கிறது.

மேற்கூறிய மறைகளால் தீர்வு கிடைக்காத வளிகளுக்கு அலோபதி தவிர மாற்று சிகிச்சை முறைகளும் (Alternative Medicine) கையாளப்படுகின்றன. அவையாவன 1. வருமப்புள்ளிகள் அடையாளம் கொண்டு சுருக்கு நீக்கிவிடுதல். (Chiropractic) விஞ்ஞான ரீதியான அடிப்படை எதுவும் கிடையாது. இத்தகைய சிகிச்சையாளர்கள், அமெரிக்காவின் 50 மாநிலங்களில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்பட்ட வளி, இருதய நோயாலோ அல்லது புற்று நோயாலோ அல்ல என்று டாக்டர் தீர்மானித்த பின்பே இந்த முறை அனுமதிக்கப்படுகிறது.

2. ஹிப்ணோசிஸ் (Hypnosis) எனப்படும் துயிலூட்ட மயக்க நிலை (அறிதுயில் நிலை). இது எவ்விதம் வளியை நீக்குகிறது என இன்னும் தெரியவில்லை.

3. அக்குபஞ்சர் : (Acupuncture) எனப்படும் ஊசி துளை முறை. இம்முறை பல்லாயிரம் ஆண்டுகளாகச் சீனாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. பல நூண்ணீய ஊசிகள் உடலின் சில பகுதிகளில் (நோய்க்கு ஏற்ப) குத்தப்படுகிறது. 20-30 நிமிடம் கழித்து ஊசிகள் எடுக்கப்பட்டு விடுகின்றன. இவ்விதம் 10-15 நாட்கள் பின்பற்றினால், வளிகள் நீங்குவதாகத் தெரிகிறது. சென்னை நகரில் ஸர்-ஐவான் ஸ்டெப் போர்டு மருத்துவமனையில் இந்தச் சிகிச்சைக்கெண்த் தனியான பிரிவு ஒன்று சென்ற நீ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அக்குபஞ்சர் மூலம், உடலின் இயற்கையான வளி சொல்லியான எண்டார்ப்பின் (Endorphin) வெளிப்பட்டு வளியைக் குறைப்பதாகத் தெரிகிறது.

4. மசாஜ் செய்தல் :

இந்த முறையும் வளியை நீக்க பினபற்றப்படுகிறது. இதனால் வளி நீங்குகிறதோ இல்லையோ, மசாஜின் போது ஏற்படும் சுகம் மிகவும் அருமையான ஒன்றாகும். ஐப்பானில் இந்தமுறை மிகவும் ஜனரஞ்சகமாக உள்ளது.

5. நடைமீதல் சல்ஃபாக்ஷை


தொழிற்சாலைகளில் கரைப்பானாகவும், விலங்குகளின் சிகிச்சையாகவும் பயன்படும் இந்த மருந்து, நாட்டப்பட்டவளி நோய் நிலைகள் சிலவற்றில் இதமளிக்கிறது. இந்த மருந்தைப் பயன்படுத்தும்போது பக்கவிளைவுகள் நிறையத் தோன்று

கின்றன. இந்த மருந்தை உபயோகிக்கும் போது கண்கள் பாதிக்கப்படலாம் எனவும், இராத்த ஒட்டத்தில் தீய விளைவு களை உண்டாக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இத்தகைய சிகிச்சைகளுக்காக அமெரிக்கர்கள், ஆண்டுதோறும் 1000 மில் வியன்டாலர் செலவழிப்பதாகத் தெரிகிறது.

“நாட்பட்ட வளி என்பது ஒரு சிக்கலான பிரச்சனையாகும். மிகச் சிறந்த முறையில் ஆராய்ச்சி செய்து திட்டமிட்ட சிகிச்சை அளிப்பது நல்லது. மேலும் ஒரு நோயாளிக்கு ஏற்படும் இதம், மற்றொருவருக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கலாம் என்பதை நினைவில்

கொள்ள வேண்டும்.” என விசா. ஜே. மூர் என்பவர் சமீபத் தில் வெளியான “ஸ்பான்” என்ற அமெரிக்க சுஞ்சிகையில் கூறுகிறார்.

இதுவரை வளி எவ்விதம் உண்டாகிறது. அதைத் தடுக்க, தீர்க்க செய்யப்பட்ட செய்யப்பட்டு ரும் ஆராய்ச்சிகள், பல வேறு வகையான சிகிச்சைகள் பற்றி கூறப்பட்டது வளியை முழுமையாக விஞ்ஞான பூர்வமாக அகற்றும் நாள், வெகுதாரத்தில் இல்லை. (வளி என்பது பற்றி ஏற்கனவே 1981 ஆகஸ்ட் தொமரை இதழில் எழுதியதைத் தொடர்ந்து, இதைப் படிக்கவும்.)




வயல்

நீரும்
விதையும்
நெருங்கிப்
புணர்
பூமிவழங்கும்
சீதன மெத்தை.

மலர்

கிளை மகள்
தன் முகத்துக்குச்
குடிக்கொண்ட
மூக்குத்தி.

—குமரி அமுதன்



சீலந்தி வகை

எம். ஆர். வசந்தா

ஊர்ச்சந்தியில் சங்கக்கடை வந்து சிதம்பரம் மனேச்யராகிய பின் சப்புக்கிழவன் கடை படுத்துக் கொண்டது. இந்தக் கடையை நம்பியே சங்கரியின் எதிர்காலத்தை நிர்மாணித்த வன். சங்கரி இப்பவும் சின்னஞ்சிறுமிபோல் கண் விழித்துக் கடை வியாபாரத்தில் ஈடுபடும் முறை அவனுக்கு நம்பிக்கையளித்த போதும், சங்க கடையால் வியாபாரம் மந்தம்-கையில் கடித்தது.

வலுவாக யோசித்தான். தன் வயோதியம், அவனை மிஞ்சிக்குலைத்து விட்டதை உணர்ந்தான்.

அப்போது தான் அந்தச் செய்தி அவன் காதில் விழுந்தது.

‘ஊர் அம்மன் கோயில் கிழவியில் அம்மனே உருக்கொண்டு ஆடுது — அம்மன் சொல்லது எல்லாம் பலிக்குதாம் எல்லாம் அதிகாலையோடு சரி’

சப்புக்கிழவனுக்கு அன்று புதுப்புது யோசனை, மகள் சங்கரி பற்றியைப் பற்றிய சிந்தனை.

சங்கரி தலைமாட்டில் கிடந்த விளக்கக் கணித்துவிட்டு, வலது கையை மடித்துக் கண் ணப் பக்கமாய்த் திரும்பிப் படுத்தான்.

தாள். காற்றுக்கு யன்னல் ஒரத் துப் பூவரசம் சருகுகள் சரசாரத் தன. கொட்டில் பக்கமாய் ஆட்டு ஜலநெடி நாசியுள் என்னவோ செய்தது. பாயில் படுத்து ஒரு மணி நேரமாயிற்று நித்திரை இன்னும் வந்தபாடில்லை.

‘இதில் கிடந்து கண்ணனத் திறந்து படுத்துக் கொண்டு மூளையை அலைய விடுவதில் என்ன பிரயோசனம்? இன்னும் ரண்டு மணித்தியாலமெண்டாலும் கடையைத் திறந்து வச்சிருக்கலாம். ஆஸ்பத்திரிக்கு அவசரமாய் பட்டணம் போறதுகள் சீனி, மாப்பேணி ஏதும் வாங்குங்கள் அப்புவும் பாவும், அதில் குந்திக்கொண்டு எத்தினை நேரமெண்டு இருக்கிறது. நாளைக்கு எதுவிதப்பட்டும் பத்து மணி வரை கதவு திறந்து வைச்சிருக்கவேணும்!

விடிய முதல் வேலையா கொட்டிலை இருந்து ஆட்கட மாற்றிக் கட்ட வேணும். பூவரசம் சருகுவின்சு ஒரு ஒரு கிழமையாய் கிடக்கு, அதையும் அள்ளினால் நாலு வாழைக்காவது தாக்கலாம்!

அவனுக்கு நித்திரை வரவில்லை. அப்பு கிடந்த பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவர் நல்ல நித்திரை, நிம்மதியாகக் குருட்டை விட்டுக் கொண்டு கிடக்கிறார். அறுபது வயதுக்கு

மின்சீப முதலாம் கண் தட்டி விட்டது. நடப்பது பொல்லூட்டன்.

‘நானைக்கு அப்புவைப்பட்டி எத்துக்கு விட்டு மைகுர் பருப்பும் நல்லெல்லன்றனாயும் வாங்கு சிக்க வேணும். அயத்துப் போகாமல் விடியப்புறம் நாலு மணிக்கு எழுப்பவேணும். கடையில் கிடக்கிறது இந்தக் கிறதம் வாற சனத்துக்குக் காணும். திங்கட்கிழமைக்குத் தேவைபாரனதை நாமுத்து அண்ணண வண்டிலில் கொண்டு வந்து தரும்!

அந்தக் கிராமத்தில் உள்ளதுகள் சங்கக்கடையே இமயம், என்று நம்பினதுகள். அண்டண்டாடு அரிசி முடிஞ்சாலும், பட்டினி கிடந்து விடிய விடிய ஒன்பதுக்குப் பிறகுதான் வாய்க் கூத்த எதாவது வாய்க்குங்குங்கள். அவ்வளவு கட்டுச் சொட்டுச் சீவியம். சங்கியின் கடையைப் பச்சுற்றி இருப்புக்குக் குறையாமல் பட்டியாய் இருக்குதுகள் ஒன்றாகடைப்பக்கம் வருவதில்லை.

“என்ன கண்ணம்மா எங்க போகுது உங்ர சின்னப் பெட்டை”,

“இல்லையாடி விசாலாச்சி கிடந்த தேங்காரியல்லாம் முடிஞ்ச போச்ச எங்க பெரிய வன் கொழும்பில், ஆழியில் இருக்கிறவன். அந்த உயரச்சிவலையனை உணக்குத் தெரியும். நீ இப்ப அயத்துப் போனாய் போல கிடக்கு, அவனுக்கு அப்ப மெண்டா நல்ல பிடிப்பு. அதுதான் ஒரு தேங்காய் வேண்டச் சின்னப் பெட்டைய விட்டனான்.”

“என்னடி பின்னை, கண்ணம்மா. இந்தக் கிராமத்து ஆயுள் எல்லாம் செருப்பு விலை. சங்கத்து விலைக்கு கும் கிழவன்றை விலைக்கு ஒருவது முப்பது சதக்குத் தேவை வித்தி யாசம் பெரிய விலைவிக்குது. சங்கரிப் பெட்டை நின்டா ஒரு மாதிரி பார்த்து நாயமாத்தரும். நீ இப்ப பெட்டைய கூப்புடு. என்ற கிணத்து மரத்துப் பிள்ளை நல்ல குலைகட்டிக் காய்ச்சக்கிடக்கு, நாலோழுங்கு பழுத்து வாய்ச்கால் பக்கம் விழந்து கிடக்குது. இப்ப அசில ஒரு காயை எட்டன, சங்கம் திறந்த பிறகு வாங்கித்தாவன்.”

கிழவனும் மகள் சங்கரியும் ஒரு நேரத்துக் கஞ்சியை ஒருவாய்ச் சோநாக்கும் பணியில் இது நடுக்கட்டம். காலை ஜூந்து மணியிலிருந்து ஒன்பது மணிய வரை கண் விழித்திருந்தும், எண்ணிருண்டு மூன்று சனம் தான் அந்தக் கடை வாசலை நாடும், பிருதி ‘புத்திசாலிகள்’ அங்கு வருவதில்லை.

“இந்தச் சனங்களுக்கு எப்புத்தி வருகிறதா அண்டடக்குத் தான் இந்த ஊர் ஒருவழியாய்த் திருந்தும். இஞ்சை நான் ஒரு சாமானுக்கு பத்திச் தம் மேல் கமாக வச்ச விக்கிறன். என்ன பிள்ளை இது ஞாயம் தானே?”

அவள் பதில் சொல்லவில்லை.

“சங்கக் கடையிலை ஒரு இறத்தல் மாவுக்கு முக்கா இருத்தல் நிறுப்பாங்கள். அதுகளைப் பற்றி இந்தச் சனங்களுக்கு என்ன தெரியப் போகுது.

மனேச்சர் சிதம்பரம் முத்த வனுக்கு ஒரு விடுகட்டி, பட்டி னத்தில் முடிச்சுக் கொடுத்திட்டான். இப்ப நடுவில் பெட்டைக் குப் புளிய மற்றும் வளவிலை அத்திவாரம் போட்டுக்கிடக்கு.''

ஏழையின் வயிற்றில் ஏழை அடிக்கை ஈடாதென்பதில் மிகக் கண்டிப்பு, நிறையில் ஒரு மணி பிசகில்லை. கிழவனின் பேச்சுக் கணும் புலம்பலும் எல்லாம் சங்கரி யுடன் தான். இதுகளைப் போய் ஆகுக்குச் சொல்லுகிறது.

மாசி மாதத்து அம்மன் கோயில் கொடியேற்றத் தினத் தன்று அந்த ஊர்க்கிழவியொன்றில் அம்மன் வந்து உருக் கொண்டு எல்லாம் உண்மையாய் சாத்திரம் சொல்லுதாம். எல்லாக் குழந்தைகளும், குமருகளும், கிழடுகளும் விடிய விடிய அங்கு தான். பட்டினத்துக் கிரிதாவும், 'மூளை மீதாகனும்' 'டயனா'க் கட்டுக்கள் — ஒரே கலகலப்பு, அந்த கிராமத்தில் எல்லோரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி ஆறிவதில் பெரும் மேரகம், சங்கரியைத் தவிர எல்லோரும் பழி கிடந்தனர்.

சுப்புக்கிழவன் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குப் போய் நன்றி செலுத்தக் காரணம் இருந்தது. உருவேறிய கிழவியின் கிருபபயால் கிராமத்துச் சனங்கள் விடியப்புறம் நாலு மணிக்கு வெற்றிலை, பாக்கு, பழும், குங்குமம், தேங்காய் வாங்கு வதற்கு சங்கரி கடைக்கு வர வேண்டியிருந்தது. சிதம்பரம் மனேச்சரின் சங்கக் கடையில் வெற்றிலை, பாக்கு வழக்கமில்லை. மேலும் சங்கம் சட்டப்

படி ஒன்பது மணிக்குத்தான் தீரக்கப்படும். அதன்பின் அர்சனைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போவதில் பிரயோசனமில்லை. கிழவி அம்மன் கடையில் சாத்திரம் சொல்வது ஒன்பது மணிக்கு முன் முடிந்து விடும். அதனால் எல்லோரும் வெற்றிலை. பழும் ஜந்து சூபாவிற்கு குறையாம் சுப்புப் கிழவன் கடையில் வாங்குவது இப்போ வழக்கமாகி விட்டது.

பெரிய கார்களில் வரும் மைனார்களும், வெள்ளை மினுங்கிகளும் மடிப்பு வேட்டி கட்டியவர்களும் பழங்களை வாங்கி, சில வேளை பத்து சூபாவிற்கு மிகுதிச் சில லறை வாங்காமல் பெருந்தன்மையுடன் சென்றார்கள். அவர்களுக்கு அம்மன் கிழவி ஏதோ எதிர்காலத்தில் புதையல் தோண்டும் திசையைக் குறித்துச் சொல்லியிருக்க வேண்டும். பட்டு வேட்டிகள் அவ்வாவு பெரும் தன்மையுடன் நடந்து கொண்டனர்.

சுப்புவின் இடைக்கால நடபடி வெற்றிப் பாதையை நோக்கியது. ஒரு நேரக் கஞ்சி இண்டு வேளைச் சோறாகியதற்கு நஸ்ரி செலுத்த, காலையில் கோயிலுக்கு செல்வது இந்த ஆறுமாத காலம் கிழவனுக்கு வழக்கமாகி விட்டது. இப்போது சுப்புக் கிழவன் கடையில் ஒரே அமரி. பட்டணத்திலிருந்து இரு கதிரைகள் வாங்கிப் போட்டிருக்கிறார். சங்கரிக்கும் வேலை அதிகம். அவள் காலையில் ஒரு கடகம் சாணி பொறுக்கி, மெழுசி, வாசிலில் கோலம் போட்டு, கடைக்கு

வாற்றவைக்கு சில்லறை மாத்திக் கொடுக்க வேணும்.

சப்புவிற்கு. இப்போ புதிய தொரு ஆசை முனையில் கிளர்ந்தது.

“எப்படியும் இந்த வாசக் கடை வியாபாரத்தைக் கொண்டு சங்கரிக்குக் கல்யாணம் செய்து வைக்க வேணும், பிறகு நான் எப்ப கண் முடினாலும் சரி.”

அந்தக் கிராமத்தில் கொஞ்சம் எழுத்து வாசனையுள்ளவள் சங்கரி. பக்கத்து வீட்டுச் சிறுசு களும் அவளைக் கொண்டு தான் கடிதம் வாசிப்பது. வெளியூரில் யாரும் செத்ததென்று தந்தி கடிதம் என்று வந்தால் இவளிடம் வந்தே வாசிப்பித்து விசயம் அறியுங்கள். இருந்தும் அதுகள் கடைக்கு வராததையிட்டுச் சங்கரிக்கு கோபம் இல்லை.

“பின்னள் இண்டைக்கு என்ற விட்டில் அம்மனுக்கு ரண்டாக் கொத்து அரிசியில் ஒரு அவியல் வைச்சுப் படைக்கப் போறன். நீ ஒருங்கால வந்து ஏதோனும் ஒத்தாசை செய்து போட்டு, அம்மனைக் கொண்டு, தண்ணி தெளிச்சு ஒரு நூலோதிக்கையில் கட்டன். என்ன பின்னள் நான் சொல்லுறது காதில் விழுதுதோ. என்ற முத்தவணுக்கு இப்பதின்முன்டு நடக்குது. அண்டைக்குக் கொடியேற்றத்தண்டு கற்பூரச் சட்டி எடுத்தவன். பின்னள் நீ இருந்து பார். இந்த வரிசத்தில் எப்படியும் உனக்குக் கல்யாணம் சரிவரும். ஆன படியா நீ ஒருக்கா வீட்டை வந்திடு.

கோயிலுக்குப் போறது உனக்கு பிடிக் காட்டிலும் இதென்ன ஒரு வேலிதானோ வீட்டை வாரோனா.”

விசாலாச்சி இவள் எதுவும் சொல்லவில்லை.

“சங்கரியிடம் கற்பூரம் வேறு பூசைச்சாமானும் விசாலாச்சி மாமி வாங்கினா, ஒரு நேரத்து சாப்பாட்டையே அகாலத்தில் வைத்துச் சாப்பிடும் சீவன்கள் உருக் கொண்ட அம்மன் கிழவி யின் புலப்பலை நம்பிக்கற்பூரத் திலையும் அன்னதானத்திலையும் வீணாய் காசைக் கரைக்குது கள் இதை என்ன வெண்டு சொல்லி இவர்களுக்கு விளக்கப் படுத்துறது. எங்கட கடையிலை கற்பூரம் வித்துத் தான் நான் சோறு சாப்பிடுறதெண்டா முந் திக்குடிச்ச அந்தக் கஞ்சியே எவ்வளவு மேல்?

சங்கரி சோறுவாயில் போடும் பொழுது புதிதாய் உப்பிய நீர் கண்ணிலிருந்து வடியத் தொடங்கியிருக்கு குற்றவுணர்வால் அவளால் தொடர்ந்து அந்த சோற்றை உண்ண முடிய வில்லை. ஆனால் சப்புக்கிழவன் இரண்டு நேரம் கோயில் பூசைக்கு போவது வழக்கமாகி விட்டது. அவ்வளவு நம்பிக்கை.

ஒரு நாள் மாலை ஆறுமணி யிருக்கும், ஜீப்புக்களும், கார் களும் போலிஸ் சகிதம் வந்து அம்மன் கோயிலில் உள்ள கிழவியைப் பிடித்துக் கொண்டது. அங்கிருந்த இளவட்டங்களின் தலைகளிலும் தடியடிகளும் கண்ணீர்ப் புகைகளுமாய் எல்லா இடமும் ஒரே ஒப்பாரிக் குாஸ்,

'கிழவி என்னவோ பொய்
சொல்லி சனங்களிட்டக் காசு
பறிக்குதெண்டு போலீஸ் பிடிச்
சுக் கொண்டு போட்டுது'

ஒரு கிழமையாக எல்லோர் வாயிலும் இதே பேச்சாகியிருந்தது. பழைய நிலைமைக்கு கிராமம் திரும்பியது. கோயில் தேங்காய் பொறுக்கித் தின் னும் சிறுவர்களுக்குப் படுதோல்வி எல்லா இடமும் அழமதியாய் இருந்தது.

சங்கரி இப்போது மாக்கோலம் போடுவதில்லை, மண் ஜெண்ணை சீரிவாங்குவதற்கு மட்டும் ஒரு சிலர் வருவதுண்டு,

கிழவன் பழையபடி கஞ்சிப் பாணைக்குத் தள்ளப்பட்டான். சங்கரி உப்பு நீர் கண்ணில் விழாமல் நிம்மதியாய் கஞ்சி குடித்தாள்.


மொத்தத்தில் உருவேறிய அம்மன் கிழவி கையைப் போலீஸ் பிடிச்சதில் பாதிக்கப்பட்டது சுப்புக் கிழவனின் இட்சியம் நிறைவேறாமல் பிறவிப்பயணமுடிந்து சொன்டது.

இளம் ஜீவன் கடையில் தனியாக ஜீவனம் நடத்துகிறது (இந்தக் கடை பாரிசினிருந்து தாமரைக்காக அனுப்பப் பட்டது).

நேயர்களுக்கு ஒரு இனிய செய்தி :


தாமரை மாவட்ட மலர்களாக மலரவிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். முதனில் குமரி மாவட்ட மலர் பூத்துப் பொலிய அம் மாவட்ட நேயர்கள் முனைப்பாகச் செயல் படுகின்றனர். மாவட்ட எழுத்தாளர்களின் பகடப்புகள். ஆங்காங்கள் சிறப்புகள், வரலாற்று முக்கியத்துவம் கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் முதலிடம் பெறவேண்டும் அந்தந்த மாவட்ட கலை இலக்கியப் பொறுப்பாளர்கள் தொடர்பு கொள்ள முன் வருவது அவசரம்.

(பொ. ஆ.)



பாரதியார் உரைநடைக் கலையில் சில சிறப்புக் கூறுகள்

டாக்டர் சிற்பி பாலசுப்பிரமணியம்



“உரை நடை பாரதியாரின் திறமை முழுவதையும் வெளிக் கொண்றாத ஒர் இலக்கிய உருவமாகும். கவிதையே அவர் வெளிப்பாட்டுச் சாதனம்.”

என்பது கா. சிவத்தம்பி கருத்து.¹ இதற்கு நேர் மாறாக

“கவிதையை மட்டும் கவனித்தால் பாரதியார் தமிழுக்குச் செய்த சேவையை முழுமையாக அறிய இயலாது.”

எனப் பாரதி ஆய்வாளராகப் புத்திபெற்ற பெ. தூரன் கருத்துரைக் கிண்றார்.²

தமிழ் உரைநடையின் வளர்ச்சியையும் வரலாற்றையும் கூர்ந்து ஆராய்வோருக்குப் பாரதிபார் இத்துறைக்குத் தந்துள்ள பங்களிப்பு தனித்தன்மை உடையது என்பது புலனாகாமல் போகாது. தமிழ் உரைநடை இந்த நூற்றாண்டின் முதல் இருபதாண்டுக் காலத்தில் வளமும் செறிவும் பெறப் பாரதியார் இடைய நாத பயிற்சிக்களமாக விளங்கினார்.

நவீன உரைநடை ஆக்கத்துக்கு அவர் செய்த பரிசோதனைகள், கலைச் சொல்லாக்கங்கள், நடை மாற்றங்கள் ஒவ்வொன்றும் கவனமான சிந்தனைக்கு உரியவை. விரிவான ஆய்வுக்கும் நுட்பமான பகுத்துணர்வுக்கும் உரிய பாரதியாரின் உரைநடைக் கலையில் ஒரு சில சிறப்புக் கூறுகளை மட்டும் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகின்றது.

1. உரைநடைக் கோட்பாடு

பாரதியாருக்கு உரைநடை குறித்து ஒரு தெளிந்த கோட்பாடு இருந்தது. சுற்றி வளைக்காமலும், கோணல் திருகல் இல்லாமலும் நடை நேராக அமைய வேண்டும் என்பலு அவர்களுத்து.

“தமிழ் வசனநடை இப்போது தான் பிறந்தது. பல வருஷங்கள் மாக வில்லை தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போது நமது வசனம் உலகத்தில் எந்த பாலையைக் காட்டிலும் சிரிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும். கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என் கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கநை அல்லது தர்க்கம், ஒரு சாஸ் திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதி எலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.”⁸

இவ்வாறு உரைநடைக் கலையின் அடித்தளத்தை வகுத்துக் கொண்ட பாரதியார், கவிதை குறித்துக் கம்பர் கூறியுள்ள தெளிவு, ஒளி, தண்மை, தடையில்லாத ஒட்டம் ஆகிய பண்புகளும் உரைநடைக்கு இன்றியமையாதவை என்று சுட்டிக் காட்டுகின்றார்.⁹

பேச்சு நடையை ஒட்டியே எழுத்து நடை அமைய வேண்டும் என்பது பாரதியாரின் ஆதாரமான கோட்பாடு என்று கொள்ளலாம்.

2. பேச்சு நடைப் புண்புகள் :

தன் கோட்பாட்டுக்கு ஏற்ப பாரதியார் பேச்சு நடைக்கு இசைவாக எழுத்து நடையை அமைத்துக் கொண்டமைக்குப் பல சான்றுகளைக் காட்டலாம்.

(அ) தமிழ்ச் சொற்கள் பத்திரிகைத் தேவைக்கேற்றுகிற உருவாகாத தொடக்க நாட்களில் (இந்தியா: 1906) ஆங்கிலச் சொற்களை அப்படியே பாரதியார் எடுத்தாண்டார்.

1919-ல் ‘பொது ஜனசபை’ என காங்கிரஸ் நிறுவனத்தை அழைத்த பாரதியார் 1906-ல் ‘காங்கிரஸ்’ என்றே அழைத்தார். மன்னராட்சி நிலவிய திருவாங்கூரை ‘நேடிவ் ஸ்டேட்டாகிய திருவாங்கூர்’ எனவும் தொடக்கக் கல்வியை ‘பிரைமரி கல்வி’ எனவும் குறிப்பிட்டார். இது போலவே ‘சோல்ஜூர்கள்’, ‘சிவிலியன்’, ‘பிராசிகியூட் செய்ய’, ‘கமிட்டி’, ‘கவர்ன் மெண்டர்’ போன்ற ஆங்கிலச் சொற்கள் நடைமுறை வழக்கில் இருந்தவாறே கையாளப்பட்டுள்ளன.

தமிழை விடவும் ஆங்கிலமே அன்றைய வாசகர்களுக்கு மிகுதியும் பழக்கமானது என்பதால் கட்டுரைகளுக்கு ஆங்கிலத் தலைப்புக்களும் ‘இந்தியா’ இதழில் கொடுக்கப்பட்டன. எடுத்துக் காட்டுக்கள்:

(அ) A Plain Moral

இரு தெளிவான படிப்பினை

(ஆ) Tilak's Gospel

திலகரின் உபதேசம்

(இ) To be or not to be? That is the Question

நாம் ஜீவிக்க வேண்டுமா?

அல்லது மதிந்துவிட வேண்டுமா?

எனினும் தொடக்கத்தில் ஆங்கிலத் தலைப்புகளைப் பயன் படுத்திய முறையைப் பிற்காலத்தில் அவரே வெறுத்ததோடன்றிக் கேள்வும் செய்தார். 1918-ல் ‘சதேசமித்திரன்’ இதழில் “இவ்வாறு தமிழ்த் தலைப்புடன் ஆங்கிலத் தலைப்பும் அமைப்பதை (காயிதப் பஞ்சகாலம்; என்ன அநாவசியம் பார்த்தீர்களா?; என்று கடிகின்றார்.”

(ஆ) வடசொற்களைக் கலந்து எழுதுவது பாரதியார் இயல்பு. அதிலும் கூட உச்சரிப்புக்கு மிக நெருக்கமாக அமைய வேண்டும் என்ற கருத்துடன் கிரந்த எழுத்துக்களை உரிய இடங்களில் பயன்படுத்தியுள்ளார். எடுத்துக் காட்டுக்கள்:

ஸந்தோஷம், பகுபி, ப்ரஹ்மம், வாஹனம்,
பற்றிரங்கம், ஸ்ரேஹாதாத்வம், போஜனம், ஸ்வராஜ்யம்
ராகஷஸர், ஸமுறைம், மனுஷ்யர், ஸ்ருஷ்டி.”

(இ) தமிழில் இல்லாத ஒனிகளைப் புலப்படுத்திக் காட்டும் பொருட்டு ஆங்கில எழுத்துக்களைத் துணையாக அமைக்கும் பரிசோதனையிலும் ஈடுபட்டுள்ளார். எடுத்துக் காட்டுக்கள்.⁹

1. மிஸ்டர் ஆர்தர் (g) க்ரி (f) பித்ஸ்
2. மிஸ்டர் பா (f) ஸட்
3. மிஸ்டர் எஃ. இ. (g) கிய்யேஸ்
4. வெஸ்ட் (f) பாஸியா
5. (b) பூர் (b) போன்
6. (f) பினியன்
7. எமீர் (f) பெய்ஸல்
8. (d) டார்வின்

பிடெஞ்சு மொழிப் பயிற்சி காரணமாக சரியான உச்சரிப்பு ஒனிகளையும் வாசகன் உணருமாறு எழுதியுள்ள இடங்களும் உண்டு.

1. ப்ரதெய் (Bretschil)¹⁰

2. போல் ரிசார் (Paul Richad)¹¹

(ஏ) பேச்சு நடைக்கு இசைவாக உணர்ச்சிச் சொற்களை இடை கலந்து எழுதும் பண்டும் பாரதியாரிடம் உண்டு. எடுத்துக் காட்டாகச் சில வாக்கியங்கள்:

1. “அட போ. பழுமொழிகளை நம்பி ஒழுக்கத்தை நடத்துவோமென்று நினைப்பதும் பயனில்லை.”¹²

2. “கிராமந்தோறும் சபைகள் கூடி ‘கா! கா!’ என்று பெரிய சப்தம் போட வேண்டும்.”¹³

3. “ஓஹா! ஓஹா! அடுத்த தடவை இங்கிருந்து காங்கிரஸ் காரர் இங்கிலாந்திற்கு ஸ்வராஜ்யம் கேட்கப் போகும் போது அங்குள்ள புருஷரைக் கெஞ்சினால் போதாது.”¹⁴

4. “ஆஹா! ஸ்வாமி விவேகாநந்தரைப் போலே பத்துப் பேர் இப்போதிருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம்.”¹⁵

(ஒ) தன்னை ஒரு கரு ஸ்தானத்திலே இருத்திக் கொண்டு உபதேசம் அல்லது கட்டளைப் பாணியிலே எழுதுவதும் பாரதியார் நடைப் போக்காகும்.

1. “வாரீர் நண்பர்களே, ஜோப்பாவிலும் அமெரிக்கா விலும் ஹிந்து தம்மத்தைப் பரவும்படி செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம்.”¹⁶

2. கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்.”¹⁷

3. “வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் தமிழ் மார்களே! வாருங்கள். உலகத்தீரே! கூட்டங்கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்.”¹⁸

(ஓ) பேச்சு நடையின் மற்றும் இரு கூறுகளாகப் பழுமொழி கணக் கையாளுவதையும், அடுக்கிக் கூறுவதையும் குறிப் பிடலாம். எனிதாகக் கருத்துக்களைப் பழச்சனை போல உரித்துக் கொடுப்பதற்குப் பழுமொழிகளை ஏராளமாகப் பாரதியார் பயன்படுத்தக் காணலாம்.

1. “இந்த விதிகளில் மனித ஜாதியார் இன்றுவரை ‘கற்றது கைம் மன்னாவு, கல்லாததுவகளவு.’”¹⁹

2. “முழுகக் குளித்தால் பிறகு குளிரில்லை என்பது தமிழ் வசனம்.”²⁰

3. “ஊரிரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். கூத்தாடிகளுக்குள்ளே கூழிபேதங்கள் மிகுதிப்பட்டால் ஊராருக்கு நல்லது.”²¹

4. “நாம் எத்தனை பெரிய வல்லரசாக இருப்பினும், நாம் ஒன்று நினைக்க, தெய்வமொன்று நினைக்கும் என்ற பழுமொழியை மீறிச் செல்லுதல் இயலாது.”²²

இது போலவே, ‘பிறவிக் குணத்துக்கு மட்டை வைத்துக் கட்டினால் போதுமா?’ , ‘குடு கண்ட பூனை அடுப்பங்கரை அனுகாது’ , ‘பொறுத்தாரன்றோ பூமியாள்வார்’ போன்ற பழுதமிழ்த் தொடர்களை பூத்தொடுத்தாற் போல விரவி எழுதும் பாங்கு பாரதியாரிடம் மிகுதி.

(எ) ‘எதையும் மூன்று அல்லது நான்கு முறை அடுக்கிக் கூறுவதிலே பாரதியாருக்கு விருப்பம் மிகுதி’ என்று ‘பாரதியார்

உரை நடைத்திறன்' குறித்து ஆய்வாளர் இரா. மோகன் எடுத்துக் காட்டுவின்றார்.²³ பேச்சு நடையின் ஓர் இயல்பே அடுக்கிக் கூறும் போக்கு. இதனை அழுத்தமும் செறிவும் நிரம்பப் பராதியார் கையாளுகின்றார்.

'மஹா' என்ற சொல்லை எவ்வாறு அடுக்கித் தருகிறார் என்பதற்கு இரண்டு எடுத்துக் காட்டுக்களைக் காணலாம்.

'முகம்மது நபி மஹா சந்தா புருஷர், மஹாகுரார், மஹா நானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லெளகீக தந்திரி...'²⁴

'எதுல அனுக்கரும், ஸுக்ஷம அனுக்கரும் ஸதா மஹா வேகத்துடன், மஹா மஹா மஹா வேகத்துடன் இயங்கிய வண்ணமாகவே உள்ளன.'²⁵

எந்தக் கருத்துக்கும் வளிமை சேர்க்க இந்த உத்தியைப் பாரதியார் திறமையாகப் பயன்படுத்தியுள்ளமைக்கு வேறு பல சான்றுகளையும் காட்டலாம்.

1. "ராமகிருஷ்ணர் 'நீயுண்டு, நீயுண்டு, நீயுண்டு,' நானில்லை, நானில்லை, நானில்லை' என்று ஜபம் பண்ணி னார். அவர் சோமபேறியா?...உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வமே சுரெணன்றிருப்பார் உள்ளத்திலே தாபமில்லாமல் உழைப்பவர்கள் ஆனபடியால், அவர்களுடைய செய்யக்கு வளிமை அதிகம், வேகம் அதிகம், உயர்வு அதிகம், அழு அதிகம், பயன் அதிகம் என்பது சொல்லாமலே வளங்கும்.'²⁶

2. "இந்தக் கருவி என்ன சொல்லுகிறது? 'விடு', 'விடு விடு' என்று கத்துகிறது. இஃது நான் விரும்பிய இன்பத் துக்கு வழி இன்னதென்று தெய்வம் கருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போனிருக்கிறது...விடு, விடு, விடு-எதாழிலை விடாதே. குஞ்சை விடாதே. உள்ளக் கட்டை அவிழ்த்து விடு. வீண்யோசனையை விடு. துன்பத்தை விடு.'²⁷

3. "தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்ப தால், திரும்பத் திரும்பத் திரும்ப திரும்ப ஏழைட்டுப் பாட்டுக் களை வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள்."²⁸

4. “சொந்த பாகையை நேரே பேசத் தெரியாதவர்கள் சாஸ்திர பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத் திலே தான் பார்த்தோம். புதுமை! புதுமை! புதுமை!”²⁹ சில வேளைகளில் ஒரே பொருளாமைந்த பல சொற்களை அடுக்கிக் கூறுதலும் உண்டு.

“இது பெரிய தொல்லை, உபத்திரவும், தொந்தரவு, கஷ்டம், ஸங்கடம், மிமிசை, தலைநோவு.”³⁰

3. சொற் பொருள் விளக்கம் :

வாசகணை மனதிலே இருக்க அவனுக்கு எழுதும் பொருள் விளங்கும்படி உறைநடை அமைய வேண்டும் என்று பாரதியார் கருதினார். ஆர் கருத்துப்படி,

“பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஐங்களுக்குச் சற்றேற்றும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித் தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும் சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்கு கிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது.”³¹

இத்தனை அக்கறை வாக்கியத் தெளிவிலும் பொருள் தெளி விலும் கொண்டவராதலால் அவரது கட்டுரைகளில் பல இடங்களில் சொற் பொருள் விளக்கம் செய்யும் வழக்கத்தை அவர்மேற் கொண்டிருக்கப் பார்க்கலாம்.³²

1. கைதரியம்—தீரனுடைய இயற்கை கைதரியம்.
2. அல்லா — அராபி பாகையில் அல்லா என்ற பதத்திற்குக் கடவுள் என்று அர்த்தம்.
3. அந்தர்யாமி — ‘உள்ளே செல்லேவான்’ என்பது தாதுப் பொருள். ‘உள்ளே நிற்போன்’ என்பது வழக்கப் பொருள்.
4. கொள்கை — ஒரு கொள்கையாவது, ‘பகுத்தறிவின் துணையால் செய்யத் தக்கது இது, செய்யத் தகாதது இது’ என்று ஒருவன் அறிந்து முன் பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனத்தால் ஒப்புக் கொள்ளும் கருமத் தொடரின் அஸ்திவாரமாகிய கருத்தாம்.
5. நம்பூரி — நம்பூரி என்றால் நம்பி ஸ்ரீ என்ற பட்டத்தின் திரிதல் விகாரம்.
6. உருது — உருது என்றால் கூடார பாகை என்று அர்த்தம்,
7. தேவர் — தேவர் என்ற மொழி ‘திவ்’ என்னும் பகுதி யினின்றும் தோன்றியது. ‘திவ்’ என்றால் ‘ஒளி வீசு’ என்பது பொருள்.³³

4. சொல்லாக்கங்கள் :

புதிய சொல்லாக்கங்களைப் படைத்துத் தமிழ் உரை நடையை வளம் செய்தவர் பாரதியார். தொடக்கத்தில் சொல்

லாக்கங்களுக்குக் காத்திராமல் ஆங்கிலச் சொற்களையே வழங்க முற்பட்ட பாரதியார் விரைவில் புதிய சொற்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். அசல் தமிழ்ச்சொல் அகப்படாத போது வட சொற்களைப் பயன்படுத்தினார்.

“தமிழ்ச் சொற்கள் அகப்படா விட்டால் ஸம்ஸ்கிருதி பதங்களை வழங்கலாம். யதார் ததங்களுக்கு மட்டுமே யன்றிச் கிரி-யகஞ்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமை களுக்கும்) தமிழ் ஸம்ஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும். அந்த இரண்டு பாதைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலிஷ் பதங்களையே உபயோகப் படுத்தலாம். ஆனால் குணங்கள், செயல்கள், நிலைகள் இவற்றுக்கு இங்கிலிஷ் பதங்களை ஒரு போதும் வழங்கக் கூடாது. பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரமே இங்கிலிஷில் சொல்லலாம், வேறு வகையால் உணர்த்த இயலாவிடன்.”³⁴

இத்தனை திருத்தமாகவும் நுட்பமாகவும் கணலச் சொல்லக் கங்கள் குறித்துப் பாரதியார் தெளிவாகச் சிந்தித்திருப்பது வியப்பட்டுகின்றது.

சிறிய சிறிய சொற்களுக்குக் கூடத் தமிழாக்கம் காணப் பாரதியார் கடும் முயற்சி மேற் கொண்டுள்ளமைக்கு ‘மெம்பர்’ என்ற சொல்லுடன் அவர் நடத்திய மல்யுத்தம் ஒர் எடுத்துக் காட்டாரும்,

‘‘அவய’’ சரியான வார்த்தையில்லை. ‘அங்கத்தான்’ கட்டி வராது ‘சபிகன்’ சரியான பதந்தான். ஆனால் பொது ஜனங்களுக்குத் தெரியாது—‘உறுப்பாளி?’ ஏதெல்லாமோ நினைத்தேன், ஒன்றும் மனதிற்குப் பொருந்த வில்லை. என்ன செய்வேன்? கடைசியாக மெம்பர் என்று எழுதி விட்டேன்.”³⁵

இவ்வாறு ஒரு சொல்லாக்கத்துக்காகப் போராடிய பாரதியார் பிற்காலத்தில் பழக்கத்துக்கு வந்த அங்கத்தினர், உறுப்பினர் என்னும் சொற்களையும் தொட்டுப் பார்த்து விட்டார் என்பதைக் காண முடிகின்றது.

இது போலகேவு ‘vote’ என்ற சொல்லை முதலில் ‘வோட்’ என்றே குறிக்கின்றார்.³⁶ ஆயினும் 1906-ல் இவ்வாறு எழுதிய பாரதியார் 1919-ல் வெளியிட்ட காங்கிரஸ் வரலாறாகிய ‘பாரத ஜனசபை’ என்ற நாவில் ‘வாக்குச் சீட்டு’ என இன்று பழக்கத்தில் வந்துள்ள புதுச் சொல்லை உருவாக்கி அளித்தார். பாக்காளர்களைச் ‘சீட்டாளிகள்’ என்றும் குறித்துள்ளார்.³⁷ வாக்காளர்களைச் ‘சீட்டாளிகள்’ என்றும் குறித்துள்ளார்.³⁸ இதே காலகட்டத்தில் வெளிவந்த சிறிதசமித்திரன் கட்டுரை களிலும் ‘வாக்குச் சீட்டு’ என்ற சொல்லை அறிமுகம் செய்துள்ளார். (12, ஜூன் 1917),³⁹ இதற்கு முன்னதாக வெளி வந்த (19 ஜூன் 1917), ‘பழைய உலகம்’ என்ற கட்டுரை யிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது.⁴⁰

கலைச் சொல்லாக்கத்தை ‘சாஸ்திர பரிபாணை’ என்று குறிப்பிடும் பாரதியார், ‘‘பரிபாணை, ஸங்கேதம், குழுவக்குறி’’ என்ற மூன்றும் ஒரே பொருளைக் குறிப்பன என்றும் கூறுவார்.⁴⁰ அவரது சொல்லாக்கங்களில் சில வருமாறு!

1. நில நூல் — பூமி சாஸ்திரம்
2. அரசியல் நூல் — ராஜ்ய சாஸ்திரம்
3. பொருளியல் நூல் — பொருள் நூல்
4. இயற்பியல் — பெளதிக சாஸ்திரம்
5. வேதியியல் — ரஸாயன சாஸ்திரம்.⁴¹

அரசியல், பொருளாதாரம், நிர்வாகம் குறிக்கும் சொல்லாக்கங்களிலும் அவரது கவனம் ஜன்றி நின்றது. ‘பாரத ஐனசபை’ என்றும் நூலில் பலப்பல பதுச் சொற்களைப் படைத்துத் தந்துள்ளார்.

ப்ரேரணை (Proposal); ராஜ விசாரணைக் கூட்டம் (Royal Commission); காப்புப்படை (Volunteers), வருமானத் தீர்வை (Income Tax); வரவு செலவுத் திட்ட அறிக்கை (Budget); சுற்றுத் தரவு (Circular); துணைப் பொதுப் பரிசோதகர் (Sub Inspector); அனுமதி யுத்தரவு (License); இனாம் சம்பளம் (Pension); கணம் (Committee); உபசார கணம் (Host Committee); அரசிறை (Revenue) சிறையோலை (Warrant); பதிற்றாண்டு (Decade).⁴²

இச் சொல்லாக்கங்களில் வரவு செலவுத் திட்ட அறிக்கை, சுற்றுத்தரவு, அரசிறை, சிறையோலை (சிறைக் கீட்டு), பதிற்றாண்டு ஆகியன நினைத்து நினைத்து மகிழ்த் தக்கன.

5. புரட்சியும் பொது உடைமையும் :

புரட்சி, பொது உடைமை ஆகிய இரு புதுச் சொற் களையும் பாரதியாரே படைத்துத் தந்தார் என்று பொதுவாக நம்பப் படுகிறது.

‘‘தமிழில் அதற்கு முன் இந்தச் சொல் இல்லை’’ என்று பாரதிப் பித்தன் பாரத சமுதாயப் பாடவில் ‘முப்பது கோடி ஐனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை’ என்ற வரியில் உள்ள ‘பொது உடைமை’ என்ற சொல்லைச் குறிக்கின்றார்.⁴³

1920 டிசம்பர் 3-ம் நாள் எழுதிய கட்டுரையொன்றில் ‘‘கம்யூனிஸம் என்றும் போல்ஷ்விலும் என்றும் பலவாறாகக் கூறப்படும் நலீன ருஷ்யக் குடியரசின் ஹம்புறை உடைமைக் கொள்கை’’ எனப் பாரதியார் குறிப்பதால் அதுவரை ‘பொது உடைமை’ என்ற சொல் உருவாகவில்லை எனக் கருதலாம்.⁴⁴

1921 மார்ச் 15-ம் நாள் ‘காலக் கண்ணாடி’ என்ற கட்டுரையில் தான் இச்சொல் முதன் முறையாகக் காணப்படுகிறது.

‘‘எனவே பொது உடைமைக் கூஷி என்ற காட்டுத் தீ ஐஞ்சோப்பா என்ற மனுஷ்யவனத்தில் ருஷ்யா முழுவதை

யும் குழந்து கொண்டதுமன்றி மற்ற இடங்களிலும் அங்கங்கே திரை திடீரென்று வெடித்துத் தழல் வீசி வருவது காண்கின் நோம்.''⁴⁵

இக்குறிப்பால் 1921-ம் ஆண்டில் 'கம்யூனிசம்' என்ற சொல்லை 'பொது உடைமை' எனக் குறித்தார் என்பதையும் அதே கருத்தில் தான் அதே ஆண்டில் 'முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை' எனக் கவிதையிலும் எழுதி இருக்க வேண்டும் என்பதையும் ஜாகிக்கலாம்

'பூரட்சி' என்ற சொல்லின் கதை வேறு. 'பூரள் என்ற பகுதி கையையும் சிஎன்ற தொழிற் பெயர் விகுதியையும் இணைத்துத் தான் பாரதி 'பூரட்சி' என்ற சொல்லை உருவாக்கினார்' என்பார் பாரதிப் பித்தன்.⁴⁶ 'வினைச்சி', 'இதழ்ச்சி', 'தாழ்ச்சி' என்ற சொற்களைப் படைத்தது போல் இச்சொல்லும் அழைக்கப் பட்டது என்ற அவர் கருத்து சரியானது.⁴⁷ இதுபோலவே 'உயர்ச்சி', 'திகழ்ச்சி' என்ற சொற்களையும் பாரதி இலக்கியத் தில் பார்க்க முடியும்.⁴⁸

இச்சொல்லையும் கூட 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் (1917-ல் எழுதப்பட்டதாகக் கருதப்படுவது. மார்ச் பூரட்சி கையை, நவம்பர்ப் 'பூரட்சியையா இப்பாடல் குறிக்கிறது என்ற விவாதம் இருக்கட்டுமீ') வரும் 'யுகப் பூரட்சி' என்ற சொல்லாகக் கத்தோடு இணைப்பது வழக்கமாக உள்ளது ஆனால் 'பூரட்சி' என்ற சொல்லை 1910-ல் வெளியானதாகக் கருதப்படும் 'ஆறில் ஒரு பங்கு' குறுநாவலில் காண முடிகிறது.⁴⁹

அதற்கும் முன்னதாக 1906-ல் பாரதியாரின் 'இந்தியா' இதழில் ருஷ்ய நாட்டைப் பற்றிய குறிப்புக்களில் இச்சொல்லைப் பார்க்க முடிகிறது.⁵⁰

(அ) "‘ருஷ்பாவில் மறுபடியும் ராஜாங்கப் பூரட்சிச் சின்னங்கள்.’’ (30. 6. 1906).

(ஆ) "‘சென்ற வாரம் ருஷ்யாவைப் பற்றி எழுதிக் குறிப் பிலே அத்தேசமானது ஓர் பெரிய ராஜாங்கப் பூரட்சியேற்படும் (நிலையிலுள்ளது) என்று தெரிவித்தோம்.’’ (7. 7. 1906)

(இ) "‘ருஷ்யாவிலே ராஜாங்கப் பூரட்சி.’’ (1. 9. 1906)

ஏறத்தாழப் பாரதியாரின் பத்திரிகைப் பணியும் இலக்கியப் பணியும் தொடங்கிய ஓராண்டுப் பயிற்சிக்குப் பிறகு இரண்டாம் ஆண்டில் 'பூரட்சி' என்ற சொல்லின் பூப்பு நிகழ்ந்துள்ளது, தமிழ் மொழிக்கு இருப்பதாம் நூற்றாண்டின் நற்பரிசாக இச்சொல்லாக்கம் தீகழ்கிறது என்று கூறாம்.

6. உரைநடைக் கலையில் விந்தைகள் :

மிகக் குறுகிய காலத்துக்கு உள்ளாகவே உரைநடைக் கலையின் நாட்டிப்பித்தறிய பாரதியாரால் முடிந்தது.

சின்னங்கு சிறு வாக்கியங்களிலும் அவர் நடைத்திறன் பொலி வற்றது.

“வளந்த காலம், நன்னிருவு கேரம். புரசைபாக்கம் முழுவதும் நித்திரையிலிருந்தது. இரண்டு ஜீவன்கள் தான் விழித் திருந்தன. நான் ஒன்று. மற்றொன்று அவள்.”⁵¹

நெடிய வாக்கியங்களிலும் அவரது தெளிவும், ஒட்டமும் சிறப்புற்றமைந்தன. ‘சிதம்பரம்’ என்ற கட்டுரையில் தெருவின் ஒகைகளைப் பட்டியலிடும் ஒரு நீண்ட வாக்கியம் இதற்கு எடுத்துக் காட்டு.

‘வண்டிச் சப்தம், பக்கத்து வீட்டு வாசலில் விறகு பிளக்கிற சப்தம், நான்கு புறத்திலும் காக்கைகளின் குரல், இடையிடையே குயில், கிளி, புறாக்களின் ஒகை, வாசலிலே காவடி கொண்டுபோகும் மணியோகை, தொலையிலிருந்து வரும் கோயிற் சங்கின் நாதம், தெருவிலே சேவளின் கொக்களிப்பு, இடையிடையே தெருவில் போகும் ஸ்திரீகளின் பேச்சொலி, அண்டை வீடுகளில் குழந்தை அழும் சப்தம், ‘நாராயணா’ கோபாலா! என்று ஒரு பிச்சைக்காரனின் சப்தம், நாய் குலைக்கும் சப்தம், கதவுகள் அடைத்துத் திறக்கும் ஒனி, விதியில் ஒருவன் ‘ஹுகும்’ என்று தொண்டையை லேசாக்கி இருமித் திருத்திக் கொள்ளும் சப்தம், தொலையிலே காய்கறி விற்பவன் சப்தம், ‘அரிசி அரிசி’ என்று அரிசி விற்றுக்கொண்டு போகிற ஒனி—இப்படிப் பலவிதமான ஒனிகள் ஒன்றன் பின் மற்றொன்றாக வந்து செவியில் படுகின்றன’.⁵²

பிரயிப் பூாடும் இந்த வித்தகரின் உரைநடைக் கலை இன்னும் எத்தனையோ ஆய்வுகளை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது.

துணை நூல் குறிப்புக்கள் :

1. கா. சிவத்தம்பி, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். பாரி நிலையம் சென்னை, 1987—ப. 19.
2. பெ. தூரன்; பாரதி நூல்கள்—ஒரு திறனாய்வு, வானதி பதிப்பகம், சென்னை, 1982—ப. viii.
3. பாரதியார் கட்டுரைகள், பூாடுகார், சென்னை, 1977, ப. 252.
4. மேற்படி, ப. 258.
5. பாரதி தரிசனம் I, NCBH, சென்னை, 1975, ப. 12, 20, 68, 67, 72, 76, 108, 104, 226.
6. மேற்படி ப. 40, 44, 223.
7. பாரதியார் கட்டுரைகள், ப. 267.
8. பெ. தூரன் பாரதி தமிழ், அமத நிலையம், சென்னை, 1953—ப. 234—238, 245, 292, 340, 343 459, 489.
9. மேற்படி, ப. 309, 350, 362, 436, 450, 453, 455, 450.
10. மேற்படி, ப. 362.

11. பாரதியார் கட்டுரைகள், ப. 226.
12. 18, 14. மேற்படி, ப. 48, 88, 147.
15. பாரதி தமிழ், ப. 240.
16. மேற்படி, ப. 240.
17. 18. பாரதியார் கட்டுரைகள், ப. 10, 89.
19. 20, 21, 22. பாரதி தமிழ், ப. 188, 321, 325, 350.
28. இரா, மோகன், பாரதி இயல், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1982 ப. 146.
24. 25, பாரதியார் கட்டுரைகள். ப. 70, 72.
26. 27, 28. மேற்படி. ப. 110, 205, 272.
29. பாரதி தமிழ் வசனத் திரட்டு, நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி, 1978, ப. 125.
30. மேற்படி, ப. 75.
31. பாரதியார் கட்டுரைகள், ப. 252.
32. மேற்படி, ப. 48, 68, 79, 118, 238, 179.
33. மகாகவி பாரதியின் சக்ரவர்த்தினி கட்டுரைகள், வான யில் பிரசரம், சென்னை, 1979, ப. 27.
34. பாரதியார் கட்டுரைகள், ப. 305.
35. மேற்படி, ப. 192.
36. பாரதி தரிசனம், ப. 249, 302, 303.
37. பாரத ஐனசபை, பாரதி மண்டலம், சிவகங்கை, 1985, ப. 70, 180.
38. பாரதியார் கட்டுரைகள், ப. 125, 126.
39. மேற்படி, ப. 394.
40. மேற்படி, ப. 268.
41. மேற்படி, ப. 299, 302, 303, 304, 306.
42. பாரத ஐனசபை, ப. 5, 10, 48, 75, 90, 107, 128, 155, 85, 41, 36, 28, 121, 122, 108.
48. பாரதிப் பித்தன், பாரதியின் சொல்லாட்சி, NCBH சென்னை 1982, ப. 21.
44. பாரதி தமிழ், ப. 343.
45. மேற்படி, ப. 459.
46. பாரதியின் சொல்லாட்சி, ப. 15.
47. மேற்படி, ப. 25, 26.
48. பாரதியார் கவிதைகள், ப. 541.
- பாரதி தமிழ், ப. 890.
49. பாரதி தமிழ் வசனத் திரட்டு, ப. 10.
50. பாரதி தரிசனம், ப. 281, 282, 284.
51. பாரதி தமிழ் வசனத் திரட்டு, ப. 2
52. பாரதியார் கட்டுரைகள், ப. 23-24.

அம்பீடன் துதிரம்

டி. ஆ. துரைாஜா

அகிம்சை நெறியைப் பற்பிய ஆசியஜோதி எனப் போற்றப் படும் புத்தரின் வசனங்கள், பொன் மொழிகளை அம்மகான் மஹந்தபின் அவருடைய முத்த பிட் சுக்கள் நிரிப்பகங்கள் (மூன்று கூடைகள்) எனத் தொகுத்து இவ்வுலகம் உய்யும் பொருட்டு அளித்தனர்.

பாவி மொழியில் எழுதப்பட்ட நிரிப்பகத்தில் முக்கியமான பகுதி சுத்த பிடகம். அதில் முதலில் நீண்ட குத்திரங்களைத் தொகுத்துள்ள பகுதியே ‘தீக நிகாயம்’. தீக என்றால் தீர்க்க என்பதின் மருட். நிகாயம் என்றால் குத்திரம் எனும் பொருள் படும். ‘தீகநிகாயம்’ முப்பெரும் பகுதிகளைக் கொண்டது.

பாவிமொழியிலிருந்து தீகநிகாயத்தை பாவிமொழியிறிந்து புலமையுடன் திகழும் பன் மொழிப் புலவர் மு. கு. ஜகந்நாத ராஜா இந்நூலைத் தமிழில் மொழி பெயர்த்து, தமிழகத்துக் குத் தந்துள்ளார். இந்நூலை முழுவதும் படித்த அறிஞர்கள், மொழி பெயர்ப்பாசிரியரின் திறன், கூர்த்த அறிவை இதற்கு முன் தமிழுக்கு இவர் தந்துள்ள, மிகப்பெரும் அரிய நூல்களை

எண்ணி மனதாரப் போற்றுவர் என்பதில் ஜயமில்லை.

254, பக்கங்கள் கொண்ட இந்நூலில் சிவது பகுதியான அம்பட்ட குத்திரத்தை நான் படித்த போது, பகவான் புத்தர் வாழ்ந்த காலத்தில் அவரிடம். அம்பட்டன் எனும் பிராமணப் பெரியோன் சாதி, இனபேத தர்க்கம் செய்து செருக்கற்று, வாதித்த பொருள் நிறைந்த வசனங்கள் என் மனதைத் தொட்டது. சாதி, இனபேதங்கள், உயர்ந்தோரிடமும், சாமான்ய மக்களிடமும், அன்றும், இன்றும் எத்துணை வேரூன்றி நம் ரத்தத்தில் கலந்து புரையோடி பாரத சமுதாபத்தை பாற்படுத்தி வந்திருக்கிற தென்பதை நினைத்து வியங்கும் வண்ணம் புத்தருக்கும்—அம்பட்ட பிராமணனுக்கும் நடைபெற்ற தர்க்க உரையாடல்களில் தெரிந்து கொள்ள உங்களை அழைக்கின்றேன்.

இரு சமயம் புத்தர் ஜநாருபிடகக்களுடன் கோசல நாட்டில் பாதயாத்திரை செய்து வந்த போது, அங்குள்ள இச்சாநக்கலம் எனும் கிராமத்திற்கு அருகில் உள்ள வனத்தில் தங்கினார்.

அந்தச் சமயத்தில் உக்கட்டம்

எனும் கிராமத்தில் போக்கரசதி என்ற பிராமணன் வசித்து வந்தான். எல்லா வளங்களுமுடைய அக்கிராமம் கோசல மன்னன் பிரசேனனால் அவர்க்கு தான் மாக அளிக்கப்பட்டது. போக்கரசதி, புத்தருடைய நீதி நெறி, கல்வி, ஒழுக்கம் முதலிய எல்லா பண்பு நலன்களையும் கேள்விப் பட்டிருந்தார்.

போக்கரசதிக்கு அப்போது சீடனாக அம்பட்டன் (அம்பீஷன்) என்ற இளைஞர் பணி விடை செய்து வந்தான். அவன் குருவைப் போன்றே கல்வி-கேள்விகளிலும், சிறந்தவனாகத் திகழ்ந்திருந்தான்.

அவனை ஒரு நாள் அழைத்து “குழந்தாய் சாக்கிய குலத்தவனான புத்தன் (கூத்திரியர்) துறவியாகி, மகானாய் ததிகழ்ந்து, இப்போது இச்சாமங்கலம் கீராமத்திற்கு வந்தருளி யிருக்கிறார். நீ அங்கு சென்று, அவரைத் தரிசித்து கொதம புத்தர் மக்கள் சொல்லவைதப் போல இருக்கிறாரா? அவர் உனக்கு எவ்வாறு தென்படு கிறார் என்பதைக் கண்டுணர்ந்து என்னிடம் வந்து சொல். உன் மூலமாக நான் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள விழைகின் ரேன்” என்று அவனை அனுப்பிவத்தார் போக்கரசதி.

சில பிராமணர்கள் புடைகுழு அம்பட்டபிராமணன் கால் நடையாகப் பயணம் செய்து, புத்தர் தங்கியிருக்கும் ஆசிரமத்திற் கருகில் வந்தான்.

ஆசிரமத்திற் கருகில் அங்கு மிகும் தென்பட்ட புத்த பிச்சக்

களை அம்பட்டன் அணுவி இங்கே புத்தர் எங்கிருக்கிறார்? ” எனக் கேட்டு “அவரை நாங்கள் தரிசிக்க வேண்டும்” என்றான்.

வந்திருப்பவன் யார் என்பதை பிட்சுக்கள் உணர்ந்து, “அம்பட்ட! ஒசையின்றிச் சென்று, அதோ வாயிற் கதவு மூடியுள்ள ஆசிரமத்தின் அருகே முற்றத்தையடைந்து, கதவை மெல்லத் தட்டி, மெதுவாக இருக்கும்” என்றனர்.

பிட்சு சொன்னபடி செய்ததும், புத்தர் வாயிலைத் திறந்தார். உடன் வந்த பிராமணர்கள் பகவானைக் கண்டதும் மரியாதை செலுத்தி வணக்கம் கூறி அமர்ந்தனர். உள்ளே சென்ற அம்பட்டன் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே, புத்தரிடம் ஏதேதோ கேட்டபடி புனுகுப்புணை போல அங்குமிங்கும் திரிந்தவாறு அவர் அருகில் நின்றான்.

மெல்லிய புன்னகையுடன் புத்தர் “அம்பட்ட நான் அவர்ந்திருக்கும் போது, நீயேன் அங்கு மிங்கும் திரிந்து ஏதேதோ பேசுகிறாயே? இப்படித் தான் பெரியோர்களிடம், பிராமணர்களிடம், ஆச்சார்யார்களிடம் நடந்து கொள்வாயா?

அவன் அலட்சியமுடன் “இல்லை கொதம, நிச்சயமாக இல்லை. யார் யாரிடம் எப்படி நடந்து கொள்வதென்பது எனக்குத் தெரியும். மொட்டையடித்த சமணரிடமோ, கருப்பர்களிடமோ, பாதத்தில் பிறந்த சூத்திராரிடமோ, அவரைப்

போன்ற உன்னிடமோ, எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே நடந்து கொள்வேன். அது தானே முறை!

‘மாணாக்களாகிய நீ இன்னும் சரியான நடவடிக்கைகளைக் கற்க வில்லை போலும். என் னிடம் எதையோ நாடி வந்திருக்கிறாய். ஆரம்பமே சரி வில்லையே. அது சரி! உன் னிடம் வேவெறன்ன எதிர் பார்க்க முடியும்?’

இத்தகைய சொற்களால் அம்பட்டன் சினம் அடைந்தான். அவரைக் கண்டிக்க வேண்டுமென நினைத்து, “ஓ... புத்தரே. சாக்கியர் குலம் (கூத்திரியர்) மிகவும் கெட்டது. அநாகரி மான உணர்ச்சி வசப்பட்டு, பிறரைத் துன்புறுத்தும் தீய நோக்க முடியது. ஒரு வேலைக்காரனாக இருக்கவும் தகுதியற்ற கூத்திரியர்கள், பிராமணர்களை மதிப்பதோ, பாராட்டுவதோ, உபசரிப்பதோ இல்லை. அவர்களின் தோன்றலான புத்தரும் அப்படித் தான் நடந்து கொள்கிறார். ஒரு வேலைக்காரனாயிருக்கக் கூடிய தகுதி தான் உமக்கிருக்கிறது.” என்று கடகட வென்பேசி முடித்தான்.

புத்தர் நிதானமுடன் “அம்பட்ட, கூத்திரியர் உனக்கு என்ன தீங்கு செய்தனர்?”

“அப்படிக் கேள் கெளதமா! ஒரு சமயம் என் ஆசான் போக்கரசதி விசயமாக கபிலவஸ் துவுக்குச் சென்றேன். அங்குள்ள பொது மண்டபத்திற்குள் நான் சென்ற போது, பல கூத்திரியர்

கள், அவர்களது குமாரர்கள், அவர்களுக்குள் கேவி பேசிக் கொண்டும், நகைத்துக்கொண்டு மிருந்தனர்.

நான் வந்ததைக் கூடக் கவனிக்காமல், ஒரு மரியாதை, உபசரிப்புமில் லாமல் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில், என்னைக் கண்டு தான் நகைக் கிறார்களோவென நினைத்தேன் அதனால் தான் சொல்கிறேன். அவர்கள் வேலைக்காரனாயிருக்க வேண்டியவர்களென்று.” என்று இறுமாப்புடன் அம்பட்டன் புத்தரை இகழ்ந்து வரைத்தான்.

“அம்பட்ட! தன் கூட்டி விருந்து கொண்டு ஒரு குருவியோ, பறவையோ, தன்னிச்சைப்படி கூவலாம் அல்லவா? அதுபோல அன்று அவர்கள் சுதந்திரமாக ஏதேனும் பேசி மகிழ்ந்திருக்கக் கூடும். அந்தச் சின்ன விசயத்தையெண்ணி நீ உணர்ச்சி வசப்படலாமா?”

“கௌதமி! வருணங்கள் நான்கு. கூத்திரிய, பிராமண, வைசிய, குத்திரி, இந் நான்கு பிரிவினர்களுள் பிராமணர்கட்டு மற்ற மூன்று பிரிவினரும் சேவை செய்யத் தக்கவர்கள், அப்படியிருக்க சேவகர்களாகத் தகுந்த கூத்திரியர்கள் பிராமணர்களை மதியாமல், உபசரியாமலிருப்பது மதியனமாகும்” என்று செருக்குடன் புத்தரை நோக்கி இகழ்ந்து வரைத்தான்.

பின்னர், அம்பட்டன் அறிவு பூர்வமாக சிந்திப்பதற்குரிய வகையில், நால்வகைப் பிரிவு

களைப் பற்றி, பிறப்பு என்பதென்ன என்பதைப் பற்றியும், உயர்வு தாழ்வுகளைப் பற்றியும், தூய நடவடிக்கை களும், மேன்மையான ஒழுக்கமுமே பிரா மண்ணுக்கு உயர்வு தருமெனவும், பாண்டித்யத்தால் மட்டும், உயர் வில்லை யென்பதை உணரவைத்தார்.

மேலும், உலகில் கல்வி, ஒழுக்கங்களைப் பற்றிக் கேட்காமல் குலம், கோத்திரம், ஜாதிகளைக் குறித்தே இவர் நமக்கு ஏற்றவர், ஏற்பில்லாதவரென ஒதுக்கு கிண்றனர். ஏன் திருமணம் முடிக்கும் போது கூட பலர் இவ்வாறு தான் கருதுகிறார்களே தவிர, கல்வி, ஒழுக்கங்களைப் பற்றி சிந்திப்பதே யில்லை. இவைகளைக்கைக் கொள்ளும் பண்பை ஏந்று ஒழுகினால் மக்கள் யேன்மையுறுவது திண்ணம்,

இதைப் பேறுவதற்கு இடையூறுகள் நான்கு உள்ளன.

ஓரு சமண மேனா, பிரா மணனோ, இணையற்ற கல்வி, ஒழுக்கங்களைப் பெற மற்படும் போதே, தோளில் காவடியைச் சமந்து கொண்டு “கீழே விழுகின்ற கணிகளை மட்டுமே தின்று வாழ்வேன் என்று சொல்லி காட்டுக்குச் செல்வானாகில், அவன் கல்வி, ஒழுக்கத்தில் சிறந்தவனுக்கு தொண்டுமீயம் செய்வதற்கு மட்டும் உரியவனாகின்றான்.

வேறொரு சமணனோ, பிரா மணனோ, வீழ்ந்தகளிகளை மட்டுமே உண்டு வாழி இயலாமற் போனால், தோளில் கூடைபெட்டிகளைச் சமந்து கொண்டு, இனிமேல் கிழங்குகளையே

தின்று வாழ்வேன் என்று காட்டுக்குச் செல்வானாகில், அவன் தொண்டுமீயம் செய்வதற்கு லாயக்குள்ளவனாகின்றான்.

அவனே தீய வணங்கத் தொடங்கினால் மூன்றாவது இடையூறாகும்.

அம்பட்ட, இம் மூன்றிலும் வாழ இப்பாத போது, நான்கு தெருக்கள் சந்திக்கும் முகப்பில், நான்கு வாசல்களை உடைய விட்டைக்கட்டிக் கொண்டு, சமணனோ, பிராமணனோ, யாராயிருந்தாலும் வருகா அவர்களுக்கு இயன்ற எவுடதுவேன் என்று நினைத்திருந்தால் அவனும் தொண்டு செய்வதற்கே உரியவனாகின்றான். இது நான்காவது இடையூறு.

“ஆமா, இந்த இணையற்ற கல்வி ஒழுக்கங்களை உனது குருவிடமிருந்து பெற்று கற்றிருக்கிறாயா? ”

அம்பட்டனின் ஆஸ்வம் கொஞ்சம் விலகியது.

“கௌதம இணையற்ற கல்வி ஒழுக்கங்களைப் பெறுவதற்கு கொஞ்சம் தான் கற்றிருக்கிறேன்.”

“அதுபோகட்டும்! அதைப் பெறுவதற்கு இடையூறானாவை எவை என்பதை யாவது அறிந்திருக்கிறாயா? ”

“இல்லை கௌதம!”

“இது குறித்து, இதுவரை உன் ஆசிரியரான போக்கரசதி யிடமிருந்து நீ கேட்டதேயில்லை அல்லவா? அவரே தன் கடமையைச் சரிவாரச் செய்யவில்லையே பார்! உனக்கேற்பட்ட பெரிய தவற்றினை உணர்ந்தாயா? ”

கோசல மன்னன் புரசேன ஐத்து கொடுக்கும் மான்பத்தில்

வாழ்ந்து வருபவன் உன் ஆசான். அப்பிராமணனை ‘அவையில் சேர்ப்பதில்லை. மந்திராலோசனை கேட்டாலும் இடையில் திரையைப் போட்டுத் தான் கேட்கிறான். தான் கொடுத்த தான்த்தை ஏற்றுள்ள உன் குருவை மன்னன் ஏன் எதிரில் சேர்ப்பதில்லை. சிந்தித் துப் பார் போக்கரசதி பிராமணனால் உனக்குண்டான பெரிய தவறை?’

மன்னாயிருந்தாலும், ஆச்சார்யனாயிருந்தாலும், பிராமணனாயிருந்தாலும், அவரவரின் ஸ்தானத்திற்குத் தானே மதிப்பு இல்லையா?’’

‘ஆம் கௌதம..’’

‘அதுபோல முந்தைய ரிஷி கரும், மந்திரகர்த்தர்களும், எவ்விதம் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார்களோ, அப்படியே இன்றைய பிராமணரும், படித்தவரும், பாடுபவரும், படித்து விளங்க முடியுமோ?’’

‘அம்பட்ட! முன்னையரிவி கன் உன்னைப் போலவோ உன் குருவைப் போலவோ, முடிவளர்த்து, சந்தனம் பூசி, மணி குண்டலங்கள் தரித்து வெள்ளாடையணிந்து, ஜந்து காம குணங்களைச் சுவைத்து திரிந்திருந்தனர் என்று சொல்லியிருக்கிறார்களா?’’

‘இல்லை கௌதம!’’

‘நீயும் உன் குருவும்தற் போது செஞ்சாவி நெல்லரிசி உணவும், பலவகையான கறி வகைகளும், ரசங்களும் உண்டு மகிழ்வதைப் போல முன்னைய ரிஷிகள் தின்று கொண்டிருந்தனரோ?’’

‘இல்லை கௌதம!’’

‘நீயும், உன் குருவும், இப்போ

அழகான மங்கையை ஆழியம் செய்ய அமர்த்தியிருப்பது போல் அவர்களும் செய்தனரோ?’

‘‘இல்லை கௌதம!’’

‘‘நீயும் உன் குருவும் தற்போது அழகிய குசிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்து செல்வதுபோல அவர்களும் செய்தனரோ?’’

‘‘நீயும் உன் குருவும் இருங்கு பூட்டுக்களுடைய வாசல்களில் சூறிய வாளை ஏந்திய காவல் புரியும் வீரர்களால் பாதுகாக்கப் பட்ட நகரங்களில் வசிப்பது போலவே அவர்களும் இருந்தனரா?’’

‘‘இல்லை கௌதம!’’

அப்படியானால் நீயும், உன் குருவும் ரிஷிகளும் இல்லை. அவர்களைப் போல வாழுமில்லை. என்னைக் குறித்து உனக்கேதாவது சந்தேகமிருந்தால் கேள் விவரிக்கிறேன்.

அம்பட்டன் மழு மனிதனாகித் தெளிந்து விடைபெற்றான்.

இவ்வாறு அம்பட்டன் (அம்பரீசன்) வாயிலாக, புத்தர் காலத்தில் வாழ்ந்த பிராமணர்களிடம் எத்துணை மமதை அகங்காரம், ஆணவும் இருந்தது அதை எவ்வாறு புத்தர் ஏற்று உபதேசித்து பக்குவமாக எக்காலமும், எவரும், என்றும் ஏற்கும் விதத்தில் பொருந்தும்படியாக குல, ஜாதி, இள் துவேசத்தை நீக்குவதற்கு ஏற்ற கருத்துக்களைக் கூறி, உவமான நயம் கலந்த உரையாடல் களினால் நமக்கு விவரித்து தெளிவாக்கு சிறார் என்பதை எண்ணும் போதெல்லாம் அவர்பெருமை நன்கு புலனாகிறது.

‘திகிரிகாயம் ஒவ்வொருவரும் படித்து புத்தரின் பொன்னுக்கரகள் புரிந்துகொள்ளவேண்டும். ●

சமுதாய முகிழிப்பாள புதினம்,

அதன் சிக்கல்களைத் தொட்டு
அவற்றைத் தீர்க்கும் வழி முறை
களைக் கண்டறிந்து கூற வேண
டும் என்பது இன்றைய திறனாய்
விலகு கண்டுள்ள வளர்ச்சி. சரா
சரி மக்களிடையே பெரும் செல்
வாக்குப் பெற்றுள்ள படைப்பாள
ரின் சமுதாயப் புதினங்கள் இந்த
அடிப்படையில் மதிப்பிடு செய்
யப் படுவது இன்றியமையாதது
ஆகி விடுகின்றது. சமுதாயச்
சிக்கல்களைத் தொடும் புதினங்கள்
அவற்றை மேலும் சிக்க
லுடையதாக்கித் தவறான தீர்வு
களையும் வழிகளையும் கூற முற்
படும் போது விளையும் கேடுகள்
மிகவும் ஆபத்தானவை. இத்
தகைய ‘ஜனரஞ்சக’ப் படைப்
பாளர்களின் பேனா முனைகள்
பொய்யை மெய்யாக்கி உள்ளதை
இல்லதாக்கி, இல்லதை உள்ள
தாக்கி நிலைக்கச் செய்ய
வல்லவை என்னும் போது இத்
தகு மதிப்பீடுகளின் தேவை இன்
னும் இன்றியமையாததாகின்றது.

ஒரு பெண் நோக்கு மதிப்பிடு



நா. நளினிதேவி

பெண் கல்வி பெற விரும்புவ
தும், வேலை பார்க்க முனைவ
தும், தனது நிலை பற்றிய மரபுக்
கண்ணோட்டம் மறு மதிப்பிடு
செய்யப் பட வேண்டும் என்று
சிந்திப்பதும் காலத்தின் கட்டா
யம், இச் சமுதாய நிகழ்வுகளைப்
புறக்கணித்து விட்டு இலக்கியம்
படைப்பது இயலாது. ஆகையால்
இவற்றைப் படம் பிடித்துக்
காட்டும்போதே அவற்றுக்கு எதிரான
கருத்துக்கள், கதைப்
போக்கில் அமைந்துள்ளது
போன்று கதையுறுப்பினர் வாயிலாகப்
பதிய வைக்கப்படுகின்றன.

பிற்பட்ட வகுப்பைச் சார்ந்த திரு நிறை செல்வி வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற போவாவினால் தம் குடும்பமாரபுக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதே கைத. இவரது இப் போராட்டத் திற்கு “மீன் அரிதலும் மினகு ரசம் வைப்பதும் மட்டும் வரழ்க்கை இல்லை” என்று அவன் புரிந்து கொண்டது தான் காரணம் என்று முன்னுழையில் கூறப்படுகின்றது (பிற்பட்ட வகுப்பு என்றாலே ஆடும், மீனும் தான் உணவு போல) ஆனால் மீன் அரிய மினகு ரசம் வைக்கக் தெரியாமலும் அல்லது வைக்காமலும் இருந்தால் பெண் பிறப்பால் பயன் இல்லை என்றே முடிக்கப் படுகின்றது. சிறகுகள் முடக்கப்பட்டுக் கொடுக்க வைத்து பந்தயப்புறா இலக்கின் றிப் பறந்து திசை மாறிச் செல்வது போலவும் அல்லது பறக்கும் இச்சை தீர்ந்த பின்னர் கூண்டிற்கே மீண்டு விடுவது போலவும் செல்வி இலக்கின்றிப் பறந்து கூண்டே சுகம் என எதிர்பார்த்து நிற்கின்றார்.

சமையல், திருமணம், குழந்தைப் பேறு என்ற பெண்ணுக்குரிய ஒரு சாரான சமுதாயக் கட்டாயத்திலிருந்து விடுபடுதல் தான் பெண் சமன்மைக்கு அடிப்படை என்பது லெனின் போன்ற உலகச் சான்றோரின் கருத்து. திருமணமும் குழந்தைப் பேறும் அவர்து மனித மதிப்புக்கே அளவு கோல்களாகும் வரை பெண் குழந்தைப் பேற்றுக்கும், பாலுணர்வுக்குமான போகக் கருவி என்ற இழி நிலையி

விருந்து மீள இயலாது. ஆனால் இவையே பெண்மையின் சிறப்புக்களாகப் புதினாத்தில் வளியுறுத்தப்படுகின்றன.

காலத்தின் கட்டாயமான பெண்களின் புதியசிந்தனையும், போராட்ட உணர்வும் நியாயப் படுத்த வேண்டிய குழலில் ‘அவள் ஆணுக்குள் அடக்கம்’ என்ற அடிக்கல் அசைத்து விடாதபடி காக்கும் எச்சரிக்கை உணர்வும் நீக்கமற நிறைறந்துள்ளது. பெண்ணின் அறிவு சார்ந்த சிறப்புகள் இயல்பாக்கப்படாமல் அசாதாரணமாக்கப்பட்டு ‘வெள்ளையும், வெட்டடையும், இரத்தப் போக்கும், ஆணுடன் படுத்தலும், அவன் தொடவில் கினு கினுப் படைதலும், மறைற்று வைத்துக் கவரச்சிகுறையாமல் காப்பதுமே’ ‘(98) அவர்து இயல்பான சிறப்புக்களாக்கப்படுகின்றன. அவனும் ‘மல மூந்திர தான்’ என்ற மாபிபரும் உண்மை பறை சாற்றப் படுகின்றது (இத்தகு கொச்சையும், பச்சையும் முன்னணியில் எழுத்தாளரின் இயல்புகளாகி வருவது வருந்துதற்குரியது.)

உடம்பால் மட்டுமன்ற அறிவாலும் ஒருவருக்கு ஒருவர் சம மதிப்புடனும், இண்டு பக்கழும் அன்புடனும் தனித்தன்மையுடைய ஈர் அலகுகளாக வேண்டிய கணவன், மனைவி உறவு வெறும் பால் உணர்வுக் கோணத்தில் ‘கணவனைக்கைக்குள் போடும் திறமையிலும், கணவன் பாவாடையுடன் பாத்ரும் வாசிலில் நிற்பதிலும்’ முன்று நாள் நோவில் கணவன் அன்பாக

வும், அதட்டலாகவும் தனிப்பதி லும் தான் இருப்பதாகக் காட்டுவது (79) இந்த நூற்றாண்டுக் குச் சிறிதும் பொருந்தாதவை. முழந்தைப் பேறு இல்லை என்றால் மனிதமதிப்பே இல்லை என்பது போல் “இனி புள்ள பெக்க முடியாது; படுக்கைக்கும் உபயோகமில்லை எதுக்குப் பொறந் தேன்னு அதுவே சாகடிச்சிடும்” (72) என்பதோடு முழந்தையற்ற பெண் மனிதப் பண்புகளையும் இழந்து விடுவதாகப் படைப்பது எந்த நோக்கிலும் சரியானது ஆகாது. அறிவு ரீதியிலான செய்திகள், உறவுகள் கணவன் மதைவிக்கு இடையே இல்லை என்ற மாண்ய தோற்றுவிக்கப் படுகின்றது.

பிபண்ணின் சார்பின்மைக்கும், விடுதலைக்கும் அடிப்படையான வேலை வாய்ப்பு ஃபாஷனாக வும், புடவை வாங்குவதற்கும், வாங்கிய புடவைகளை அடுக்கி வைக்க பிரோ வாங்குவதற்குமே (148) எனக் கூறுவது தவறான கருத்துப் பற்பல். வேலைக்குச் செல்லப் போராடும் செல்வியின் நோக்கம் கூட, ஸ்கூட்டர், பெட் ரும்-டைனிங்கும், நூல் கிச் சன், டபுள் காட் என்ற இலக்கில் தான் உள்ளது. (79)

மாமியார், மருமதன், சிற் றன்னை, நாத்தனார் என்னும் உறவுப் பகை அணாதிக்கத்தின் பிரித்தானும் ஞாஞ்சிசி என்பதைச் சாராசரிப் பெண்கள் உணர்ந்து கொள்ளாமலிருக்கும் வகையில் பெண்களே கவிழ்க்கும் நாடகமும் தந்திரக் கணக்கும், எவிப் பொறிப் புத்தியும் கொண்டு புருஷையும், பையைனையும் தனித் தனியாக மயக்கி வைப்ப

தாகத் தத்துவம் பேசவதை என் னென்று சொல்வது அப் படியே மயக்கி வைப்பது உண்மை என்றாலும் அதற்குரிய அடிப்படைக் காரணமும், அது களையப்பட வேண்டிய முறையும் அல்லவா காலத்தின் தேவை! பெண்களைச் சார்பு கள், ஒட்டுண்ணிகள் என்று உருவகித்துக் கொண்டே சார்பாக வும், ஒட்டுண்ணியாகவும் வாழும் சகம்தான் பெண்ணுக் குரியது என்று சிலாகிப்பதும் முழுமையான முரண்பாடுகள்! செல்வியின் வளர்ச்சிக்கு அவள் அண்ணியே தடையாக இருப்ப தாகக் காட்டுவது செல்லித்துப் போன மரபு!

மீன் அரிதலும், மிளகு ரசம் வைப்பதும் தான் வாழ்க்கையா என்ற சிந்தனையே தவறானது, ஆன் அவ்வாறு தன் கடமைகள் பற்றிச் சிந்திப்பதில்லை என்று ஒப்புமை காட்டப்படுகின்றது. (77) ஆணின் கடமைகள் அவனுது தனித்தன்மையை, உரிமையைப் பறிக்கவில்லை என்பது ஏன் சுட்டிக் காட்டப்பட வில்லை? வீட்டை மாட்டு மந்தையாகவும், தந்தையை மேய்ப்பாகவும் கொண்ட நிலையில் (161) அறிதலுக்கு இடமின்றி அடங்குதலே முற்றும் முடிவுமானது என்று உணரும் செல்வி தான் ஒரு கதையில் கண்ட சிவச என்ற ஆணைப் போன்ற கணவனை எதிர்பார்க்கின்றான்! வேலைக்குச் செல்வதையும் கல்வி பயில்வதையும் தன் குறிக்கோளாகவும் வேட்கையாகவும் கொண்டு போராடும் செல்வி, எதிர் வீட்டுக் கணவன் ‘எச்சில்’ என்ற பொருளில் தன்

மனைவியை ‘எச்சே’ என்று அழைப்பதையும், முதுகு சொற்றுதுவிடச் சொல்வதையும் வெறுத்து ‘நானே நான் எனது பெருமைக்கும் சிறுமைக்கும் நானே கட்டளைக் கல்’ (161) என்று கூறும் செல்வி, பெண் உரிமை பெறும் முற்பியின் முதற்படியிலேயே நிறைவு பெற்று விடுகிறது. அதற்கு மேல் அவள் சிந்தனை வளராதபடி, மீட்சி நோக்கித் திருப்பப்படுகின் நது எப்படி?

வேலைக்குச் சென்றாலும் உயர் கல்வி பயின்றாலும் ‘கல்யாணம் வேண்டாம் என்று இருக்க முடியாது; புருஷனோடு தெருவில் உரசு நடத்து போவது ஈகம் இரண்டு குழந்தை கள் புருஷனோடு போட்டோ எடுத்து மாட்டிக் கொள்வது பெருமை அவனுக்கு எது பிடிக்கும் என்று கேட்டறிந்து சமையல் செய்வது குழி’ (79) என்று விரும்புவதாகக் கூறப்படுகின்றது.

எனவே வீட்டில் பெற்றோருக்கு அடங்குவது அடிமைத் தனம். ஆனால் கணவன் வீட்டில் தானே அடங்குவது பெண்ணுக்கு அழகு. கணவரின் சிறுமை கருக்கும், கட்டாயத்துக்கும் கட்டுப்படுவது அடிமை. ஆனால் தானே விரும்பி அன்பு என்ற பெயரில் குற்றேவல் செய்வதும், அவன் இச்சைச்சளை நிறைவேற்றுவதும், கோபப்பட்டு நடுத் தெருவில் நிறை கூச்சல் போடாத கணவனுக்கு வளைந்து கொண்டு அவனால் வெளியேற்றப் படாமல் வாழ்வதும், குழந்தை பெற்று, கல்வியையும்

வேலையையும் விட்டு விட்டு அது வளர்ந்த பின்பு மறுபடியும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதும் ‘ஆம்பிளையத் தொந்தாவுபண்ணாமல்தானேனமளிகை, காய்கறி வாங்கி வந்து சேவை செய்வது (142) பெண்ணின் பெருமை! செல்வி ஒரு துறை மட்டுமல்ல இலக்கியம், இதழியல் போன்ற எண்ணற்ற துறை களில் மேற்படி சேவைகள் செய்து கொண்டே ஈடுபட்டுத் திறமை வளர்க்கப் போகின்றானாம்! இன்றைய மகளிர் சமுதாயத்தின் சிக்கலே அது தான்! மரபிலிருந்து விடுபட்டுப் புத்தொளி பெறுவது எப்படி என்பது! புதிய சிந்தனைப் பெண்களைப் புகழ்ந்து கொண்டே அவளை மீட்சிக்கு அழைத்துச் செல்வது நீராட்டிப் பொட்டிட்டு பூவிட்டுப் பட்டுக் கட்டிக் கொட்டுக் கொட்டிப் பலிக்களத்துக்கு அழைத்துச் செல்லப்படும் ஆட்டின் கணத்தியில்லாமல் வேறென்ன?

போன தலைமுறையில் கணவன் பின்னே மனைவி, இந்தத் தலைமுறையில் கணவனுடன் மனைவி; வரும் தலைமுறையில் மனைவியின் பின்னால் கணவன் (352) என்று கூறுவதும் இமாலயத்தவறு! ஆண் பெண்சமரமைதான் தேவையே தவிர. ஆணைப் பெண்ணுக்குப் பின்னால் தள்ளுவது பல புதிய சிக்கல்களுக்கு வழி வகுக்கும். பழையவற்றிலிருந்து மீள முடியாத நிலையில் இத்தகைய புதியவை வேறு நூற்றுக்குத் தொண்ணாலும் ஆண்கள் நல்லவர்கள் என்றும் அதை வெளிப்படுத்தும் வாய்ப்பில்லை (41)

என்று கூறும் அதே சமயம் பெண்களின் சமுதாயமரபுச் சூழ் நிலைத் தவறுகளை, குறைகளை மட்டும் இழிவாகவும் மலி வாகவும் விளக்குவது எந்த நெறியின்பால்படும்?

பெண் அறிவு சார்ந்த திறமை கள் பல பெற்றிருப்பினும் அவனுக்குச் சுவையாகச் சமைக்கத் தெரியவில்லை என்றால் கணவனை ஏல் விரட்டப்படுவாள்; அடித்தே சாக்டிக்கப்படுவாள் என்று வேடிக்கையாகக் கூறுவது கூட (255) மிகவும் பிற போக்கான ஒரு கருத்தாகும். ஊறவைத்து, ஆட்டி, கேவக வைக்கும் நீண்ட நேரச் சமையல் முறையே பெண்களை அதற்கப்பால் வரவிடாத உள் நோக்குடையது என்பது இந்நாளைய கருத்து. ஆசிரியர் இவை பற்றி எல்லாம் கவலைப்படாது புது மைப் பெண்களைப் படைப்பது “குடுகுடுப்பைப் பண்டிதனுக்குக் கோட்டும் சூட்டும் மாட்டும்”, மேற்பூச்சத்தான். செல்லரித்துப் போன மரபுகள் புதுமை நோக்கிலும் சரியானவை எனச் சாதிக்கப்படுகின்றன.

ஆண்களுக்கு மேற்கொள்ளப்படாத அழகியல் கோட்பாடும்,

பெண் நோக்கு நிலையும் போலப் பெண்களுக்கும் அழகியல், சமையலியல் (மனைஇயல்), குழந்தைப் பேற்றியல், மனைவியியல் கோட்பாடுகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். பெண் படைப்புகள் பெண் நோக்கு நிலையில் படைக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களின் உயிரோட்டமும், உணர்ச்சியும் ததும்பும் படைப்பாற்றல் முழுமை அடையும். பழங்குப்பைகளை உள் வைத்து மேற்பூச்சு வேலைகள் நாளை நிலைத்து நிற்கா.

பெண்களின் காலத்துக்கேற்ற மாற்றத்தைப் படம் பிடித்து வரவேற்பது போல் எழுதப்பட்டு ஆனால் அம் மாற்றங்கள் தேவையற்றவை என்று முடிக்கப்படுவதால், கதையில் இடம் பெற்றுள்ள மணக் கொடை மறுப்புப் போன்ற கருத்துக்கள் நம்பிக்கை மூட்டும் திறன் அற்றுப் போய் விடுகின்றன! சிந்திக்க மறுத்துப் படிப்பையும், பட்டத்தையும் பொருளாற்றாக்கும் பெண்களின் செயலின்மையைப் ‘பந்தயப் புறா’ போன்ற கதைகள் உருவிட்டு வளர்க்கும் என்பது கசப்பான உண்மை.

வானம்

உனக்கும் கீழே
அல்லவா
மழை பெய்கிறது:
நீ யாருக்குக்
குடையாய் நிற்கிறாய்?

—முரி அழுதன்

பரணாரின் அகநானாற்றுப் பாடல்களில்

அரசியல் செய்தி

—டாக்டர் தா. வே. வீராசாமி

அகநானாற்றுப் பாடல்கள் சிறப்பாக அகச் செய்திகளைக் கூறும். ஆயினும் சிற்சில இடங்களில் அகச் செய்திகளின் பொருள் விளக்கம் பெறும் வகையில் புறத்தினைச் செய்திகளைப் புலவர் பெருமக்கள் பின்னணியாகப் புனைந்துள்ளதைக் காணும் போது பொன்னும் மணி யும் பொருந்தியது போலப் பொலிவு பெறும் அழகைச் சுவைக்கின்றோம். அகநானாற்றிலுள்ள எல்லாப் பாடல்களிலும் காணும் புறப் பொருட் செய்திகளைத் தொகுத்துக் காணின் தமிழக வரலாற்றின் ஒரு பகுதி நன்கு புலப்படும். இங்கு அகநானாற்றில் காணும் பரணர் பாடிய 34 பாடல்களின் செய்திகளை மட்டும் காண்கிறோம். அவர் பாடிய பாடல்களில் அரசியல் செய்திகளின் மணம் வீசும் என்பதைச் சங்கப் பாடல்களைப் பயின்றவர்கள் நன்கு அறிவர்.

பரணர் பாடிய அகநானாற்றுப் பாடல்களில் மருதத் தினை பற்றிய பாடல்கள் 15 உள்ளன. அதே அளவில் குறிஞ்சித் தினைப் பாடல்களும் காணப்படுகின்றன. பாலைத் தினை பற்றிய பாடல்கள் 4 மட்டுமே உள்ளன. மூல்லைத் தினை நெய்தல் தினைப் பாடல்களாகப்

பரணர் பாடியவை அகநானாற்றில் காணப்படவில்லை. எனவே இதனாடிப்படையில் எண்ணிப் பார்த்தால் மருதமும் குறிஞ்சியுமே பரணாரின் அகநானாற்றுப் பாடல்களில் பெருநிலை பெற்று விளக்குகின்றன எனலாம்.

பரணாரின் அகநானாற்றுப் பாடல்களில் குறிஞ்சித் தினைப் பற்றிய பாடவில் (178) பல செய்திகளை உவமை மாலையாகத் தொகுத்துக் கூறுவதனால் சான்றாக, வயிரத்தன்ன மருப்பு, வெதிர் வேரன்ன பருஷ மயிர்(ப்பன்றி), பறைக் கண் அன்ன நிறைச் சுனை, நீலத்தன்ன அகவிலைச் சேம்பு, பிண்டமன்ன கொழுங்கிழங்கு, பிடி மடித்தன்னகல், யாறு சேர்ந்தன் ஜயுதீர்ப் படாஅர், குருகு இருந்தன்ன பெண் கூதாள மலர், டூம்பொடி உதிர்ப் பொன்னுரை கட்டளைக்கல் போல வரும் பன்றி என உவமைகள் இயற்கைப் பொருள்களின் அடிப்படையில் உருவாகி யுள்ளதை யாரும் மறைக்க இயலாது. இங்ஙனம் இயற்கையைக் கையாளும் ஆற்றல் கொண்ட புலவர் அரசியல் செய்திகளைப் பல வகையிலும் அகச் செய்தி விளக்கம் பெறுவதற்காக உவமையாகக் கையாண்டுள்ள சிறப்பை

நன்கு ஆராய்வதற்கு இடமுள்ளது.

இப்பாடல்களில் காணும் செய்தியை முன் ரு வகையாகப் பகுத்துக் கொள்ளலாம். அவையாவன :

1. பொதுச் செய்திகள்.

2. கருத்தைக் கவரும் நிகழ்ச்சிகள்.

3. அகத்தினை மாந்தர் வாயிலாகப் புலனாகும் செய்திகள்.

பொதுச் செய்திகள் என்ற தலைப்பில் அரசனின் செங்கோல், கொடிச் சிறப்பு, கடமை ஆற்றும் பண்பு, பகை நிலத்துத் தன் வளியை நிலை நாட்டும் ஆற்றல், வீரரின் துடி நிலை, நாட்டின் நீர்வளம் இவை பற்றி அறிய முடிகிறது.

ஐயை என்பாளின் தந்தை திற்தன் செலுத்திய செங்கோலால் மழை வளம் குன்றாம விருந்தது. அதனால் அவனது உறையூரில் நெற்குவியல்கள் நிறைந்திருந்தன. காவிரி நீர்ப் பெருக்கும் கரை கடந்து சென்றது எனப் பரணர் பாடும் போது (அகம் 6) அரசனின் செங்கோல் ஆற்றலால் மழை வளமும் மற்ற வளமும் பெருகும் என்ற அக்கால நம்பிக்கையைச் சுட்டும்.

வாய்மையும் இரவலர்க்களிக் கும் கொடையும் உடைய கழல் கொடி அணிந்த அதிகனின்

மலையிடம் பொளிவுற அருவிகள் பசும் பூண் பாண்டியனின் யானை மீது எடுத்த கொடியைப் போல விளங்குவதையும் பரணர் சுட்டுவார் (அகம் 162). இதனால் வளமிக்க அதிகனின் மலை பசும்பூண்பாண்டியனின் உரிமையாக இருந்ததோ என்ற ஜயத்தைத் தோற்றுவிக்கும்.

நன்னன் புன்னாடு கடியச் சென்ற போது பாழி என்ற நகரில் நின்று ‘அஞ்சாதீர்’ எனக் கூறிய ஆய் எனினான் தன் சொல் பிழையாவதை மினிவியுடன் போரிட்டு உயிர் கொடுத்த செய்தியைப் பலரும் போற்றினர். (அகம் 896). தோல்வியிலும் தன் கடமையை ஆற்றிய வீரனைப் போற்றும் உள்ளம் வெளிப் பட்டு அத்தகைய நல்லுள்ளம் அகத்துறையிலும் வேண்டத் தக்கது என்பர்.

வெகுண்டெழுந்த ஆரியரை அலறத் தாக்கிப் பெரும் புகழ் கொண்டு இமயமலை மீது வீற் பொறி பொற்றித்துப் பகை வேந்தரைப் பிணித்து வந்த சேரன் புகழையும் செப்பும் (அகம் 396).

அரசரின் வீரர் நிலைபற்றியும் பொதுவாக அறியலாம். நீண்ட வழியுடைய குதிரை மலைக்குத் தலைவனாகிய கூர்வேல் அஞ்சின் பவனின் வீரர்கள் பகைவரின் ஆநிரைகளைக் கவரும் போரில் அடிக்கும் பெருந்துடியின் வார் செறிந்தும் நெகிழ்ந்தும் விளங்குவதை உள்ளம் வாடும் நிலையைப் பரணர் காட்டுவார் (அகம் 872).

பொதுவாக நீர் வளம் பற்றிப் பாடும் பரணர் மத்திய என்ற பரதவர் கோமானுக்குரிய கழாஅர் என்னும் துக்கரையில் மருதும் வஞ்சியும் சாய்த்துக் காவிரி பெருகிய நிலையைக் காட்டுவார் (அகம் 226). இவ்வாறு புலவர் உள்ளத்தில் காவிரி நீங்காஇடம் பெற்றிருந்ததைப் பல அகநானாற்றுப் பாடல்கள் உணர்த்தும் (6, 62, 76, 186, 222, 226, 326 396).

அக்காலத்து மக்களிடையே ஆதிமந்தி ஆட்டனத்தி கடை பறவியிருந்தது. அதன் அடிப்படை உணர்வு பலருடைய நெஞ்சைத் தொட்டதின் விளைவாக இக் காலத்திலும் பெ. தூரனின் ஆதி அத்தியாகவும் பாரதிதாசனின் 'சோதாண்டவ' மாகவும் இலக்கியப் படைப்புக்கள் வெளிவந்துள்ளன. அதனால் அக்காலத்தில் ஆட்டனத்தி கடை பலருடைய ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் என்பதில் ஜயமில்லை.

ணரின் சேரியிலே கூத்து நிகழும். அதைக் காணத் தலை மகன் வந்தான். அதைக் கண்டவர்கள் பரத்தையை இகழ்ந்து கூறினர். இந்நிலையில் பரத்தை தன்மனத்தில் எழுந்த எண்ணத்தை வரலாற்றுப் பின்னணியில் எண்ணிப் பார்க்கி ராள். ஆதிமந்தியின் கணவனான ஆட்டனத்தியைக் காவிரி தன் திரைக் கருங்களால் பற்றிச் சென்றது. அப்போது 'அவனைக் கண்டாரோ' என வினாவி ஆதிமந்தி மயக்கமுற்று வருந்தி நான், இதில் ஆட்டனத்தியைக்

காவிரிகவர் அவன் தலைவி வருந்திய செயல் பரத்தையின் உள்ளத்தைப் பினி த்தது. எனவே தானும் காவிரிபோல் தலைவனைக் கவர்தலே செய்யத்தக்க செயல் என எண்ணுகிறாள். இவ்வெண்ணத்தின் வாழிலாகக் காவிரி வெள்ளத்தில் ஆட்டனத்தி முழுகிச் சென்றதையும் அதை எண்ணி அவன் மனைவி ஆதிமந்தி பேதுற்று வருந்திய வரலாற்றுச் செய்தி கரும் வெளிப்படுத்துகின்றன. மேலும் ஆட்டனத்தி கழா அர்ப்பெருந்துறை வீழாவில் ஆடுமீபோது காவிரி அவனை அடித்துச் சென்றதையும் அவனை தேடிச் சென்ற ஆதிமந்திக்கு அவனைக் காட்டிக் கடவில் புகுந்த மருதி புகழும் பரணால் வீரிவாகக் கூறப் பெறுகின்றன. (அகம் 2,222,236,376).

அகத் தினையில் இன்றியமையாத தலைமை மாந்தர் களாக விளங்குபவர்கள் தலைவியும் தலைவனும் ஆவர். அவர்களை அடுத்துத் துணை மாந்தர் களாக விளங்குபவர்கள் தோழியும் பரத்தையுமாவர். அவர்கள் கூற்றுக்களால் அக்கால அரசியல் செய்திகள் பல புலப்படுகின்றன.

தலைவியின் அழுகு பண்புநலம், அருமைப்பாடு, மனத்தில் ஏழும் துன்பங்கள், சினம் ஆசியவற்றின் செறிவைக் காட்டும் வண்ணம் பல செய்திகள் ஒளிவிடுகின்றன.

தலைவி யின் அழகைப் பாராட்ட நினைக்கும் தலை

வன் அல்ல குறிப்பட்டுத் தன் நெஞ்சிற்குக் கூறும் கூற்றாகப் பின்வரும் விளக்கத்தைப் பரணர் அளித்துள்ளார். வெல்லும் வேலையும் யானை மிகுந்த படையையும் கொண்ட சேரனின் கொல்லி மலையில் அருவி நிருதைய பக்கம் கை வின் அகன்ற இடம் அழகுபெறத் தெய்வமாக அமைந்த கொல்லிப் பாவை போன்ற மடப்பத் தால் சிறந்த மாயோன் எனப் புகழ் மொழிகள் வெளிப்படும். இவற்றால் கொல் விமலை பொறையன் என்ற பெயருடைய சேரனுக்கு உரியது என்றும் அங்குக் கடவுள் எழுதிய பாவை அழகில் சிறந்து விளக்கியது எனவும் அறியலாம் (அகம் 62). அரசியல் செல்வாக்கும் சமய நம்பிக்கையும் இதில் கலக்கின்றன.

தோழி தலைவியின் கண்ணுழைக எடுத்துரைக்கும் போது வெற்றி பொருந்திய வேலும் அணிகலன் அணிந்த யானையும் உடைய சோழனின் படைத் தலைவனும் காவிரிக் கரையில் தோட்டங்களையும் நீர்நிறை மதகுகளையும் உடைய போர் என்னும் ஊர்க்குத் தலைவனும் ஆகிய பழையன் தன் பகைவர் மீது செலுத்திய வேல்போல் தலைவியின் கண் விளக்கியதால் அதைப் பார்க்கப் பெற்றவர் திறத்துத் தப்பாது எனக் கூறுவாள். வெல்போல் கண் எனக் கூற வந்த பறணர் யாருடைய வேல் என விளக்குவதில் பண்டைய அரசியல் செய்திகளைப் பயன் படுத்திக் கொள்கிறார் (அகம் 326). மேலும் தலைவியின்

கூந்தலைப் பாராட்டும்போது நன்னனின் அழிய பறம்பு போன்றது எனக் கூறுவாள் தோழி (அகம் 356).

தலைமகள் தோழியிடம் கள் வொழுக்கத்தில் ஏற்படும் தடை களின் அருமையைக் கூறும் போது தித்தனின் உறையூரைச் சூழ்ந்துள்ள கற்கள் நிறைந்த காவற்புறங் காட்டினுள் பகைவர் கடந்து செல்லாதவாறு அமைந்துள்ள பல தடைகள் உவமையாகின்றன. அகதூழுக் கத்திற்கு ஏற்படும் தடைகள் புறஞ்சூழுக்கத்தில் அமைந்துள்ள தடைகளுடன் ஒப்பிட்டுக் காணப்படுகின்றன. மேலும் தித்தனின் குதிரைகள் பரல் பெய்துள்ள செச்சை ஒளிக்க வேகத்தால் சிறந்து ஆதிகதியில் தேர்ச்சி பெற்ற நல்ல குதிரைகள் என்பதையும் சுட்டும்போது (அகம் 122) பண்டைக் காலத் தில் மேலைநாட்டுடன் தமிழர்கள் குதிரை வணிகம் மேற்கொண்டிருந்த குழலும் புலநாகும்.

தலைவி தன் தலைவன் என்றும் பிரியான் என்றே கருதியிருந்தாள். ஆனால் ஒருசமயம் அவன் வெயில் காடும் பொழுதில் இருப்பைப் பூக்கள் வெண் கழங்குகள் போலப் பாறையின் மீது பரவிக் கிடக்கும் காட்டைக் கடந்து சென்றான் என்ற செய்தியைக் கேட்டதும் தலைவி உள்ளம் கலங்கியது. அக்கலக்கம் எத்தகையது என்று கூறும் போது போரினையும் நீங்காப் புகழினையும் விண்ணனாவிய குடையினையும் உடைய கருவுள் என்ப

வனுக்கு உரியதும் பதினான்கு வேளிர் ஒன்றாகக் கூடித்தாக்கிய தும் ஆன காழுரின் கலக்கம் போன்றது என்பார் பரணர் (அகம் 135). இதில் கழுவுனுக்கு உரியது காழுர் என்றும் அவ் ஹூரப் பதினான்கு வேளிர்கள் தாக்கினர் என்றும் அறிகிறோம்.

பகல் வரும் தலைவரிடம் இரு வருகென்று தோழிக்கறும் போது பகற்குறிக்கண் செல்லாத துன்பம் தலைவிக்ஞப் பெரிதா யிற்று. அது எங்னனம் எனின் குதிரையை உடைய ஆய் எயி னன் என் பான் தேரினை உடைய மினிவியுடன் போர் செய்து களத்தில் இறந்த போது பறவைகளின் பாதுகாவலனான அவனை மற்ற பறவைகள் போலச் சென்று காண இயலாத கூகை நாணிப் பகலில் செல்லாதது போன்றது என்பார் பரணர் (அகம் 148). இதில் எயினான் சாவைக் கண்டு பறவைகளும் வருந்தின என்ற துன்ப மிகுதி உயர்வு நவிற்ஸியாக வெளிப் படும். ஆய் எயினானின் வீழ்ச்சி யைக் கண்டு ஞாயிற்றின் கதிர் வெப்பம் அவன் உடலில் படாத வாறு வானில் பறவைகள் வட்ட மிட்டதாகவும் கூறப் பெறும் (அகம் 18!). இச்செய்தி மீண்டுமோரிடத்துக் காணப்படும் (அகம் 208). அதில் நன்னனின் இழி நிலையும் அகுதையின் அருள் நிலையும் விளங்கும்.

இத்தகைய கலக்கமும் துன்பமும் கொண்ட தலைவியின் பண்பு நலத்தைப் பாராட்டும் நிலையைக் காணலாம். நல்ல கேதையும் யானையையும்

உடைய சோழரின் மாகராசிய வல்லம் கிழானின் நலஞ்சார் பண்பினைக் காந்தாமல் படைகவர் அவனைப் பற்றித் தீங்கு செய்ய முயன்றாலும் அவன் அதனைத் தீங்காகக் கொள்ளமாட்டான். அக்கண்ணேணாட்டம் போல் தலைவியும் தலைவன் தன் னிடம் அருள் செய்யாமையைத் தீங்காகக் கருதா நிலையில் (அகம் 916) வல்லம் கிழானின் சால்பு மேம்பட்டு நிற்கிறது.

இத்தகு தலைவியின் அருமைப் பாட்டைத் தலைவன் வாயிலாக நன்கு அறியலாம். அல்லதுறிப் பிட்டு ஊர் திரும்பிய தலை மகன் தலைவியின் அருமைப்பாட்டைக் கூறும் போது நன்னன் உதிய னின் அரிய காவலையுடைய பாழிச் சிலம்பில் வேளிர் வைத்த பொன்னைக் காட்டிலும் அடை தற்கு அரியன் என்பான். இதனால் நன்னன் உதியனிடம் வைத்த பொருள் பிறரால் கைப் பற்றற்கியது என்ற காந்தது வெளிப்படும் (அகம் 258, 272).

மேலும் தலைவியின் அருமைப்பாட்டை வியந்து கூறும் போது திசியனின் பொதியில் மலையைப் போல அருமையான வள் எனக் குறிப்பார் பரணர் (அகம் 322). இங்குத் திதியனின் பெருமை அவன் படையிலுள்ள யானைகளாலும் வாட்போரில் வேல் படையும் தேரும் கொண்டு போரிடும் செயலாலும் விளக்கப் பெறும்.

இத்தகைய தலைவி, தலை வன் மீது சினம் கொள் ஞமிடமும் உண்டு. பரத்தையிற் பிரிந்து

வந்த தலைமகனிடம் சினங் கொண்ட தலைவி அவன் நலத் திற்குத் தக்காளாகிய பரத்தையின் களிப்புற்ற நிலையைப் பற்றிக் கூறும் போது பரணரின் அறிவு நுட்பம் பண்டைய அரசியல் அருஞ்செய்தி ஒன்றை எடுத்துரைக்கிறது. தன் தந்தையர் கண்ணைக் கெடுத்த கோசர் கணைத் திதியனின் அழுந்தாரில் கொல்வித்த அன்னி மினிவி தன் விளை முடித்துக் களிப்புற்ற நிலையைக் காட்டும் போது கோசரின் பகையை அன்னி மினிவியின் தந்தை கண்ணைப் பறித்த கொடுமையையும் அதற்குப் பழிக்குப் பழி வாங்கிய அன்னி மினிவியின் களிப்பும் எண்ணி உணருமாறு அகம் 196ஆம் பாடலில் குறிக்கப் பெற்றுள்ளது. பயற்றங் காட்டில் ஆபுகுந்ததென அன்னி மினிவி தந்தையின் கண்ணைப் பறித்த தாகப் பின்னர் அறிகிறோம். (அகம் 262). மேலும் இப்பாடலில் அன்னி நோன்பு பூண்டுதன் துன்பத்தைக் குறும்பியன் திதியனிடம் சொல்லிய பின் அவன் கோசரைக் கொண்றதால் அவன் சினம் ஒழிந்தாள் எனவும் அறிகிறோம்.

தலைவன் தலைவியின் அழகிலே ஈடுபட்டு அதைப்பலைப் படப் புனைந்துரைத்தல் அகத்தினை மரபாகும். தலைவியிடம் அவன் பெற்ற இன்பம் எல்லை கடந்தது. அதுபொல்வே அவன் களவொழுக்கத்திலும் கற்பொழுக் கத்திலும் எழும் அவரால் பெறுந்துன்பப்படுவான். இவற்றின் அடிப்படையில் பரணர் பல அரசியல் செய்திகளை விளக்கியுள்ளார்.

தலைவியின் அழகைத் தலைவன் நெஞ்சில் ஏண்ணி மகிழும் போது அவனுடைய ஜம்பால் கூந்தல் மயிலின் தோகையைப் போலவும் தோன்முக்கிலைப் போலவும் அழகுடையனவாகத் தோன்றின. ஆயினும் எத்தையை மயில் எத்தனை மயிலையும் முங்கில் என்பதில் பரணரின் அரசியலறிவு பயன்படுகிறது. பாணரைப்புறந்த பெரும்புக்கையும் சினமிக்க படையையும் உடைய தித்தன் வெளியனின் பெருந்துறையில் பொன்தரு நன்கலம் தாக்கும் பின்டனின் முரண் திதைய வென்றாலேலையும் ஈகையினையும் உடையவனும் யானை-ளை நல்கும் களிப்புமிக்க பாரம் என்னும் ஊரை உடையவனும் ஆசிய நன்னனின் ஏழில் என்னும் நெடிய மலையில் பாழி என்னும் பக்கமலையிலுள்ள மயிலின் தோகை, தலைவிகூந்தலுக்கு உவமை ஆகும். நன்னியின் தலையாறு என்னும் உயர்ந்த மலையிடத்திலுள்ள மூங்கில் தலைவியின் தோஞுக்கு உவமையாகும். இங்ஙனம் நன்னன், நன்னி ஆகியோர்க்கு உரிமையுள்ள இடத்தில் காணப்பெறும் அழகுப் பொருள்களைச் சிறப்பாக எடுத்துக் கூறுவதால் அவ்வைற்றின் சிறப்பை நிலைநாட்டும் வகையில் தலைவி அழகுதலைவனால் புனையைப் பெறும் (அகம் 152). ஆய் நன்னாட்டு நவீரம் என்னும் பக்கமலையின் சுனையில் உறையும் குர்மகளோ தலைவி என ஜம்பும் போது ஆய் நாடு பற்றி மக்கள் கொண்ட நம்பிக்கை வெளிப்படும். ஓரியின் கொல்லி மலையில் கார்காலத்தில் பூத்த மலர்

போல் மனக்கும் கூற்றலை உடையவன் தலைவி (அகம் 205) எனக் கூறும்போது ஒரிக் குரியது கொல்லி மலை என்ற உண்மையை அறியலாம். தலைவி உடவின் மணம் பேகன் மலையில் வீசும் மணம் போன்றது எனக் கூறும்போது பேகன் மலை வளம் காணலாம் (அகம் 262).

இரவுக் குறியில் தலைவிபால் இனபம் கண்ட தலைவன் தன் நெஞ்சை மகிழுமாறு கூறுகிறான். அது எவ்வாறு மகிழுவேண்டும் என்பதற்குக் காட்டாக இலவமலர் போன்ற அழகிய செந்தாவால் புலமீக் கூறும் மேலோர் புகழப்பலினும் மேம்பட்ட கவிந்தகையையுடைய வள்ளலாம் பெரிய பட்டயை யுடைய மாந்தாம் பொறையன் கடுங்கோ என்னும் சேர அரசனைப் பாடிச் சென்றோர் ஏற்கும் கலம்போலும் பெரிதும் மகிழ்ச்சி பெறுவதைக் கூறுவார் பறணர். இதனால் மாந்தாம் பொறையன் கடுங்கோவின் கொட்டச் சிறப்புப் போற்றப் பெறும் (அகம் 142).

இரவுக் குறிவந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சிடம் கள வொழுக்கத்தில் எழும் அலர் பற்றிய எண்ணம் தோன்றியது. நீதிமுறை வழுவாது கடமையைச் செய்து பெற்ற நன்னனின் பாழிமலுள்ள பேய்க்கு ணட்டு தலை ஏற்றுக்கொண்ட வாய்மை பொருந்திய மினுவி என்பான் அதிகனாக் கொன்று மகிழ்ந்து ஒள்வளர் அமலை என்னும் வெற்றிக் கூத்தை ஆடிய பூசலைப்போலத் தங்கள்மீது

அலர் பரவும் நிலையை நினைக்கிறான். இவ்விவண்ணத்தில் மினுவி அதிகனை வென்ற செய்தியை அறிகிறோம் (அகம் 142).

ஆற்றல் மிக்க பாணன் என்பவனோடு கூடிப் போர் செய்வதில் வல்லக்ட்டி என்பான் போர் செய்ய வந்தபோது தித்தன் வெளியனின் உறைழூர் நாளோலக்கத்தில் எழுந் தகிணை ஒவியைக் கேட்டு அவன் பெருமையை உணர்ந்து அஞ்சிப்போர்புரியாமல் ஒடியபோது எழுந்த ஆரவாரத்தினும் தலைவன் பரததையோடு நீராடிய அலர் பெரிது எனக் கூறும்போது வெளியன் தித்தன் பெருமை வெளிப்படும் (அகம் 236).

அல்ல குறிப்பிட்டு நீங்கும் தலைவன் தன் நெஞ்சை தன்னை வருத்தியது குறித்து அதன் செருக்கு அழிய வேண்டும் எனத் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான். அப்போது தன் நெஞ்சின் மார்பிலே குட்டுவனின் வேல் பாய வேண்டும் என விரும்புகிறான். அப்போது குட்டுவனின் பட்டப்பொருளை மடையும் மாலை அணிந்த பெருப்பையையும் பரணர் போற்றுவார். மின்னலால் வான த்தைப் பிளந்து எழும் மேகம் போல் வலிமை பூண்டு பலமொழி பேசும் பாசறையைத் தான் வேண்டுமிடத்து அமைத்துத் தன்னோடு போரிடும் பக்கயை இந்த நிலைலைக்குள் காணாமல் சினமிகுந்து கடலைப் பிறக்கோட்டிய நீர்மாண் வேல் பற்றிக் (அகம் 212) கூறும்போது

கடல்வளி கெடக் குட்டுவன் ஆண்ட சிறப்புப் புலனாகும்.

அகவொழுக்கத்தில் காணப் பெறும் தோழி மிகவும்சதுரப்பாரு உடையவள். நாநலமும் நாஜும் ஒருங்கு படைத்தவள். தலைவியைப் பாதுகாப்பதிலும் தலைவன் கடமையை எடுத்து கரைப்பதிலும் முன்னிற்பாள். திட்பழும் நுட்பமும் வாய்ந்த தோழி யின் நாநலத்தைப் போற்றும் வகையில் நன்னனின் அழியிய பரம்ப் மலையில் செய்யும் சாமைக்கல் போன்ற நாவினை உடையவள் என்பார் பரணர் (அகம் 556).

பாணன் என்ற மற்போர் வீரன் ஆரியப்பொருநனோடு எதிர்நின்று பொருத்தபோது பாணனின் கையகப்பட்டு மற்றவன் கிடந்த நிலையைக் கண்டு கணையன் என்பவன் நாணினான். அது போன்று தோழியின் நாணமும் விளங்கியது. (அகம் 386) என அறிகிறோம்.

தலைமகன் பிரிந்து சென்ற போது வாடைக் குளிர் தலை மகளை வருத்தியிடு. வினை முற்றிய தலைவன் மீண்டு வந்ததை அறிந்த தோழி வாடையை நோக்கி இனி உன் வளிமைசெல்லாது. நீ தோழரு ஒடுவாய்² எனக் கூறும்போது வாடையின் தோல்வி எத்தகையது எனக் காட்டும் வகையில் பெருவளக் கரிகாலன் தன்னை எதிர்த்த மன்னர்கள் தம் ஒன்பது குடைகளையும் வாகைப் பறந்தலையில் விட்டுப் பகலில் வழித்த செயலைப் பரணர்

தோழியின் நாநலம் விளங்கக் கூறுவார் (அகம் 125). இதில் பல மன்னர்களை வாகைப் பறந்தலையில் பெருவளக் கரிகாலன் வென்ற செய்தி புலனாகும்.

தலைவன் பரத்தையுடன் நீராடிய அலர் பற்றிக் கூறித் தோழி வாயில் மறுக்கும்போதும் கரிகால் வளவன் வெண்ணை வாயிலில் பகைவரின் போர் முரசம் களத்தில் கிடக்கப் பதி னொரு வேளிரும் வேந்தரும் சாய அழுந்துரில் வென்றதால் எழுந்த ஆரவாரத்தினும் அலர் பெரிது என்பாள் (அகம் 246). இதுபோன்ற மற்றொரிடத்து அலர் பரவியதை எடுத்துரைக் கும்போது தோழிக்குப் பாண்டியன் பெற்ற வெற்றி நினைவுக்கு வருகிறது, மலர்ந்த பூமாலையும் மையனியானையும் உடைய மறப் போர்ச் செழியன் என்றும் நீங்காத திருவிழா வுடைய கூடற் போர்க் களத்தில் சேர சோழ அரசர் களின் கடல் போன்ற பெரிய படைகளைத் தாக்கி முரசுகளை விட்டுப் புறமுதுகிட்டோரும் நாளில் வெற்றி பெற்ற பெரிய போர்க் களத்தில் எழுந்த ஆரவாரம் ஒளியுலகாக நினைவில் எழுகிறது. இவ்வாரப்பையும் விஞ்சிய நிலையில் அலர் எழுந்ததைப் பரணர் கூறும்போது அகச் செய்தியின் பெருமையை விளங்கப் பாண்டியன் சேர சோழரை வென்ற கூடற் பறந்தலை வெற்றியால் எழுந்த ஆரவாரம் என்னும் புறச் செய்தியே துணை செய்கிறது (அகம் 116).

பரத்தை அழிகும் அணிநல னும் அகத்தினையில் பலபட-

விளக்கப் பெறும். அவனுடைய அழகின் பெருமையை அவனே நன்காற்றிதிருந்தாள். எனவே தலைவனிடம் புலந்து சொல்லும் போது ‘பூஷிக் குட்டுவென மாந்தை அன்ன என்னலும் தந்து சென்மே’என்பாள் (அகம் 376). இதே போன்று சேரனின் வஞ்சி போன்றது தன் அழகு எனக் காதற் பாத்தை கூறுவதாகக் காண்கிறோம் (அகம் 396).

தலைமகளின் கேதாழியர் கேட்குமாறு பாத்தை தான் தன் வளையலை உடைக்கவில்லை எனக் கூறுவாள். அப்படிக் கூறும்போது வெற்றி பொருந்திய வேலையும் மழுமத்துளி போன்ற அம்பினையும் மேகம் போன்ற கரிய கேடகத்தையும் உடைய பழையனின் காலிரி நாட்டிலுள்ள போர் என்ற ஊரைப் போன்ற நெருங்கிய வளைகளை உடைக்கவில்லை என்பாள். இதனால் பழையனுக்குரிய போர் என்ற ஊரின் அழகும் செறிவும் பற்றி அறிகிறோம். (அகம் 186)

நகர் வளர்ச்சியும் பாத்தனமையும் இணைந்தவை என்ற சமூக இயலறிவுடையார் கூற்று, பாத்தையின் மொழியில் நகர் நலமே மிடைந்து வருவதால் உண்மை என உணர்கிறோம்.

பரணரின் அகப் பாடல்களால் மூலேந்தர் சிறப்பை விடச் சிற்ற ரசர்கள் பற்றிய செய்தியே மிகுதி யாகக்காணப்படுகிறது. சோழர் பாண்டியரவிடச் சேர்பற்றியவை பெரிதும் பேசப்படுகிறது. அகத்திணையில் அலர் பற்றிக் கூறும்போது அரசர் வெற்றி ஆர்ப்பே உவமையாக வெளிப் படுகிறது. ஆட்டனத்தி அன்னி மினிலி போன்றோர் செய்திகள் உணர்ச்சிப்பிழும்பாகத் தீட்டப் பட்டுள்ளன. நகர் அழகு புலவர் கருத்தைக் கவர்ந்திருந்ததையும் உணர்கிறோம். குறிப்பாக அரசியல் செய்திகள் அகத்திணையின் பின்னணியாக விளங்கிப்பண்டைய அரசுபற்றி அறியத் துணை செய்கின்றன.

மரம்

எங்கள்
மாண்புமிகு மந்திரி - தன்
பினாமிப் பெயரில்
மாளிகை மண்டபங்கள்
ஆலைகள் நிலங்கள்
வாகனங்கள்
வங்கி ரெங்கங்கள்
எல்லாம்
வைத்துக் கொண்டு
ஏழை மக்களுக்கு
ஏதார்த்தமாய் சொன்னார்
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
என்று.

தாமரையில் நாடகங்கள்

‘சிவா’

“நாடகமே உலகம்” என்று தமிழில் ஒருவழக்கு உண்டு. மனித உணர்வுகளைப் பாழ்க்க கையை மேடையில் காட்சியாகக் காட்டுவது நாடகம். வடமொழி யில் நாடகத்திற்கு (தருச்யகாவியம்) காட்சித்தரும் காவியம் என்ற பெயர் உண்டு. அரசியல், பொருளாதார, சமுதாயங்களுக்களைப் போல மனிதனின் கலாச்சார உணர்வின் வெளிப்பாடே இயைச், நாட்டியம், நாடகம் போன்ற கலை உருவங்கள். தமிழில் நாடக நூல்கள் கிடைக்காவிட்டாலும் நாடகம் பன்னெடும்காலமாக வழங்கி வந்திருக்கிறது.

பரதமுனிவரின் சமஸ்கிருத நூலில் நாட்டியம் என்று குறிப் பிடப் பெறுவது நாடகத்தையும் சேர்த்துத்தான். தமிழகத்தில் பல்லவர்கள் காலத்தில்தான் (கி.பி. ஆறாம் நூற்றாண்டு) நாடகம் என்ற வடமொழிச்சொல் காணப்படுகிறது என்றாலும் சிலப்பதிகாரத்தில் கூத்து என்ற பெயரில் பலவித நாடகங்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. (கி.பி.-2முதல் நீம் நூற்றாண்டு) இதற்கும்முன்ன தான் சங்க இலக்கியங்களில் பல கூத்து வகைகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன, தெத்திராடல் (பக்தி இலக்கியத்தில் திருப்பாவை நிருவெம்பாவை)கதகளி,

சாக்கியார் கூத்து (கேரளத்தில் இன்றுவரை தொடரும் கூத்து வடிவங்கள்) குறவுஞ்சி, குரவைக் கூத்து போன்றவைகளில் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட வடிவங்களின் சாய்யைக் காண முடிகிறது. சங்கப் புலவர் சீத்தலைச் சாத்தனார் கூத்து நூல் ஒன்று எழுதியதாகக் குறிப்புக் கிடைக்கிறது.

தமிழகத்தில் ஆடலும் பாடலும் நிறைந்த பல கூத்து வடிவங்கள் நீண்ட நாட்களாக வழக்கில் இருந்தது என்பது உண்மை. ஆயினும் வடமொழி அல்லது கிரேக்க, ஆங்கில இலக்கியம்போல நாடக இலக்கிய நூல்கள் தமிழில் ஏன் கிடைக்கவில்லை என்பது ஆராய்ச்சிக் குரிய ஒன்று. பொதுவாக நாடகத்தில் ஆடல்களுக்கு, அதாவது அங்க அசைவுகள் அபிநயம் இவற்றால் உணர்ச்சி களை வெளியிடும் முறைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஆடவின் பரிணாம வளர்ச்சியே நாடகம் என்று சொல்லலாம். பழைய நாடகங்களில் கவிதைக்கும் இசைக்கும் அதிக இடம் உண்டு. பெரும்பாலும் வாய் மொழி வழியாகவே கற்பிக்கப் பட்ட கலை அவ்வாறு இருப்பது இயல்பு.

இருபதாம் நூற்றாண்டில் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் நாடக இலக்கியத்தின் வளர்ச்சி யில் சமுதாய வளர்ச்சியின் தாக்கமும், அதன் விளைவான பல இலக்கியப் போக்குவரையும் காண முடிகிறது (impressionism, surrealism போன்றவை). தமிழகத்தில் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நாடகத் தின் தந்தை என்று கருதப்படுவை சங்கரதாஸ் ஸ்வாமிகள். (1891-1920) பெரும்பாலும் புராணக்கதைகளைக்கிடாண்ட இசை நாடகங்களை அவர் உருவாக்கி னார். இந்த நாடகங்கள் பழைய கூத்து வடிவத்தின் பரிணாமமாற்றமாக வந்தன.

மேலெநாட்டு நாடகங்களின் தாக்கத்தில் உருவான மற்றொரு வகைநாடகங்களின் முன்னோடி பண்மல் சம்பந்த முதலியார். இவற்றில் மேலெநாடக உக்கிள்ளும், சமுதாயக் கதைக் கருக்களும் இருந்தன. 1920க்குப் பின் தமிழ்நாடகங்களில் சுதந்திரப் போராட்டத்தின் தாக்கங்களைப் பார்க்க முடிகிறது. 1935க்குப் பிறகு நாடகத் தின் புதிய சுந்ததி சினிமா தோன்றுகிறது. இதன் தாக்கமும் நாடகமேடையில் ஏற்படுகிறது. முப்பரிமாண அமைப்புகள், தந்திரக் காட்சிகள் இவை நாடகத்தில் இடம் பெறுகின்றன. 1947க்குப் பின் மொழி இனஞ்சர்வுகளும், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களும் நாடகத் திலும் தோன்றுகின்றன. சினிமா நாடகத்தை இன்னும் பரவலாக குறைந்த செலவில் மக்களிடம் எடுத்துச் சென்ற

தால் தொழில் நாடகத் திருக்கள் மறையத் தொடங்கின. நகரங்களில் பல அமெச்சர் குரு முக்கள் பொழுது போக்கு நதகச்சுவைத் துணுக்குகளின் தொகுப்பாக நாடகங்களை நடத்தி ஒரளவு வெற்றியும், மத்தியவர்க்க மக்களிடம் பெற்றது. பரவலாகத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்த பிறகு இன்று நாடகங்கள் வீடுகேடி வர ஆரம்பித்துவிட்டன. மேடை நாடகங்களுக்கும் பொதுவாகக் கூட்டம் குறைந்து வருகிறது.

நாடக மேடை இன்று சினி மாவோடு யட்டுமல்ல தொலைக்காட்சியுடனும் போட்டி போட்டு மேடையில் நிலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ இல்லாத வித்தியாசமான கருத்துக்கள் நுண்ணியகலை உணர்வின் வெளிப்பாடாக அமையவேண்டும். விஞ்ஞான தின் விளைவினால் நாடக மேடையின் புதிய பரிமாணங்கள் தான் சினி மா வும், தொலைக்காட்சியும். மூன்றிற்கும் அடிப்படை மனித உணர்ச்சிகளும், நடிப்பும்தான். அங்கு அமைப்புகளிலிருந்து முக பாவுக்களுக்கும் இசை, வசனத்திலிருந்து சௌயல் நடிப்புக்கும் அழுத்தம் இயல்பாக மாற்றம் பெறவேண்டும்.

இனி இயல் இசை நாடக இலக்கியத்துள் நாடக இலக்கியம் பற்றியும், கடந்த முப்பது ஆண்டுகளில் அந்தத் துறையில் தாமரையின் பங்கினைப் பற்றியும் ஒரு கண்ணோட்டம்

விடுவது இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கலை வாழ்வின் படப்பிடிப்பு என்று எமிலிஜோலா கூறியது நாடகத்திற்கும் பொருந்தும். அதோடு நிற்காமல் கலை உண்மையின் சாராம்சமும்கூட என்கிறான் மார்க்கிளி கார்க்கி. சமூதாயத்தில் நடக்கும் பல சில லிருச் சம்பவங்கள்கூட வாழ்வின் பிரதிபலிப்புத்தான் என்றாலும், அது ஒரு சமுதாயப் பிரச்சினையைப் பொதுமைப் படுத்திச் சிந்தனையைக் கிளராத வரையில் அதாவது கார்க்கியின் பார்த்தையில் உண்மையின் சாராம்சமாக - வெளிவராத வரையில் அதற்குச் சிறப்பு கிடையாது.

பல்வேறு இலக்கிய வடிவங்களில், நாடகத்தின் சிறப்பம்சம் அது மேடையில் நடித்துக் காட்ட ஏற்றது என்பதுதான். அந்தத் தகுதி இல்லாத நாடகங்கள் ‘கன்னி’ நாடகங்களே! நண்பர் கோமல் ஸ்வாமிநாதனின் வார்த்தைகளில், ‘மேடை என்ற கணவனைக் கைப்பிடித்த மனைவியே நாடகம் என்ற பெண்மணி— மனித உணர்ச்சி களும், திருப்பங்களும் இல்லாமல் வெறும் உரையாடல்கள் மட்டுமே நாடக அந்தஸ்தைப் பெற்றுவிட முடியாது.

தாமரையின் முப்பது ஆண்டுத் தொகுப்புகளும் முழுதும்கிடைக்க வில்லை. என்றாலும் கிடைத்த அளவில் ஒரு சில நாடகங்கள், விமரிசனங்கள் பற்றி பரிசீலனை செய்யலாம் என்று நினைக் கிறேன்.

‘சத்யமேவ ஜெயதே’ இந்த ஒரங்க நாடகத்தின் ஆசிரியர் ‘விஜயன்’ ஒரு அலுவலக அதிகாரி கடைநிலை ஊழியர்களைச் சொந்த வேலைக்கு ஏவ, வேறு வேலை காரணமாக அவன் உடனே போகவில்லை என்று ‘மெமோ’ கொடுக்கிறார். பதிலில் மானேஜரின் சொந்த வேலை பற்றி அம்பலப்படுத்தி விட அதி காரி வாய்ப்படத்து விடுகிறார். குட்டக் குட்டக் குனியாமல் நிமிர்ந்து நிக்கண்ணும் என்ற அறி வுரையுடன் திரை விழுகிறது. மனதில் பதிகிற மாதிரி உரையாடலோ, உணர்ச்சிகளோ, நகைச்சுவையோ எது வும் இல்லை. இந்த ‘முற்போக்கு’ நாடக முயற்சி இவ்வளவுதான்.

‘அவர்கள் வருகிறார்கள்’ என்ற நாடகத்தை கோ. ராஜா ராம் எழுதியிருக்கிறார். பதவி உயர்வுக்காக மானேஜரைக் காக்காய் பிடிக்க வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார், மூர்த்தி. தயாரிப்புக்கான தட்புடல் குழப்பம். இவை கொஞ்சம் நகைச்சுவை அளிக்கும் கடைசி யில் மானேஜர் வராமல் ஏமாற்றத்தில் முடிகிறது. இது ‘காக்காய் பிடிப்பு’ ப்பிரச்சினையைக் கிண்டல் செய்யும் ஒரு முயற்சி.

‘விங்கன்’ எழுதிய முதல் நாடக மாகிய ‘வங்கக்கடலில் புயல் உருவாகிறது’ என்ற நாடகம் வரத்தினைக்கும் சீருக்கும் பேராகைப்படும் ஒரு தாய்ப்பாத்திரத்தை முதன்மைப் படுத்துகிறது. அவளது டாக்டர் மகன் ஒரு பெண்ணுக்கு உறுதிகொடுத்துக் காதலித்துப் பின் கை எடும்

கொடுத்துவிடுகிறான். பிறகு கை கழுவிவிடப்பார்க்கிறான். ஆண் பிள்ளை அப்படித்தான் இருப்பான் நீங்கள் பெண்ணை அடக்கி இருக்கவேண்டும். என்று தாய் நழுவப்பார்க்கிறாள். பைய னின் நந்தை பயந்தவர் என்றாலும் மனச்சாட்சி உள்ளவர். அந்தப் பெண்ணை மருமகளாக ஏற்கப் பிடிவாதமாக முடிவு செய்யக் கதை சபமாகமுடிகிறது. வங்கக் கடலில் உருவாகிக்கரையை நோக்கிப் புயல் நாடகக் காட்சிக ஞான் படிப்படியாக முன்னே ரிக்கொண்டிருக்கிறது. கடைசிக் காட்சியில் கரையைத் தாக்கி விடுகிறது என்பது நல்லங்கதி.

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி யின் 'மனைவியின் மரணம்' ஒரு மனைாதத்துவ உருவக்க கதை மனைவியின் மரணத்திற்குத் தாமே காரணம் என்று கமாண்டர் கங்காதாரனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி. இதிகாச ராமனும் அப்படித்தான் என்று அவர்மனதில் எண்ணுவதன் காரணமாக ஒவ்வொரு கட்டத்திலும் ராமனும் காட்சி அளித்து இணை கோடுகளில் இரண்டு கதைகள் கூடமுன்னேற ராமன் ஸரயூஸில் குதித்து இரக்க கங்காதாரன் மாரடைப்பல் மரணம் கை கிரார். தத்துவ உரையாடல் பாணியில் நீண்டு செல்கிறது. இந்தத் தத்துவ விசாரணை, உதாரணம் இவற்றிற்கு நாடகத்தைவிடச் சிறுகதை உருவமே பொருத்தமாக இருந்திருக்கும். 7 மாதங்கள் தொடர்ச்சி யாக வெளியிடப்பட்ட இது 'கண்ணி' நாடக வரிசையில் சேரும்.

'பரண்' தாமரையில் வெளி வந்த சிறு நாடகம். ஆசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தி. சோதித்த்தில் திட நம்பிக்கை யுள்ள சர்மா, அவரது தங்கை, தங்கை மகள் பராசான் இவர்கள் பாத்திரங்கள். சர்மா சோதிடர் அதில் ஆழந்த நம்பிக்கை உள்ளவர், அவரது தங்கை விதவை பரம ஏழை, கஷ்டப் பட்டு படிக்கவைத்த மகன் தலை எடுத்தால்தான் எதிர்காலம். பராசான் வேலையில்லாப் பட்டதாரி, சோதிடப் படியே அவனுக்கு ராஜ்யோகம், கடைசியில் அது பளிக்கவில்லை. சர்மா நிராகச கொண்டு சோதிடத்தைப் பைவிடுகிறார். பழம் நம்பிக்கை புதுப் பிரச்சினை களுக்கிடையே போராட்டம், பாத்திரங்கள் உண்மைப் பாத்திரங்கள். தெளிவாகச் செலுக்கிய சிலைகள். இயல்பான சம்பவங்கள், உரையாடல்கள். ஒவ்வொரு பாத்திரமும் மனதில் படிகிறது. பையனுக்கு வேலைகிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் அப்பளக் குழவி, முதலிய தாயின் கட்டள உழைப்புச் சாதனங்கள் முதலில் பரனில் ஏறுவதும் கடைசியில் வேலைகிடைக்கவில்லை என்ற பொழுது சர்மாவின் சவுடிகள் பரணில் எறியப்படுவதும், அப்பளக்குழவி கீழே இறக்கப்படுவதும் நெஞ்சைத் தொடும் உத்திகள் வேலைகிடைக்காத தோடு இல்லாமல் காதவித்த பெண்ணும் கைவிட்டுப் போகிறான். உணர்ச்சிமயமான கட்டங்கள், திருப்பங்கள் இருப்பதால் இதில் நாடகம், இருக்கிறது. மேடையில் ஏற்றினால் நிற்கும்!

மொழி பெயர்ப்பு நாடகம் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. எவிப்து எழுத்தாளர் தவஃபிக் கல்லூரிக் குழுமம் இதன் ஆசிரியர். நீலகண்டன் தமிழாக்கம். கணவன்; மனைவி இருவரும் நானின்றி நீ இல்லை என்று பேசுகிறார்கள். இருவரில் ஒருவர் பலியாக வேண்டும் என்று கைபத்தியக்காரப் பெண் துப்பாக்கிகொண்டு பயமுறுத்த அவர்கள் நடிப்பு கலைந்து சுயநல உருவங்கள் வெளிப்படுகின்றன. தனக்கு ஆயுள் காப்பிடு செய்துகொள்ளாத ஆயுள் காப்பிடு ஏஜன்ட் இன்னொரு பாத்திரம். மரணபயம் அவர்களது பம்மாத்துப் போர்வையை விலக்கி, அவர்களது போவித் தன்மை (Hypocracy) யைப் புதிய அம்பலப்படுத்துகிறது. திருப்பழும், சுவையான உறையாடல் களும், இலம்போடும் நகைச் சுவையுடன் ஒரு நல்ல நவீன நாடகம்.

நாடக விமரிசனக் கட்டுரை களின் எண்ணிக்கை நாடகங்களைப்பட அதிகமாகவே இருக்கின்றன.

‘பாரதியின் நாடகப் பண்புகள்’ இது. 1961 பாரதி மலரில் பெரியவர் எஸ். வி. சகஸ்ரநாமத்தால் எழுதப்பட்டது. பாஞ்சாலி சபதத்திலுள்ள நாடகப் பண்புகளைச் சுட்டிக்காட்டி, பாரதிக்கு நாடக இலக்கியத்தின்

பக்கம் கவனம் செலுத்த அவர்கள் கிடைக்காதது நாடக உலகின் துரதிர்ஷ்டம் என்று குறிப்பிடுகிறார்.

‘நாடக ஆசிரியரின் உள்ளம் நாடகப் பண்புகள் மிக்கதாக இருந்தால்தான் அவன் படைக்கும் பாத்திரங்களும் உயிரோட்டத்துடனும், உணர்ச்சிப் பெருக்குடனும் அமையும்’ என்ற முக்கியமான கோட்பாட்டை விளக்கி இருக்கிறார்.

‘உலகநாடக இலக்கியம்’ என்ற கட்டுரைத்தொடரில் திரு. மணிசால்திரி ஜூர்மன், ஆங்கில ரஷ்ய நாடகமேதைகளின் பிரசித்தி பெற்ற நாடகங்களை அறிமுகம் செய்கிறார்.

‘நமது பார்க்கவே யில் ஜெயந்தன்’ என்பது ஜெயந்தனின் நாடக நூலைப்பற்றி திருதோத்தாத்திரியின் திறனாய்வு.

‘தமிழில் மேடைநாடகங்கள்’ நாடாகாசிரியர் கோமல் ஸ்வாமி நாதனின் கட்டுரை. சிறந்த மேடை நாடகத்தின் அளவு கோலைப்பற்றி விவாதிக்கிறார்.

இன்றைய சோவியத் நாடகம் பற்றிய பல விவரங்களைச் சோலியத்தாகாசிரியர் வியனித் ஜோரினுடன் பேட்டி என்ற கட்டுரை தருகிறது. உன்னதப் படைப்புகள் இருந்தாலும் நாடக வடிவத்தில் குறைவுகள் இருக்கும்

மானால் மேடையில் தோல்வி அடைய வாய்ப்பிருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

பெங்கனுர் நாடக விழா பற்றிய கட்டுரையில் அ. ராமசாமி ‘மக்கள் நாடக வடிவம்’ என்ற தேடலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

தஞ்சைமாவட்டத்தின் மெல்டீர் பாகவதர் மேளா என்ற புராதனத் தெலுங்கு இசை-நாட்டிய நாடக வடிவத்தைப் பற்றிய ஒரு கட்டுரையை K. L. ராமன் எழுதி யிருக்கிறார்.

கார்த்திகேச சிவத்தம்பியின் ‘அரசியல் பிரச்சார சாதனமாகத் திரைப்படம்’ என்ற ஆய்வுக் கட்டுரை (தொடராக வெளியிடப்பட்டது). தமிழகத்தின் சினிமாவின் துவக்க காலம் முதல் ஆராய்ந்து மக்களிடம் அதன் தாக்கத்தையும் சமுதாயச் சூழலில் அரசியல் இயக்கங்கள் எப்படி அதைப் பயன்படுத்தின என்பதையும் ஆழமாக விளக்குகிறது.

பொதுவாக நாடக இலக்கியங்கள் பத்திரிகைகளில் குறைவாக வே வெளிவருகின்றன. தாமரையும் அதற்கு விதிவிலக்கல்ல. வெளிவரும் நாடகங்களில் ஒரு சிலவே மேடையில் வெற்றிகாலனும் தகுதி உள்ளது. பொதுவாகத் தாமரையில் படைப்பிலக்கியங்களைவிட திறனாய்வு இலக்கியம் சற்று மிகுதி என்று கூறலாம். நாடகத்திலும் அப்படியே.

அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தாமரையில் ஒரு திட்டம் வகுக்கப்படுமானால் சிறந்த படைப்பிலக்கியங்களை இனம் கண்டு வெளியிடலாம். மேடை ஏறி வெற்றி கண்ட நாடக இலக்கியங்களை வெளியிடலாம். தாமரை சிறந்த நாடகங்களை வெளியிட்டால் இந்திய மக்கள் நாடக மன்றக் கிளைகளின் வளர்ச்சிக் கும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாடக முயற்சிகளுக்கும் தாமரை ஒரு உந்துகோலாகப் பயன்பட முடியும்.



நிகழ்வு

- ★ தொன்று தொட்டு
ஆண்டாண்டாய்
மலைகளின் ஆதிக்கம்
சமவெளிகளில்
- ★ ஆழமாய் வேரோடி
ஆக்ரமிப்பு.....
- ★ இதுதான்
விதியென்று
கடமையியன்று
தினம் தினம் செத்து
தாங்கியபடி
சமவெளிகள்
- ★ பொறுமையின்
உச்சத்தில்
கொஞ்சமாய் சிந்தனை
சடர் விட்டு
நெருப்பாய் பாவியது
- ★ சமவெளிகள் வெடித்து
நகரத் தொடங்கின
- ★ மெல்ல மெல்ல
மலைகள்
அதன்பாதாளத்திற்குள்.....

—நேயன்,
(கோவா)

பிரகாசம் சாலை, சென்னை-108, ஜனசக்தி அச்சகந்தில்
சீட்டு வெளியிடுபவர் எஸ். எஸ். தியாகராஜன்,
ஆசிரியர் ப. மாணிக்கம்,
படிப்பகம்

ஒவ்வொ

ஒவ்வொ

நீண்ட வாய்மை
நீண்ட வாய்மை

போன்ற சூதிதா |
போன்ற சூதிதா |
போன்ற சூதிதா |



நீண்ட வாய்மை
நீண்ட வாய்மை
நீண்ட வாய்மை

போன்ற சூதிதா |
போன்ற சூதிதா |
போன்ற சூதிதா |
போன்ற சூதிதா |

நாமகர
(மாத இதழ்)
ஏந்தா விபாக்

1 ஆண்டு ரூ 24.00
6 மாதம் ரூ 12.00
தனிப்பிரதி ரூ 2.00



ஜனசக்தி

(நாளிதழ்)

ஏந்தா விபாக்:

1 ஆண்டு ரூ 350.00
6 மாதம் ரூ 175.00
8 மாதம் ரூ 90.00
தனிப்பிரதி ரூ 1.00